

PURAPPORUL VILAKKAM

கோட்டை

த.ப. 0025

N. S. KANDIAH PILLAI
JAFFNA

கால்பாதக துறை கலை
மே. 7. 57 முதல் நாள்
கால்பாதக



464.
பொங்கல்
SLIPR

TRUMAI OFFICE
CIDAPET :: MADRAS

1936

[Re. 1

பத்துப்பாட்டு வசனம்

சங்க நால்களுள் பத்துப்பாட்டுத் தலைமை பெற்றது. அதன்கண் தமிழ் வேந்தரின் பேரொழுக்கம், வீரம், கொடை முதலியனவும், அக்கால மக்களின் தொழில், வாழ்க்கை முறை, பழக்க வழக்கம் ஆதியனவும் துலக்க முறக் கூறப்பட்டுள்ளன. சுருங்கக் கூறுமிடத்து பத்துப்பாட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களுது உண்மைச் சரித்திரமாகும். அதனைப் பண்டைத் தமிழகத்தின் களங்கமற்ற நிழற்படம் எனக் கற்றும் மிகையாகாது.

அந்தால் பற்றுவளமின்றி உள்ளதை உள்ளவாறே கூறுகின்றமையின் ஒப்புயரவில்லாதது. ஆனமைபற்றியே,

“பத்துப்பாட்டாதியமீ பற்றினூரீ பற்றுவரோ
எத்துணையும் போருட்கிசையு மிலக்கணமீல் கற்பனையே”

என ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் கூறுவாராயினர்.

ஆசிரியர் கஷ்சினார்க்கினியர் அந்தாற் குரை கண்டில ரேல் அதன்கண் காளாப்படும் வியத்தகு பொருள்களையாம் கண்டு மக்குதல் அரி, ரகும். அந்தால் உரையுடன் மிளிரி நும் அதனைக் கற்று வளங்குதல் சாதாரண கல்வியாளர்க்கு எளிதன்று. இக்குறையை நீக்குவதற்கு எழுந்ததே இந்து வெளன்க.

வசன நடையீ. அமைந்துள்ள இந்தால் மாணவர்களும் பிறர்க்கும் பெருப்பயனளிக்குமென்பது தின்னனம்.

விலை ரூ. 1-0-0

“ ஒற்றுமை ” ஆபீஸ்
சைதாப் பட்டை : : சென்னை

புறப்பொருள் விளக்கம்

புறப்பொருள் விளக்கம்

2. 4. 6

த. 1000/-

த. 1000/-

த. 1000/-

த. 1000/-

யாழ்ப்பாணத்து நவாலியூர்

திரு. ந. சி. கந்தையா பிள்ளை

(தமிழகம் பத்துப்பாட்டு வசனம் முதலிய நால்களின் ஆசிரியர்)

ஆக்கியது

உசாத்துணை பூவுகள்
இரவுல் எடுப்பதற்கன்று

0025

ஒற்றுமை ஆபீஸ்,
சைதாப்பேட்டை, மதராஸ்.

யுவனු கார்த்திகைத் திங்கள் 20-ம் நாள்

(5—12—1935) இறைவன் திருவடி நீழல்

எப்திய எமது மனைவியார் திருமதி. இரத்தினம்
மாவின் ஞாபக சின்னமாக இந்தால் ஆக்கப்
பெற்றது.

விளம்பரம்

இந்தாலாசிரியர் இயற்றிய நூல்கள்

	ரூ. அ.
1. தமிழகம்	... 2
2. பத்துப்பாட்டு வசனம்	... 1 0
3. புறப்பொருள் விளக்கம்	... 1 0
4. கலிங்கத்துப் பரணி வசனம் (அச்சில்)	
5. பதிற்றுப் பத்து வசனம் (அச்சில்)	
6. தமிழர் (அச்சில்)	

உள்ளஞ்செய்

பாடம்	விஷயம்	பக்கம்
1. அணி வகுப்பு	...	73
2. அரசன்	...	74
3. அரசனது உறுதிச் சுற்றம்	...	76
4. அரண்	...	79
5. ஆயுதங்கள்	...	82
6. ஆயுதங்கள் சிலவற்றின் வடிவம்	...	83
7. ஆயுதவகை இரண்டு	...	84
8. இரதம்	...	84
9. இருவகைப் போர்	...	84
10. உழினை	...	18, 35, 59
11. உண்ணம்	...	84
12. கரங்தை	...	53
13. காஞ்சி	...	14, 44, 56
14. காஞ்சிப் பொது	...	71
15. காவன் மரம்	...	85
16. கைப்போர்	...	85
17. சிறப்பிற் பொது	...	70
18. சேரன்	...	85
19. சேனைத் தொகை	...	86
20. சோழன்	...	87
21. துணங்கை	...	87
22. தும்பை	...	21, 37, 61
23. துறை விளக்கம்	...	52
24. தேராளர் நால்வகையினர்	...	87
25. தோற்றுவாய்	...	1

பாடம்	விடையம்	பக்கம்	பிழை திருத்தம்			
26.	நகர்	88		
27.	நால்வகை நிலை	89		
28.	நிரை கவர்தல்	3		
29.	நிரை மீட்டல்	7		
30.	நொச்சி	17, 58	பக்கம்	வரி
31.	படை	90	47	30
32.	படைச்செருக்கு	91	68	20
33.	பட்டினம்	89	69	13
34.	படை செல்லும் காட்சி	93	74	22
35.	படைத்தலைவர் இடும் கட்டளை	93		
36.	படையின் வகை	94	75	9
37.	பாசறை	94	76	22
38.	பாடாண்	...	23, 46, 65		77	8
39.	பாண்டியன்	97	78	25
40.	போர்	97	79	7
41.	போர் செய்யும் முறை	100	84	15
42.	போர் உடை	100	86	19
43.	மதிற் பொறிகள்	103	91	13
44.	மறநிலை பறம்	100	92	21
45.	முல்லைப் பொது	71	94	6
46.	யுத்த தருமாம்	101		
47.	வஞ்சி	...	11, 34, 54			
48.	வாகை	...	24, 39, 63			
49.	வாட்போர்	101	95	1
50.	வீரக்கல்	9, 102	"	"
51.	வீரமுரசம்	102	"	"
52.	வெட்சி	53, 52	13	விளக்குகளை எங்கும்
					96	6
						அவற்றை

முகவுரை

அகப்பொருள் புறப்பொருள் இலக்கணங்கள் மற் றம்மொழிகளிலும் காணப் பெறுது தமிழ்மொழி ஒன்றனுக்கு மாத்திரம் உரிமை பூண்ட தனிப் பெரும் பொருள்களாம். இவ்விரு இலக்கணங்களும், சிற்துவக்குப் பல்லாயிர மாண்டுகளுக்கு முன் உள்ள தமிழர்களது வாழ்க்கை முறைகளைக் காட்டும் படிமக்கலங்களாகும். ஆகவே தமிழர்களது பழைய சரித்திரங்களை ஆராயப் புகும் எவருக்கும் அகப்பொருள், புறப்பொருள் அறிவு இன்றி யமையாதது. அகப்பொருள் இலக்கணத்தைப் பிரமாணமாக்கொண்டு செய்யப்பட்ட நூல்கள் கோவைப் பிரபந்தங்களும், அகநானுறு, கலித்தொகை, நற்றினை, ஐங்குறுநாறு, குறுந்தொகை முதலியனவும் பிறவுமாகும். புறப்பொருள் இலக்கணத்தை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டன புறப்பொருள் வெண்பா மாலையும் புறநானுற்றிற் காணப்படும் செய்யுட்களுமாகும். புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரத்தால் தொல்காப்பியத்தைவிடப் புறப்பொருள் இலக்கணங்கூறும் பன்னிருப்படலம் என்னும் ஓர் நூல் இருந்ததாகத் தெரிகிறது. தொல்காப்பியம் கூறும் புறப்பொருள் இலக்கணத்திற்கும் பன்னிருப்படலத்திற் கூறப்படுவன வற்றுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. அவ்வேற்றுமைகளை ஒப்பு நோக்குவதற்காகப் பன்னிருப்படலத்தைப் பிண்பற்றிச் செய்யப்பட்ட புறப்பொருள் வெண்பாமாலையிற் கூறப்

படும் பொருள்களும், தொல்காப்பியத்திற் சொல்லப்படும் பொருள்களும் வெவ்வேறுக்கக் காட்டப்பட்டிருக்கின்றன. தொடர்பு பெறுது தனித்தனியாக விளக்க வேண்டிய பொருட் கூறுபாடுகள் ஒழிபியலில் விளக்கப்பட்டிருக்கின்றன. செய்யுள் நடையிற் காணப்படுவதும் பண்டிதர்கள் ஆட்சியில் மாத்திரம் இதுவரையில் இருந்து வருகின்றது மாகிய புறப்பொருளை பள்ளிச்சிறைகளும் கற்றறியும் முறையில் இன்னால் ஆக்கப்பெற்றுள்ளது.

தமிழ்நிலையம்,
நாவலியர்,
1—2—36.

ந. சி. கந்தையா.

புறப்பொருள் விளக்கம்

தோற்றுவாய்

புறப்பொருள் பழந்தமிழின் போரொழுக்கத்தைக் கூறும். இவ் வொழுக்கங்களை புறப்பொருள் வெண்பா மாலை, தொல்காப்பியம் முதலிய நால்கள் தினைவகையானும் துறைவகையானும் இலக்கண முறையிற் கூறுகின்றன. அவ் விஷயங்கள் பலவற்றையும் தொடர்பு படுத்தி ஆராய்ந்து விளங்கி மகிழ்வது சாமானிய கல்வியாளர்க்கு எளிதன்று. ஆகவே புறப்பொருள் சம்பந்தமாகிய விஷயங்களைத்தையும் பள்ளிச் சிறைகளும் இலகுவில் அறிந்து உவகை எய்துமாறு இந் நால் இலேசான முறையில் எழுதப்படலாயிற்று.

கூத்தர் கூத்தியர் முதலானேர் அகப்பொருள் புறப்பொருள் விஷயங்களை மன்னர் அவைகளில் நடித்துக் காட்டுதல் வழக்கு. காதல் சம்பந்தமாகிய அகம் வேத்தியல் எனப்படும். அகப்பொருள் நாடகங்கள் அரசர் அவைகளிலன்றி ஏனைய விடங்களில் நடித்தற்கு அரசரால் அனுமதிக்கப் பட்டில். *புறப்பொருள் சம்பந்தமாகிய பொதுவியல் எல்லா விடங்களிலும் நடிக்கப் பெற்றது. “நாடக வழக்கினும்-பாடல் சான்ற புலனெறி வழக்கினும்,” என்னும் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தானும் அகப்பொருள் புறப்பொருள் விஷயங்கள் நாடக வழக்கிலுள்ளன என்று உய்த்து உணரப்படும்.

*“வெட்சிக் கரங்கை விறல் வஞ்சி காஞ்சி யழினால் நொச்சி யுட்கிய தும்பை யென்றேழும் புறம்” — (வீரசோழியம்).

அகப்பொருள் பற்றியும் புறப்பொருள் பற்றியும் புலவர்களாற் பாடப்பட்ட தனிசிலைச் செய்யுட்கள் சந்தர்ப் பத்திற்கேற்ப நாடகங்களிற் பாடப்பட்டு வந்தன. புலவர்கள் பாடிக்கொண்டு வந்த அகப்பொருட் பாடல்களை அரசர்கள் மதித்து அவற்றிற்கு வெகுமதி அளித்தது இக்காரணம்பற்றிப் போலும். புறப்பொருட் பாடல்களை நாடகங்களில் பாடுவதால் வேந்தர்களுடைய புகழ் உலகின் கண் பரவா நிற்கும். இவ் விஷயம் ஆராய்ச்சிக் குரியது.

நிரை கவர்தல், நிரை மீட்டல், படை எடுத்தல் (மாற்றாசன்) எதிர்த்தல், மதிலை வளைத்துப் பொருதல், மதில் காத்தல், பொருதல் எனப் போர் ஏழு வகைப்படும். வென்றது வாகை எனப்படும்.

நிரை கவர்தலும் நிரை மீட்டலும் தமிழ் மக்களது முற்பட்ட காலத்துப் போர் ஒழுக்கங்களாகும். மக்கள் மாட்டையே செல்வமாகக் கொண்டிருந்த ஒரு காலத்து இவ் வகையான போரொழுக்கங்கள் மிகுதியும் சிகிஞ்சன வாதல் வேண்டும்.

மேலே கூறப்பட்ட ஒவ்வொர் போர் ஒழுக்கத்தின் கண்ணும் படைவீரர் தமது கொண்டை யிடத்தே ஒவ்வொர் அடையாளப் பூவைச் சூடினர்.

அக்காரணம்பற்றி அவ்வொழுக்கங்கள் அப்புக்களின் பெயரைப் பெற்றன.

“வெட்சி நிரைகவர்தன் மீட்டல் காங்கையாம் வட்கார் மேற்செல்வது வஞ்சியாம்—உட்கார் எதிருந்றல் காஞ்சி யெயில்காத்த னெங்சி யதுவளைத்தலாகு முழினா”

“அதிரப் பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கார் செருவென்றது வாகையாம் அத்தினைத் தொழிலு மத்தினைப் பூவும் அப்பெயர் பெறுத லக்ஷிதத் துரியவே”

(திவாகரம்)

“வெட்சி ஆகவர் தலானும் கரங்கையுட்கு வரச்சென்று விடுத்தலானும் வெட்சியுங்கரங்கையுங் தம் முண்மாறே, வஞ்சிமேற் செல்வலானும் காஞ்சி அஞ்சாதெதிர் சென்றான்றலானும், வஞ்சியுங் காஞ்சியுங் தம் முண்மாறே, உழினூயாரெயின் முற்ற லானும், நொச்சி விழுமி தினவ்வெற்றி காத்தலானும் உழினூயு கொச்சிபுக்த ம் முண் மாறே”

“புறப்புறமாவன—வாகையும் பாடாண் பாட்டும் பொது வியற் றினையும்.”

(யாப்பருங்கலவிருத்தி)

இயல் க.

*புறப்பொருள் வசனம்

நிரை கவர்தல்

ஒரு வேந்தன் பிறிதோர் அரசனேடு போர் செய்கக் கருதினான்; கருதித் தனது படைத்தலைவரையும் போர் நிலத்தைக் காத்து விண்ண்றோரையும் அழைத்துப் பகைவனின் நிரைகளைக் கவர்ந்து வரும்படி பணித்தான். அவ் ஏவ்வை மேற்கொண்ட வீரக்கழலீக் காலிலே புனைந்த மறவர், “அரசனே! பகைவரது ஆங்ரைகள் விடியற்காலத்தே நின் வாசலிடத்தனவாம்” எனக் கூறிச் சென்று மகிழ்ச்சிக்குரிய

*புறப்பொருள் வெண்பாமாலை வசனமாக எழுதப்பட்டுள்ளது

இங்செய்தியைப் போர்வீரர்க் குணர்த்தினர். போரின்மையால் தினவுகொண்டு, 'மலை ஏறிக் குதித்தேனும் உயிர் விடுவேம்' எனக் கவன்றிருந்த மறத்தொழில் மிக்கார் இங்ந் செய்தியைச் செவிக்கொண்டு அகமும் முகமும் மலர்ந்து ஆங்கத்த தாண்டவஞ் செய்தனர். அரசனது ஒற்றர் சிலர் பகவரது ஆரிரை நிற்கும் இடம் முதலியவற்றை அறியும் படி மாறவேட மிட்டுச் சென்றனர். போர்வீரருட் சிலர் இருள் சூழ்ந்த மாலைக்காலத்துப் பாக்கத்தே சென்ற முற்றத்தின்கண் மூல்லை மலையும் நாழியிலிட்ட செல்லையுங் தூவித் தெய்வத்தைப் பரவிக் கைகூப்பித் தொழுது நற் சொற்கேட்க விண்றனர். அஞ்ஞான்று அவ்விடத்துள்ளாள் ஒருமாது "பெரிய கண்ணையுடைய பசுவைக் கொண்டுவா" எனக் கூறினான். நற்சொற் கேட்டு வந்தோர் தாம் கேட்ட தைப் படைத் தலைவர்க் குணர்த்தலும் அன்னேர் அதனை அறிவோரால் ஆராய்ந்து நன்றெனக் கொண்டனர்; கொண்டு பருக்கைக் கற்கள் செறிந்ததும் சில் வண்டுகள் ஒலிப்பதுமாகிய காட்டு வழியே செல்லவேண்டி ஆர்ப்பாரித்துக் காலிடத்தே செருப்புத் தொட்டனர்; முடியிடத்தே வெட்சிப் பூச் சூடினா; துடி கறங்கிற்றா.

இஃதிவ்வாரூக பகவரது மணிகட்டிய நிரைகள் விற் கின்ற காட்டிடத்துள்ள காரி என்னும் புள் தனது கடிய குரலால் அவர்க்கு வருங் கேட்டினை முன்னர் அறிவித்தது. அதனைச் செவிக்கொண்ட நிரைகாவலர் தமக்கு நேர்வதோர் எதம் உண்டென ஓர்ந்து இமை கொட்டாது எந்திய விற்கஞடன் நிரைகளைக் காத்து விண்றனர்.

இங்கக் கொடியையும் கிளியையும் கலைமாணியும் பேய் மிக்க படையினையுடைய கொற்றவையின் கொடியை முன்னே உயர்த்தியவர்களாய் கூற்றுவர் குழுவினை ஒத்த

வெட்சிவீரர், கழுகும் பருந்தும் பின்னே படர்ந்து செல்ல, வில்லாளர் காவல் செய்வதும், மூங்கில் அடர்ந்த மலைச்சார லிடத்ததுமாகிய மாற்றூர் நிரையினைக் கவரும் பொருட்டுக் கடிதேகினர். முன் சென்ற ஒற்றர் பசுக்கள் விண்ற இடமும் அவற்றின் அளவும், அவற்றைப் புறங்காத்து விண்ற படையின் அளவும் ஆராய்ந்து நள்ளிருளில் வந்து சேனைத்தலைவர்க்கு உணர்த்தினர்.

பகவர் விலைமையினை நன்கறிந்துகொண்ட வெட்சிவீரர் மூங்கில் செறிந்த மலைச்சார லிடத்தே செறிந்ததிருளிற் பதுக்கி பிருந்து தருணம் பார்த்து ஒய்யெனக் கிளம்பி நிரைகாத்து விண்ற வில்லாளரை வீழ்த்தி நிரையினை அடித்துச் சென்றனர். செல்லுமிடத்து நிரையினைப் பறிகொடுத்தார் சிலர் அபோன் மிக்கவர்களாய்ப் பின்தொடர்தார் அதனை அபோன் மிக்கவர்களாய்ப் பின்தொடர்தார் சென்றனர்.

இஃதிவ்வாரூக நிரைகவர்தற் பொருட்டுச் சென்ற வீரர்களது செய்தியை அறியாத வேட்டுவிச்சியர் கையைக் கண்ணத்தே கொடுத்து வியாகுலம் மிகுந்தவர்களாய் இருந்தனர். அஞ்ஞான்று நிரைகள் மன்றத்தே புகுந்தன. இடக்கண் துடிக்கப்பெற்ற வேட்டுவிச்சியர் தமது துண்பத்தைப் போக்கியவர்களாய் "எம்முடைய சவாமி தலையிலாள்ள மாலை வாழ்வதாக" என்று வாழ்த்தினர். மாற்றூர் நிரையினைக் கவர்ந்து வந்த போர்வீரர்க்கு மரியாதை செய்தற் பொருட்டு ஊரார் மன்றத்தே பந்தரிட்டு ஆற்று மனல்பரப்பி ஆட்டு மாமிசத்தைச் சுவைபெறச் சமைத்துப் பெருவிருந்தளித்தனர்.*

*மும். 262

அரசன், போர்வீரர் கொணர்ந்த நிறையினை* நிமித்தம் பார்த்துத் தப்பா வகை சொன்ன அறிவுடையோர்க்கும், துடி கொட்டும் புலையனுக்கும், பாணிச்சிக்கும், பாணனுக்கும் இன்னும் தமக்கு வேண்டிய பிறர்க்கும் பகுங்களித்தான் ; தமது உறிரைப் பொருட்படுத்தாது பகைவர் ஊரிற் சென்று ஒற்றிவந்தார்க்கும், நிமித்தம் அறிந்து சொன்ன அறிவுடையோர்க்கும் மேலதிகமாகச் சில பசுக்களைக் கொடுத்தான். போர்வீரர் கள் ஞன்னூம்போது செருஷிடத்துத் துடிகொட்டிய புலையனுக்குக் கள்ளினை மிகுதியாக வார்த்தனர். ஆபரணங்களை அணிந்த அழகிய பெண்கள் மணம் பொருந்திய மாலைகள் பக்கத்தே அசையும்படிட் வள்ளிக் கூத்தாடினர்.

* “ சீமத்தையுடைய இளைய வேட்டு மகனே ! முன்னளில் நின் ஜெயன்மார் கவர்ந்து கொணர்ந்த கல்ல ஆணிறைகள் வேல் வழிக்கும் கொல்லனும், துடிகொட்டும் புலையனும், பாடவும் புனர்க்கவும் அடைக்கவும் வல்ல யாழ்ப்பாணரு மென்னு மிவரது முன்றிலின் கணிறைந்தன ; நீ இவற்றைக் காண்பாயாக.

“ முருந்துபோலும் முற்றுத் நகையுடையாய் ! நின் ஜெயன்மார் முன்னுட் கரங்தையார் அலறும்படி கைக்கொண்டு வந்த இளாறிராகன், கள்விற்குமவனும், கல்ல வேய்த் தொழிலை ஆராயுமவனும், புண்ணிமித்தங் கூறுமவனும் என்று சொல்லப்பட்ட இவர்கள் முன்றிலின் கணிறைந்தன.”—(சிலப்பதிகாரம் வேட்டுவ வரி.)

+ மண்டம் ரட்ட மறவர் குழாத் திடைக் கண்ட முருகனுங் கண்களித்தான்—பண்டே குறமகள் வள்ளிதன் கோலங் கொண்டாடப் பிறமக ஞேந்றூள் பெரிது.

(சிலப்பதிகார உரை, தொல்காப்பிய உரை, மேற்கோள்)

நிறை மீட்டல்

நிறையினைப் பறிகொடுத்தோர் அபிமான மிக்கவர் ஓளாய் நிறை கவர்ந்தோரைப் பின்தொடர்ந்து அவரைச் செருஷிட வீழ்த்தி நிறையினை மீட்டுக்கொண்டு வருதலு முன்டு.

பகைவர் நிறைகளைக் கவர்ந்து சென்றனர்; ஆன்காத்து நின்றேரில் இறவாது எஞ்சியோர் சிலர் ஒடோடியுஞ் சென்று தமது வேந்தர்க்கு அவமான மிக்க அச்செய்தியை உணர்த் தினர். அதனைச் செவி முடித்த வேந்தன் மண்டு தீயென வெகுண்டு முடியிடத்தே கரங்கைப் பூவினைச் சூடினான். போர்வீரர் காலிடத்தே வீரக் கழலீக் கட்டினர்; கூற்று வரைப்போற் கோபித்துக் கரங்கை மலரை மயிர் மிசை மிலைந்து கொடிய வில்லீக் கையிடத்தே கொண்டனர். போர் செய்தற்கு ஏலாத் சிறுவர் வயோதிபர் நோயாளிகளைத் தவிர, ஏனையோர் சங்கும், கரிய வீரக் கொம்பும் மயிலிறகு கட்டிய வாத்தியங்களும் பறையும் ஆர்ப்ப ஒளிவிடுகின்ற வேல்களுடன் கல் நிறைந்த காட்டிடத்தே கூற்றுவரைப்போல் வரிசையாகச் சென்றனர்; செல்லுதலும்* நிறைகவர்ந்து சென்றேர் பசுக்களை முன்னே செல்லவிட்டு தழைகள் மூடிய காட்டிடத்தே தலைமறைக் கிருந்தனர். நிறைமீட்கச் சென்றேர் அவர்களைப் பதுக் கிடங்களினின்றும் வெளியேறச் செய்து அவர்களுடன் அச்சம் தருகின்ற போரைச் செய்தனர். முடிவில் நிறை கவர்ந்தோர் வென்னிட்டனர்; நிறைகள் மீட்கப்பட்டன.

சிரை மீட்டோரிற் சில வீரர் மார்பினும் முகத்திலும் பட்ட புண்களினின்றும் உதிரம் பெருகச் சாதிலிங்கஞ் சொரியும் மலையைப்போல் மீண்டனர். விபரமறியாத சிறு பிள்ளைகளை ஒப்பப் பகைவரை வெட்டி வீழ்த்திய பின் நிரைவர்ந்தோர் முதுகிட்டோடவும் தாம் போர்க்களத்தை விட்டுப் போகாராய்த் தனியே விண்றனர் சில வீரர். தலையறுபட்டு உடற்குறையாய் நின்ற வீரர் சிலர் பிள்ளைத் தன்மை யுடையராய் வாளை உறையினின்றும் வாங்கிக் கையிலேந்திப் போர்க்களத்தே வீரர்களுடன் நின்று அடிமேலடி வைத்தாடினர். சிலர், பகைவர் மார்பைப் பின்த வேல்களை அவர் மார்புகளினின்றும் வாங்கி அவையிடத்தே குடல் மாலைகளைச் சுற்றி துடிகறங்க ஆடா விண்றனர். பகைவர் படை வெள்ளாம்போல் வரவும் அதனைக் குறுக்கிட்டு “யானெனுருவனே தாங்குவனுகப்பிறர் மதுவை அருந்து கிண்றனர்” என ஓர் வீரன் புகன்றான்.

போரிடத்தே காரினன் தும் குருவி விலக்கவும் விலகாராய் வீரரை வென்று நிரையை மீட்டு வந்த வீரருக்கு அரசன் மருத நிலம் பலவுங் கொடுத்து வரிசை செய்தான் ; சிலருக்கு, * ஏனுதி காவிதி முதலிய பட்டங்களை அளித்தான். அவ் வரிசைகளைப் பெற்ற வீரர் வேந்தனைப் போற்றினர். ஓர் அரசன் பிறிதோர் அரசனின் மகளைக் கேட்டவிடத்து அவன் கொடுக்க மறுப்பின் இவ் வகையான போர்கள் சிகம்புது சகசம். இங்ஙனம் பெண் மறுத்துக் கூறுதலை “ மகண் மறுத்து மொழிதல் ” என இலக்கியங்கள் கூறும். குறிஞ்சி நிலத்தேயுள்ள மறக் குடித்தலைவர்கள் பெரும்பாலும் அயல்நிலத்தேயுள்ள நிரைகளைக் கவர்ந்து

* ஏனுதிப் பட்டத்துக்கு மோதிரம் அளித்தல் மரபு.

வந்து கள்ளுக்கு விலையாகக் கொடுப்பார்களன்றும் இலக்கியங்களிற் கூறப்படுகின்றது.*

வீரக் கல்

சிரைமீட்டு மிடத்துப் பலரும் ஆச்சரியமுறைப்படி தமது வீரத்தைக் காண்பித்துப் படைமுகத்தே இறந்த வீரனுக்கு அவனுடையபெயரும் ஊரும் ஆற்றலும் எழுதிக் கல் கடுவது பண்டைபோர் வழக்கு. இவ்வழக்கினைப் பின்

*“கள் விற்குமவன் இவன் பழங் கடன் கொடாமையிற் பின்கட் கொடாது மறுபப, அது பொருத் வீரன் அங் நிலையே வில்லைக் கையிலேந்திப் புள் நிமித்தம் தன்கருத்திற்கு ஏற்பாக்கேறவிற் பகைவர் நிறை கொள்ளுதலைக் கருதிப் போகுதலைச் செய்யும் ; அங்கனம் போகுங்கால் தான் கைக்கொண்ட ஆளிக் கொடியை உயர்த்துக் கொற்றவையும் வில்லின முன்னே செல்லு மன்றே வென்க.

: “பெரிய மலர் போலுங் கண்ணையுடையாய் ! நின் ஜெயன்மார் அயலாரூர்^{கி}, அலறும்படி தலை நாளிற் கைக் கொண்டுவந்த நல்ல ஆசிரைள், நயமில்லாத மொழியையும் நூராத்த நீண்ட தாடியையு முடைய எயினரும் அங்கனமுத்த எயித்தியருமாகிய இவர்கள் முற்றிலின் கண்ணரைந்தன”. (சிலப்பதிகாரம் வேட்டுவா வரி).

“யானை தாக்கினும் அரவு மேலே ஊர்ந்து செல்வினும் இடியேற இடிப்பினும் அஞ்சாத குற்றொண்ட மகளினையும் கொள்ளும் உணவினையுடைய வாட்பேர் செய்யும் மறங்குடியிற் பிறந்த மறவன் குறி வைத்த மிருகத்தைத் தப்பாமற் பிடிக்கும் வேட்டடை நாயைப் போல காலையுடைய பகைவரது ஊரின்கண் கென்று விடியற் காலத்தே கொண்டுவந்த பசுக்களைக் கள்ளுக்கு விலையாகக் கொடுத்து வீட்டிலே சுமைத்த கன்ஸினைப் பருகிக் கிடாயை உரித்துத் தின்ற ஊரின் கடுவேயுள்ள மன்றிலே மத்தளங் கொட்ட இடத் தோளை வலப்புறத்தே வளைத்து சின்றுவான். (பெரும்பானுற்றுப்பலட)

“ வேற்றுப் புலக்களவின் ஆதங்தோம்பல் ” எனத் தொல் காப்பியங் கூறலின் நிரை கவர்தல் ஒருவகைக் களவென அறியலாகும்.

In ancient days too, cattle lift was a robbery but a daring one and of such great magnitude that it was nothing short of a call to arms (Studies in Tamil Literature—Deshikar.)

பற்றியே இறந்தவர் பொருட்டுப் பாடப்படும் பாடல்கள் ‘கல்வெட்டு’ என வழங்குவதாகும். இறந்தவர்களைச் சமாதி செய்து ஆஸ்யங்கள் எடுத்தலும் கல் நாட்டும் வழக் கத்தைப் பின்பற்றியதெனக் கருத இடமுண்டு.

கல் நடேலின் விபரம்

வீரர் காட்டிற் சென்று இறந்த வீரனுக்கு நாட்டத் தகுந்த கல்வினைக் காண்பார். கண்டு அதற்கு நறும்புகை முதலியவற்றைக் காட்டி, எடுத்து, வாசம் பொருந்திய நிரினாலே மஞ்சனமாட்டி வாவியிலும் முழுக்காட்டுவார். பின் மாலை தூக்கி, மனி ஒலித்து, மதுத் தெளித்து மயிலிறகுஞ் சூட்டி வீரன் பெயரை எழுதி “வேற்போரை விரும்பினே அனுக்கு இது உருவமாகுக” என்று கல்வினை அழகுபெற நடவீரர். நட்டபின் அக்கல்லின் நின்ற வீரனை எல்லோரும் வணக்கிக் கோயிலமைப்பார். போருக்குச் செல்லும் வீரர் அதனை வணக்கிச் செல்வார். அவ்வழிச் செல்லும் பாணர் யாழிலை மீட்டுப் பாடி அக்கல்லினை வழிபடுதல் மரபு.

“கன்றாடனே கறவையையும் மீட்டுக்கொண்டு வந்து மறவரை யோட்டி நோக்கிய நெநுந்தகைக்குச் சிவந்த பூவுடைய கண்ணியுடனே அழகிய மயிலிறகைச் சூட்டிப் பெயரை எழுதி இப்பொழுதே கல்லை நட்டார்.” (புறம் 264.)

“ஊர் முன்னகைச் செய்யப்பட்ட பூசலின்கட்ட தோன்றிய வீரன் தன்னுடைய ஊரின்கண் மிக்க நிரையைக் கொண்ட வீரர் எய்த அம்பினை விலக்கி வென்று அவர்கொண்ட ஆங்கையை மீட்டான். தோலுரித்த பாம்பு போலத்தானென்றுவனுமேயாகத் தேவருலகத்தின்கட்ட போயினான். அவனதுடம்பு காட்டுச் சிற்றியாற்றினது அரிய கரையிடத்துக் காலுற நின்று நடுக்கத்தோடு சாய்ந்த விலங்கினை ஒப்ப அம்பாற் சலித்து அவ்விடத்து வீழ்ந்தது.

உயர்ந்த கீர்த்தி மிகவுங் தோன்றிய பெயர் மென்மையைமாந்த மயிலினது அழகிய பீவியைச் சூட்டப் பிறர் இடங்கொள்ளப்படாத சிறிய விடத்தும் புடைவையாற் செய்யப்பட்ட பந்தர்க்கீழ் நட்ட கல்மேலது.” (புறம் 260).

“கெடாத நல்ல புகழினையுடைய பெயர்களை எழுதி நட்ட கற்கள் முதுகிட்டுப்போனவரை இகழும்.” (மலைபுகடாம்.)

“பட்டார் பெயரு மாற்றலு மெழுதி
நட்ட கல்லு மூதார் நத்தமும்”

(சேரமான் பெருமாள்)

“நல்லமர் கடங்த நானுடை மறவர்
பெயரும் மீடும் எழுதி அதர் தொறும்
பீலிசூட்டிய பிறங்கு நிலை நடுகல்”

(அகம்)

நடுகல் பெரும்பாலும் வீரவான்களுக்கு நடுவதாயினும் நிரைமீட்டு அவிந்தார் பொருட்டு நடுத்தில் சிறப்பு.

வஞ்சி

(படை எழுச்சி)

தன்னைப் பணியாத அரசனைப் பணிவித்து அவனது நாட்டைக் கைப்பற்ற விரும்பிய வேந்தன், போர்வீரர் மது வருந்தி விற்போரை விரும்பமுடியிடத்தே வஞ்சிப் பூவைச் சூடினான். சிவந்த வேலைத் தாங்கிய படையின் நடுவே உகாந்த காலத்து நெருப்பை ஒத்த யானையும் மகிழ்ந்து முழங்கா நின்றது. சோதிட நாலார் தெரிந்த நாளிலே, கடல் போன்ற சேஜையினையும், கிட்டுதெற்கரிய வலியினையுமுடையாய்ப் பணிந்தெழுதா வேந்தர்களுடைய வானுள்

கெடும்படி அரசன் தனது குடையையும் வாளையும் புறவீடு செய்தான். பகைவரது உள்ளாட்டில் கோட்டான் குரல் காட்டிற்று.

எட்கசிவும் நெற்பொரியும் அவரையும் துவரையும் நின்மும் குடரும் உதிரமும் நிரம்பிய தாழியைப் பேர் வீரர் படையின் முன்னர் எடுத்துச் சென்றனர். விரைந்து செல்லும் நெருப்புப்போலப் போரிடத்து முற்படப் புகும் வீரர் பகைவர் நாட்டை அழித்து வென்றனர். அரசன் வேலை வலமாக உயர்த்தினான். ஆரந்தாழ்ந்த மார்பினையுடைய வேந்தனது கண்கள் சிவந்தன; வண்டுகள் மொய்க்கின்ற மாலைபினையும் பொலிவினையுமுடைய சிறுவரது அழகிய தேர்கள் ஆரவாரிக்கின்ற நாடு பாழாய்க் கண்டாரிக்கும்படி கெட்டன. கோயில்களையும் பள்ளி யிடங்களையும் அந்தணர் இல்லங்களையும் நெருங்காது பகைவர் கெட்டோடும்படி பொருதுவென்ற வில்லீரர்க்கு வேந்தன் பல உபகாரங்களைக் கொடுத்தான். பகைவரது வேலை ஏற்றுக்கொண்ட பேர் வீரர்களின் மார்புகள் முத்துமாலைகளைப் பூண்டன. வேந்தன் பகைவர் சேனையைக் கிட்டி “யாம் இன்னதன்மை யினேம் என்று பிறர் சொல்லுதல் வேண்டா, மாறுபாட்டினை யுடைய வேந்தர் கோபித்து என்முன்னே வருவார்களாக; வரின் அன்னேரைப் பலரும் போற்ற வீரசவர்க்கத்துக்குப் புதியராய் அனுப்புவேன்.” எனப்புகண்றன. பகைவருடைய வாட்படையை வென்று யானையை வெட்டிப் புன்னுடனே வந்தவனுடைய மகனுக்கு வேந்தன் மருத நிலங்கள் பல வற்றைக்கொடுத்தான். குயில்பாட, ஆளுலாவ, வண்டு ஒலிக் கும் தலைமையையுடைய ஊர்கள், மயிலை ஒத்த மகளிர் மீவை ஒத்த விழியைப் புதைத்துப் பயப்பட்டு அலறிமன் ரென்று பாராதே ஓமீப்படி நெருப்பால் உண்ணப்பட்டன. பகைவர் சுற்ற மிரக்க, அடிமைகளையும் வயிர அரா தனங்களை

யும் முத்தினையும் பொன்னினையும் வீடுகள் வறிதாகும்படி வில்லாளர் கொள்ளை கொண்டனர். மகளிர் கலங்கி வயிற் நில் அடித்துக்கொண்டு கெட்டோடும்படி பகைவரிடத் துக் கைப்பற்றிய பொருள்கள் முழுவதையும் பாண்கிளை கள் கவர்ந்து கொண்டன.

அரசன் தங்கியிருந்த பாசறையிடத்து மகளிர் கூத் தாடினர்; மேளம் யாழுடன் ஒலித்தது; ஒருபால் கவிழ்ந்த மணியினையுடைய யானை மகிழ்ச்சி மிகுதியால் முழங்கிறது. பகைவரது அளவிறந்த சேனை நெருங்கிவந்து மேலிடவும் நின்ற நிலையினின்றும் நீக்காத புலியை ஒத்த ஒருவனது வீரம் முத்தியினை அறிந்து எல்லாப்பற்று மற்றோர்க்கும் அற் புத்தை விளைத்தது. தனக்குப் புறங் கொடுத்து ஒடுவோரைப் பார்த்து “பகைவர் சுவர்க்கலோகம் போதலைக் கருதி எதிர்க்கினல்லது புறங்கொடுத்து ஒடும்போது வீரவாளை ஒங்குவரோ’ எனக் கூறினான் ஓர் வீரன்.

கரும்பினையும் காய்ந்த நெல்லினையும் நெருப்பினை உண்ணப் பண்ணுவித்துப் பெரிய நீர் நிலைகள் பலவும் உடைந்ததற் பின்னும் வேந்தன் படை வீட்டில் தங்கி யிருந்தான். பெருமை பொருந்திய மன்னர் நடுங்கப் பெரிய புகை ஆகாயத்தின் கண்பரக்க இரண்டாவதும் வேந்தன் தேயமுழுதும் நெருப்பை மூட்டினன். புலியை ஒத்த படைவீரர்க்கு அரசன் பெரிய விருந்தளித்தான். ஆரவாரமுடைய நெருப்புக் கொளுத் தின மலையை ஒப்ப ஒங்கின மாளிகைகளைல்லாம் பேய்ச்சரையும் பேய்ப்பிரிக்கும் படர்ந்தன.

, பகை அரசன் தனது நாட்டகத்தே படை எடுத்து வருதலை அஞ்சிய வேந்தன் திறையளப்பின் அவற்றைப்

பெற்றுச் சினந்தனின்து நாடு செல்லுதலும் அவ்வரசற் கியல்பு. இங்கு கூறப்பட்ட போர் முதலியன் பகைவர் நாட்டகத்து நிகழ்வன ; நகரத்தன்று.

படைகள் நாட்டைச் சூறை கொள்ளுதல் எரி கொளுவதல் முதலிய செய்திகள் கலிக்கத்துப்பரணியில் அமுகுறக் கூறப்பட்டுள்ளன : அவை வருமாறு :

“கடையிற் புடையொரு கடலொத் தமர்
கலங்கும் பரிசு கலங்கப் புக்
கடையப் படரெரி கொளுவிப் பதிகளை
யழியச் சூறைகொள் பொழுதத்தே

கங்கா சதியொரு புறமாகப் படை
கடல்போல் வந்தது கடல்வங்தா
வெங்கே புகலிட மெங்கே யினியரண்
யாரே யதிபதி யிங்கெண்டே

இடிகின் ரணமதி வெரிகின் ரணமதி
யெழுகின் ரணபுகை யெழிலெல்லா
மடிகின் ரணகுடி கெடுகின் ரணமென
வெலைகின் ரணபடை படையென்றே.”

காஞ்சி

(இருந்த வேந்தன் வந்த வேந்தனை மதிற்புறத்தே சென்று எதிர்த்தல்)

வேற்று மன்னன் நகர்ப்புறத்தே வருதலும் அவனது வலிமையை அழிக்கவேண்டி எயிலகத்தே இருந்த வேந்தன் முடியிடத்தே காஞ்சிப் பூவைச் சூடினான். செரு முஜையிற் பொருவாரைப் பெறுமையால் போர்த்தினவு கொண்டிருந்த போர்வீரர் பூசல் விருப்பால் அணியிட்டு நின்றனர்.

மார்பிடத்தே வேல் பாய்ந்து சென்ற புண்ணினால் வேலைக் கையினாற் பிடிக்கவும் ஆற்றுத மேம்பாட்டினையுடையவீரன் செருப்பறை கொட்டும்படி கூறத் துடியன் அது கொட்டா நின்றன. மாற்றரசனின் பரந்த சேனை தங்களெல்லையிற் புகாதபடி புலிபை ஒத்த மறவர் காத்து நின்றனர். படை வீரர்க்கு வேந்தன் வேல் வாள் முதலிய படைக்கலங்களை வழங்கினான். அன்னேர் அரசனின் ஆற்றலைப் புகழ்ந்து போற்றினர். மாற்றூர் படையின்மீது போர்வீரர் அம்பு மழை பொழுந்தனர். கோபத்தையுடைய யாணைகள் பல ஏம் தீனை யரிந்த தாளினையுடைய மலையை ஒத்தன. பகை வருடன் பொரும் பூசல் இன்ன நாள் என்று சிச்சயித்த வேந்தன் தனது குடையையும் வாளையும் புற வீடு செய் தான். “இற்றை நாள் ஆதித்தன் படுவதன் முன்பகைவரை வென்று போர்க்களத்தைக் கொள்ளாத வேலை எடுப்பேனுயின் எங்காளும் யானிருந்த அரண் கெடத்தாக்கும் பகைவர் முன்னே தாழ்மையான வார்த்தைகளைச் சொல்லி நிற்பேனவேன்” என மன்னன் வஞ்சினங்கூறினான். கடலைப் போல் ஒலிக்கும் போர்வீரர் பூசலை ஏற்றுக்கொண்டதற் கடையாளமாக அரசன் வழங்கிய காஞ்சிப் பூவைச் சூடினர். பகைவர் போரினைத் தடுத்துத் தூசிப்படையை எதிர்த்து இறந்தவன், இப்பூமியிற் சிறப்பிடத்துச் சொல்லும் புகழினை எல்லாம் பெற்றான். பகைவரது தலைமைபெற்ற வீர னுடைய தலையைக் கொண்டுவந்தவர்களுக்கு அரசன் மிக்க பொருளைக் கொடுத்தான்.

போர்க்களத்தே பட்டவனது தலையை அவன் மனைவி பார்த்துக் கொங்கையாற் றழுவினால் ; ஒளி சிறந்த வதனத் தையும் கூட்டினால் ; அவ்விடத்தே வருந்தினால் ; உயிர் மேலே பறிந்தது. கறுத்த தலையையும் வெள்ளை நினைத்தையும் சிவந்த தசையையும் பருந்துங் கழுகும் இமுத்துக்

கொண்டு செல்லும்படியாக வேந்தன் பூசல் விளைத்தான். பகைவரது மாறுபாட்டைப் பொருளுகி வேல்பட்ட தனது மார்பின் புண்ணைக் கிழித்து இறந்தான் ஒரு வீரன்.

பெண்பேய் அச்சங்க்ரும்படி உதிராகிய புலாலிடத் துக்கிடர்து அழல் நோக்கும்; வீரரைப் பார்த்துச் சமுலும்; நீஞும்; குடர்மாலையைச் சூடித் தன்னுள்ளம் விரும்பிச் சிரிக்கும்; போம். அகன்ற இல்லிலே கணவனுடைய புண்ணை மீணவி பரிகரிக்க நான்ற முலையினையும் பெரிய வாயினையும் முடைய பேய்மகள் அவனைக் கிட்டி இருவின் கண்ணின்று கோபித்துப் பார்த்து நெருப்பைக் கக்கிக் கிட்டப்போய் பகைவர் ஆயுதம் பிளந்த தீராத புண்ணைத் தீண்டினால். அவன் உயிர் பறிந்தது. இன்னோர் வீரனது புண்ணை வெண் சிறு கடுகு தூவிக் குங்கிலியம் முதலிய நறுநாற்றத்தைப் புகைப்பித்துக் குறிஞ்சிப் பண் பலவற்றைப் பாடி மலரிட்டு மணவி பரிகரிக்கப் பேய்மகள் அஞ்சி விலகினால். பூமியிலுள்ளார் மயங்கப் பூசலுக்குத் தெப்பமணையவனும், தன் பதிக்கும் பூமிக்கும் ஒருயிரை ஒப்பவனும் உயர்ந் தோர்க்குத்தானு ஒப்பவனும் வீரசவர்க்கத்தை எய்தினான். தறுகண்மை மிக்க வீரர்க்கு களித்தாடும்படி மன்னன் வெவ்விய கள்ளைக் கொடுத்தான். சக்கரத்தாலேபட்ட புண்ணைல் ஆவி இகந்த தனது கணவனேடு தானும் நெருப்பிலே விழ வேண்டி மகரக்குழழைய அணிந்தவள் தோழி மாரை “அகலப்போமி” னென்று கூறினான். ஒருத்தி தனது தலைவனது மார்பைப் பிளந்து உயிரைப் போக்கிய வேலால் தனது உயிரை ஒழித்தாள். மகட்கேட்ட அரசனது வேண்டுகோளைச் சினமிக்க மன்னன் மறுத்துரைத்தான். வீரக் கழவினை யுடையவன் வெற்றிக் கொடியான் மிக்க யானைகளை ஏவிப் பகைவரைச் செருப்புலத்தினின்றும் துரத்தினான்.

“ தீங்கனி யிரவமொடு வெம்புமைனைச் சௌரீஇ வாங்கு மருப்பியா தூடி பல்லியங் கறங்கக் கையைப் பெயர்த்து மையிழுதிழுகி யையவி சிதறி யாம்ப ஊதி யிசை மணி யெறிந்து காஞ்சிபாடி நெடுகர் வரைப்பிற் கடிநறை புகை ” (புறம் 281)

நொச்சி

(மதிற்புறத்தே சென்று போருதிய காஞ்சியார் எயிலகத்தே சென்று மதிலைக் காத்தது)

கூரிய வேலினை யுடைய போர்வீர் நொச்சிப் பூவைக் கொண்டையில் மிலைந்து சிவபெருமான் அழித்த திரிபுரத்தைக் காக்கும் அவனைரை ஒப்பத் திங்கள் ஊரும் படிஉயர்ந்த மதில்களினின்றும் மலைந்தனர். மாற்றூரது போர்வீர் பலர் வீரசவர்க்கம் ஏகினர். சங்கும் கொம்பும் முழங்க வாள் வீசிக் காவற்காடு அழியும்படி காவலைக் கெடுத்த பகைவர் சேனை கெடும்படி மதிலிடத்து வீரர் பொருது ஆர்த்தனர். முட்செடிகள் பின்னிய காவற் காட்டையும் சிவந்த பூவையை பெரிய அகழியினையுங் காத்து நின்ற சிங்கமொத்த வீரர் மடிந்தனர். பரந்த மார்பு களினின்றும் உதிரம் பெருகிய விடத்தும் எயிலகத்தே உள்ளார் வெளியே சென்று பகைவரைக் கொல்லுதலை விரும்பினார்கள். வீரக் கழல் பொலிந்த வலிய கால்கள் அரணின் உள்ளே வீழ்ந்தன ; போரினைச் செய்யும் தீண்ணிய தோள்கள் மதிலின் புறத்தே வீழ்ந்தன ; தெய்வ மகளிர் கொண்டாட போர்வீர் வீரசவர்க்கத்தை அடைந் தனர். கிடுகுப் படையாரை வென்று பகைவர் எதிர்த்தனர்.

அவர்கள் மதிலிற் காலிடாதபடி மதிலின்மேல் நின்றவீரர் பினங் குழியும்படி வாளோச்சிவெட்டினர். கரிய கண்ணினை யுடையவளது கட்டிலின் கால்கள் மாற்றரசனின் இளைய யானையின் தந்தத்தினால் செய்யப்பட்டன.

உழிஞரு

(மதிற்புறத்தே நின்று போருத வஞ்சியார் மதிலை
வளைத்துக் கைப்பற்றி நகரைப்
பாழாக்கியது)

மட்டஞ் செப்த மாலையை அணிந்த வேந்தன் முடிபிடத்தே உழிஞரு மாலையை அணிந்து கொடியசையும் பகைவர் கோட்டையைக் கைப்பற்ற நினைந்தான். நினைந்து கோட்டையைக் கைப்பற்ற ஒர் நல்ல நாளை நியமித்து குடையினையும் வாளினையும் புற வீடு செய்தான். [மலர் மாலை யணிந்தவனது வீர முரசம் மழைபோல் முழங்க வெற்றியையுடைய யானை குத்தக் குலைந்து வீழாத மதிலு முண்டோ] ஆழங்கிடங்கினையும் மேகந் தவஞும் ஞாயிலையு முடைய மதிலைக் கைப்பற்ற விரும்பிப் பிரகாசிக்கின்ற வேலினையுடைய வேந்தன் வெற்றிக் கொடியை யுடைய படையை ஒன்று சேர்த்துக்கொண்டு புறப்பட்டான். செல்வத்தையும் வெற்றியையுமுடைய அரசனுக்குக் கைகூடாதன இல்லை. சிவந்த சடையையுடைய சிவ பெருமானும் உழிஞரையைச் சூடித் திரிபுரங்கள் மூன்றையுஞ் சுட்டான்; ஆதலின் உழிஞரையின் பெருமையை அறிபவர் யார்!

வீரக் கழலை யணிந்த அரசன் பகைவர் புகுமிடமும் ஒழிப்போகு மிடமுமின்றி பகைவர் எயிலை வளைத்து அவரது

அரணத்தின் பக்கத்தே பாடி வீடு கொண்டிருந்தான் [மாயப் போர் செய்யவல்ல வேந்தனது மதிலை மயிலின் கணத்தை ஒத்த மகளிர் மதுத் தெளிவை ஊட்ட வீரக்கழலைநித் தழிஞரையார் விழி நெருப்பைச் சிந்த, அரணிடத்துள்ளார் பலரும் படப்பூசல் செய்தாலும் வெற்றிபெறுதல் அரிது.] “நிலைன்ற கிர்த்திபோக நிலையில்லாத உயிரைக் காத்து இற்றைநாளிலே நாம் இவ் வெயிற்புறத்துத் தங்குவது நமக்குத் தாழ்வு; பகைவர் குறும்பினைக் கைப்பற்றவேண் டில் கிடுகுப்படையார் கொள்ளல் எளி து” என்று அரசன் கூறினான். போர் யானைகள் கணைய மரங்களை மருப்பினாலே பெயர்த்துக் கதவுகள் ஒழியப்பாய்ந்தன. உழிஞரையாருடைய வாள்கள், காவற்காட்டிடத்தே பொரும் வீரர்கள் வென்னிடும் படி அவர்கள் மார்புகளிலே தங்கின. பரிசையினை எடுத்துச் சூழ்ந்து நின்றுதலை விரும்பிய உழிஞரீர், இயந்திரங்களைமந்ததும் பதுக்கிடங்களுமுடையதுமாகிய மதிலை நெற்றியிலே மலையிடத்துச் சென்று புகும் புட்களை ஒப்பக் கடுகிக்கிட்டனர். [ஆளைப்பற்றும்முதலையினையுடையகுரிந்த அகழிடத்தே வாளினை யுடைய மண்ணன் வந்து விட்டான்; வளையலணிந்த பெண்கள் பெருமுச் செறியும்படி மதிலிடத்தே வெல்லு தற்கரிய போர் விகழும் போலும்] சிவந்த மலர் நிறைங்கிடங்கிலே ஓடமும் ஓருமுகத்தோணியுங்கொண்டு போர் செய்தனர். இரத்தஞ் சொரியும்படி அம்புகளாற் துளைக்கப்பட்டோர் அகழின்கண் மாண்டனர். குதிரைப் படையினையும் யானைப்படையினையுமுடைய உழிஞரையாரை இடங்கணியும், அரவும், நெருப்பும், கடிகுரங்கும், வில் இயந்திரமும், அபிலும் இவை யணைத்தும் உட் புகுதாதபடி விலக்கவும், அவர் அரணிடத்துப் பல ஏணிகளைச் சாத்தி னர்: சாத்திச் செங்கல்லாற் செய்த உயர்ந்த மதிலைச்

குழந்து நீங்காராய் வேல் மார்பிலே பட்டு உருகிப்போக இறந்தார் அல்லாத மற்றையோர் பாம்பும் உடும்பும் போல ஏறினர். உயர்ந்த மலை உச்சியினின்றும் இரையைப் பூமி யிலே கண்டு பாடும் பறவைக் கூட்டம் போல முழவெனத் திரண்ட தோளையுடைய வீரர் அரணிடத்துப் பாய்ந்து இழிந்து ஆரவாரித்தனர்.

சிவந்த கண்ணினையுடையவீரர் மதியை ஒத்த வதனத் தையுடைய மகளிர் அலறையர்ந்த மதிலி லுள்ளாரை வென்ற னர். விதியற்காலையில் அரணின் கண் முரசு ஒலித்தது. வெற்றியை விரும்பிய வேந்தன் மாலைப் பொழுதே சோறடு வோமென்று அரணினுள்ளே அகப்பையை எறிந்தான். பகைவர் யானையையும் தோட்டியையும் அவன் கைப்பற்றி னன். * சித்திரமெழுதிய அழகிய மாளிகை முழுதும்

* மருத நிலங்களை நெருப்புண்டது. நாடென்னும் பெயர் பெற்றவிடம் காடென்னும் பெயர்பெற்றது. பசத்திரள் தங்குமிடம் புலி தங்குமிடமாயிற்று. ஊராயிருந்த இடங்கள் பாழும்கிடுத்தன. வளையலையும் மடப்பத்தினையுடைய மகளிர் துணங்கைக்கூத் தையும் தாள் அறதியுடைய குரவைக்கூத்தையும் மறந்தனர். சான்கேர்களிருந்த அம்பலங்களில் இரட்டையான அடிகளையும் அச்சந்தரும் பார்வையினையுமுடைய பேம்களிர் உலாவி ஆடினர் இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்து நிலத்துள் ஈராரையெல்லாம் உள்ளே போக்கும் வாயில் காப்போரின் வாயில் களிலிருந்து மனவருத்தமுடைய பெண்கள் ஏருந்தியழுதனர். பசியாலுவர்ந்த சூடிகளுக்குப் பாதுகாவலாக அயல்நாடுகளிலுள்ள சுற்றந்தார் வந்து சேர்ந்தனர். பெரிய மாளிகைகளிலே வெந்து வீழ்ந்த கரிந்த குதிரிலே குட்டினையுடைய கூகைச்சேவல் பேட்டுடனிருந்து கத்திற்று. செங்கழுநீர் மிகக் குடமகன்றபொய்கை யிடத்து யானை நின்றால் மறையும் வாட்கோரையுடன் சண்புக்க் கோரையும் வளர்ந்தது. ஏருதுகளுமூது வீளைச்சிற்ற வயல்களில்

இடித்துக் கழுதையே ஏராகவும் கையில் விளக்கும் வேலே கோலாகவும் உழுது கவடியும் குடைவேதும் வேந்தன் வித்தினுன். இரத்தக் கறையுள்ள தனது வீரவாளை தீர்த்த நிரும் மலருஞ் சொரிந்து மஞ்சனமாட்டி அரணிடத்தே களவேள்வி வேட்டான். அவன் தன்னைப் பணியாத வேந்தனின் மகளை வதுவை செய்தான்.

மாற்றூர் திறை அளக்க கொற்றவேந்தன் அதனைப் பெற்றுத் தனது நாடு திரும்பினுங் திரும்புவன். அன்றேல் பகைவர் நாட்டில் சிறிது காலங் தங்கித் தனது ஆணையை நாட்டிச் செல்லினுஞ் செல்வன்.

தும்பை

(போர்)

குற்றங் தீர்ந்த புகழினையுடைய மன்னன் போர்க்க எத்தே ஒழுகுங் குருதி சூழ்ந்த பூசலை நினைந்து முடியிடத் துத்தும்பை மாலையைச் சூடினுன். அவன், போர்வீரர்க்குப் போர் வெல்லும் அடையாளங்களையும் (பட்டங்களையும்) சிறு நாடுகளையும் மருத சிலத்தையும் கொல்லும் யானையை யும் குதிரையையும் கொடுத்து அருள் செய்தான். பிரகா சிக்கின்ற வேலினையும் தலைமையினையுமுடைய கடல் போன்ற சேனை பகைவர் அஞ்சம்படி சென்றது. மாலையனிந்த அரசரது தசையினையும் உயிரையும் உண்ண வேண்டிக் கடல் போன்ற சேனையுள் கழுகும் கூற்றும்

பெண்பன்றியுடன் ஆண்பன்றி ஓடித்திரிந்தது. நின்னேவல் கோாஸமையால் பகைவரா நாடுகள் இல்லாறு கெட்டுப் பாழாயின. (மதுரைக் காஞ்சி).

தன் பின்னே செல்ல யானை வெகுண்டது. பகைவரது சவளப்படையும், விற்படையும், வேற்படையும் வந்த வகையானாது செய்யும் வாட்போரிடத்து அரசனது குதிரை வில்லிற்றெழுத்த அம்புபோல் வந்தது. “பகைவருடைய அசிப்படையை ஒளி பொருந்திய வாஞ்சன் யான் நின்று தடிப்பின் அது சிறிய விளக்கின் மூன் பெரிய இருளைப் போல் இரிந்தோடும்” என்றான் ஓர் வீரன். அரசன்மீது சென்ற மலையை ஒத்த யானை வேல் வீரன் கைவேல் படுத ஸால் கருமுகில் போலக் கீழ்மேலாய் வீழ்ந்தது. அரசனது அழகிய தேர் பினாத்திரளின்மேல் ஊர்ந்து உதிரவெள்ளம் தேர்க்காலைத் தொடர வரா நிற்கும். தம் மலையிடும் தாயும் சிறுவரும் அறியாது யானையை ஏற்ந்து போர்க்களத்துப் பட்டோர்க்குப் பானர் பறந்தலையிலே நெருப்பை மூட்டிச் சாப்பன் பாடினர். அவ் வீரர்க்குச் சுவர்க்கத் துள்ளார் நல்ல விருந்தைச் செய்தனர். போரிடத்துக் காலாள் வெள்ளம் இரிந்தோடவும் தான் போகானுகி வாட்படை நெருங்கி வரத் தறுகண் வீரன் அழல்போற் கோபித்து யானைப் பினாத்தின் நடுவே நின்றன். சிவந்த கண் ணினையுடைய மறவன் தோளே கொம்பாக மதர்த்த எருமையேறபோலக் கை வேலை யானைமீது ஏற்ந்து மேல்வரும் படையை விலக்கி நிராயுதனுய்னின்று வெற்றிகொண்டான். பகைவர் மார்பை உருவினை வேலைக் கையிலே கொண்டு, வீழ்ந்த குடரைச் சூடிதூடும் சமூலும்விழியை யுடைய பேயினைப்போல் ஆடுதலை விரும்பினான் ஓர் வீரன். [வீரக் கழலணிந்த வீரன் தன் மார்பைப் பிளந்த வேலைப் பறித்துக் கையிடத்தே கொண்டான். வேந்தர் கதி இனி என்னுமோ.] அரசனது தேரிலே நாட்டிய கொடிகள் மின்னலைப்போல் அசைந்தன. பாணிச்சியரும் வீரரும்

தேரின் இன்னே ஆடினர். நினாத்தைக் கொண்ட வாயினையுடைய பேய் அரசனது தேரின் முன்னும் பின்னும் சாயைபோல் ஆடிற்ற. ஆனையை எறிந்து அதன் கீழ்ப்பட்ட வேலையும் வீரக்கழலையுமடைய வீரன் மலை பறிந்து வீழ அதன் கீழ்ப்பட்ட சிங்கத்தை ஒத்தான். பகைவர் சேனை மடிந்து கிடக்கும் கொலைக்களத்தே வாள் வீரர் அரசனுடனே வாளை அசைத்து ஆடினார். பகைவரது வலியைக் கவனியாதும் வாளை உறையினின்று எடா தும் யானைவீரர்க்கும் தேர் வீரர்க்கும் குதிரைவீரர்க்கும் நிலைத்துண்போல் களத்தே நின்றான் ஒரு வீரன். வேற் போரிடத்து உயிர்நிலையான எவ்விடத்தும் வேல்தைப்பச் சிவந்த கண்ணினையும் புலால் நாறும் வாளினையுமடையனுய் நிலத்தில் விழாது நின்றான் ஒரு வீரன். இளமையினையுடைய குலமகளிர் தங் கணவரின் அம்புபோழ்ந்த புண் னுடைய மார்பைத் தழுவினர். வளையலணிந்த மனைவியர், பகைவர் வாளாற்றுணிப்பட்ட வெற்றிச் சிங்கத்தை ஒத்த கணவரைப் பார்த்து உள்ளமகிழ்ச்சியால் கண்ணீர் விட்டனர்.

வேந்தன் வின்னுலகடைந்தானுக வீரன் வாட்போ ஸிலே உயிரைவிட்டான். வேலையுடைய வேந்தரிருவரும் போர்க்களத்துப்பட்டனர். அவர் தேவியரெல்லாம் கடிதா யெழும் தீயிற் குதித்தார்; இதனினும் கொடுமையுண்டோ! கூற்றத்தின் வயிறு நிறைந்தது..

வாகை

(வேற்றி)

கடல்போன்ற சேனையினையுடைய அரசனைக் கொன்று வேந்தன் இலை விரசித்தொடுத்த வாகைமாலையைச் சூடி என். வேந்தன் வாள்வீரரை நோக்கி, “இனிமேல் துயர மில்லை, போரிடத்து வேல்பிளாங்த சிரியபுண்கள் இத்தன்மையாயின; வீரக்கழுவினையும் மாலையினையும் கச்சினையும் அளிமின்” எனக் கூறி அவற்றை அளித்தான். பூமியினை வேந்தன் காக்கின்றன. இவன் காத்தலால் பல்லுயிர்க்கும் மகிழ்ச்சி ஒழியாது. அவன் ஓதல் வேட்டல் ஈதல் படைக்கலம் பயிற்றல் பல்லுயிரோம்பல் என்னும் ஜூந்தொழி வினையும் நான்கு வேதத்தையும் மூன்று தீயினையும் இரு பிறப்பினையும் பகவரிடத்துத் தறுகண்மையையும் குளிர்ந்த அருளினையும் முடையன். படை எழுச்சிக் காலத்து இடிபோன்று முழுங்கிய முரசு அரசனது உயர்ந்த மாளிகையிடத்து ஒசையைச் செய்தது. அச்சந்தரும் போர்க்களமாகிய பெரிய வயலுள் பகையாகிய விதையை விதைத்துக் கீர்த்தியை விளைக்கும் வேலாகிய கோவினையுடைய உழவன் (அரசன்) காத்தலால் எம்போல் வாரிடத்து வறுமையடையாது. மகுடத்தலையாகிய மிடாவில் தோரூடனே வெட்டுண்டு வீழ்ந்த தோள் வளையுடைய கை அகப்பையாக மூளையாகிய அழகிய சேற்றை முகந்து, பிறழ்ந்த பற்களையுடைய பேடுண்ணும்படிகொடியோடுகூடிய மன்னன் வழங்கினன். பகை மன்னர் நடுங்கும்படி வெட்டிக் களவேள்வி வெட்டவனது முரசு முழங்க வென்ற தேரின் முன்பு “அழியாத நன்மையைச் செய்தவன் நெடுங்காலம் வாழ்வானாக” எனச் சொல்லி பற்றை மயிரினையுடைய பேய்க்குத்தாடிற்று. வெற்றி வீரரும் இனியமொழி

யையுடைய பாணிச்சியரும் கைகோத்து நின்று அரசனை வாழ்த்திக்கூத்தாடினர். நான்கு வேதத்தையும் உனர்ந்த அந்தனர் யாகங்களை இயற்றி அரசனது வெற்றியைச் சிறப்பித்தனர்.

உழுது அதன் பயன் கொண்டு, ஆசிரையை ஓம்பிக் குற்ற மில்லாத பண்டங்களை விற்று நான்கு வேதம் முதலையைற்றைக் கற்று, அழலோம்பி, பொருளைச் சீர்தூக்காது கொடுக்கும் கொடையான் முதல் வணிகர் எல்லார்க்கும் தலைமையுடையர். முற்கூறிய மூவர் ஏவலையு மேற்று நீதி நூல் வழி ஒழுகி கழனியை உழுபவன் பூமியிலுள்ளர்க்கெல்லாம் உயிரெனத் தக்கவன். அறிவான் மிக்கோர் சூடாறிய பின்னல்துசாம்பர் பூத்ததமூலைக்கையில் ஏந்தார்; அதுபோல, கடல்போன்ற சேனையுடையேம் யாமென்று மதித்துப்பகைவரை இகழூர் மேலோர். நாகலோகம் பூலோகம் சுவர்க்கலோகம் என்னும் மூன்று லோகத்திலும் மூன்ள இருளைப் போக்கும் சூரியனைப் போல இறப்பு எதிர்வு நிகழ்வு என்னும் மூன்று காலத்தையும் மறிதலால், தட்டில் தாம்மாறுபட்டுப்பால் புளித்துப் பகலிருண்டு மாறுபடினும் சான்றேர் மெய் மொழிகள் எக்காலத்தினுந்தப்பா. துற வோர் நீரில் பலகால் மூழ்கி வெறுஷிலத்தில் படுத்து மான் ரேலை ஆடையாக உடுத்து சோர்ந்த சடை வீழுத் தீயோம்பி ஊரிடத்துச்சேராராய் காட்டினுள்ள கீரகளையும் மூலங்களையும் கைப்பற்றித் தெய்வத்தையும் விருந்தையும் போற்றுவர்.

கொடியசையும் தேரினையுடைய அரசன் கவர்ப்பட்ட தெருவில் வீரர் தழையாற்பண்ணின் கூரையுடைய பாசறையிற் றங்கி யிருக்கும் மனைக்கிழுத்தியை அணைதலை நினையான். அவன் வாடைக்காற்று வருத்தத் தலைவியின் தோளைச்

சோ விரும்பிப் பாசனையின்கண் இருந்தான். மயிர்க்கண் முரசு ஒலிப்ப ஆதித்தனை ஒப்ப நாவலந்தீவின் கண் எல்லாவுபிரக்கும் செங்கோல் செலுத்தல் அரசு ஆக்கு முறைமை. புகழினையும் முத்தியினையும், நான் மறையையுமடைய அந்தணன் சந்துசெய்யச் சென்றுள்ளூகில் மன்னர் பகை தணிந்து மீள்வர். அரசனது அவைக்களத் துள்ள சான்றேர்கள் வினாவையும் விடையையும் கவனித்து நடவு சொல்வர். சோதிடவர் சோதிடநால் உணர்ச்சியால் இப்புவியில் நிகழ்பவை எல்லாவற்றையும் நிச்சயித்துக் கூறுவர். மறக்குடியிற் பிறந்தவள் தங்கள்மேல் எடுத்து வந்த சேனையைப் பொருளாய் பிள்ளை வாயின் முலையை வாங்கி முன் பகைவரைக் குத்தி வளைந்த வேலின் வளைவை நிமிர்த்தி தன் மரபிலுள்ளோர் நடு கல்லீக் காட்டிப் பிள்ளையைப் பூசலுக்குப் போவா யென்றார். மறக்குடியிற் பேதையானவள் “கல்லிலே பொருந்தி நின்றுன் என்தகப்பன் ; என் கணவன் போர்க்களரியிலே பட்டான் ; பகைவர் முன்னே நின்று எதிர்த்துப் பூசலிலே விழுந்தார் என் தமையன்மார் ; தன் சேனை கெடவும் கெடாதே பின்னின்று தன்கை அம்பைச் செலுத்தவும் பகைவர் மேலே சென்று எய்பன்றி போலக் கெட்டுக் கிடக்கான் என்னுடைய மகன்” எனக் கூறி மகிழ்ந்தாள். பகை அரசனது மார்பிடத்தே வாளமுந்தப் போர் செய்த வனது வீட்டின் முன் வேட்டையாடும் சிறு பிள்ளைகளின் எதிரே முயல்கள் பாடும்.

வேந்தன் நாடு காத்தற்றெழுமிலை ஒரு நாள் தவறினும் பிறப்பு முதலிய எண்வகை இயல்புடைய பெரியோர் தன்மை நிலைபெறாது. மன்னுயிரைக் காத்து ஆறிலொரு கடன் பெற்று அதனைப் பிறக்கும் கொடுத்துண்டு சுவர்த்-

கத்தை எய்திய பிதாவின் நெறியை மன்னன் மேற்கொண்டான்.

வாட்சேனை உடையும்படி வென்று மத் தவாரனங் கெட்டோடும்படி வேந்தன் போர்க்களத்தைக் கொண்டான். வேந்தன் வீரருக்கு அவன் விரும்பியதைக் கொடுக்கவும் அவன் அவற்றைக் கொள்ளானாகி உயர்ந்த வார்த்தை பலவற்றைச் சொன்னான். கிர்த்தியை யுடைய வேந்தனது குடைக்குப் போர்வை ஆகாயம் ; இலங்கும் பகுதி மேல்வட்டம் மேகம் ; எதிரே சொரியும் நீர்த் தாரை, சூழத் தூக்கப்பட்ட முத்துகளாகும் ; சந்திரா தித்தர் வழங்கும் மாமேரு காம்பாகும். இயமை வருத்தும் வேலினை யுடைய வேந்தனது வெண்கொற்றக் குடைக் கீழ் உலகம்தங்குதலால் அவனது கண்கள் கோபித்தலின்றி உறங்கின. வாட்பூசல் என்னும் நெருப்பிலேவீர் செஞ்சோற்றுக் கடனுகிய பிராணனென்னும் அவியைக் கொடுத்தார். அவ்விடத்து வீரர் கிட்டுதற்குரிய வீரசவர்க்க மூள்ளது. சங்கு போன்ற சான்றேர் தூய்மை வானத்து விளங்கும் நிறைமதி ஒப்ப நிலை பெறுவதல்லது, மரக்கலம் பிளங்கோடும் குறையாத கட விடத்துப் பல பொருளினைப் பெற்றும் மாறுபடுமோ.

கிணைப் பொருநன் ஆமையின் வயிறு போன்ற கிணையின் மாசைத் துடைத்து ஏர் வாழ்கவென்று சொல்லி நெற் போரை யுடையவனது செல்வத்தை வாழ்த்த எங்கள் மிடி நீங்கும். இனி மூப்பும் ஆம் ; இளமையும் கழிந்தது ; நோய் தாமும் இனிமேல் வரும் ; பஞ்சேந்திரியங்கள் ஐந்தும் மேற்கொள்ளக் கீழியாது விசேஷமாகிய பஞ்ச விருத்தியை நல்லறிவு செய்வதாக. சரீரம் அழிவதற்கு முன்னன்னெறிக் கண் செல்லுதல் உறுதியுடைத்து.

[வாகைத் திணையின் கண் பற்பல தொழில்கள் சிறப் பித்துக் கூறப்பட்டுள்ளன.]

பாடாண்

[ஒருவதுடைய கீர்த்தி, வலி, கொடை, தண்ணளி முதலியவற்றைப் பரிசில் வேண்டிய புலவன் ஆராய்ந்து சொல்லுதல்.]

பூலாற் ரெடுத்த மாலையினையும், அழலும் சினத்தையும் வேற்படையையுமடைய எம்முடைய அரசன், அரசர் பலர்க்குஞ் சிங்கம்; அந்தணர்க்குப் புகழ்மாலை; அன்ன நடையினையுடைய மகளிர்க்கு நிறைந்த அமிர்தம்; இரவலர்க்கு மழை என வேந்தனின் தண்ணளியையும் கொடையையும் புகழ்ந்து சென்ற புலவன், வாயில்காப் போனை நோக்கி, “கொடி உயர்ந்த மதிலின் வாயிலிடத் துள்ளவனே! என் வரவை அரசற்குச் சென்றுணர்த்துவாய்” எனப் புகன்றுன். வாயில் காப்போனால் அனுமதி பெற்று உட்சென்ற புலவன் வேந்தனைத் திருமாலோடு உவமித்துப் புகழ்ந்து, “எங்கள் தரத்தினை கிணையாது மகிழ்ந்து போர்க்களத்தே பகைவரிடத்தினின்றும் கைப் பற்றிய யானைகளையும் திரவியங்களையும் மழைபோல் வழங்குஞ் சிரிய வேந்தே! மூலிக்கு பொற்றெரும் மயிலுக்கு மணிப்போர்வையும் உலகத்திலே புகழ் விளங்கும் படி கேளாதே கொடுத்த உபகாரிகளை ஒப்ப நீயும் ஒளியாது பரிசில் வழங்கல் கடன்” எனப் புகன்றுன்.

பகைவரை வென்று செங்கோல் செலுத்திப் பூமியிடத்தே கொடுமையை நீக்குதலால் துயில்கொண்ட வேந்தனை “பூமியிடத்துள்ள அரசர் திறை அளக்க வந்து நிற்கின்றாதவின், வேந்தே! காமரை மலரை ஒத்த கண் களை விழித்துத் துயில் ஒழிக” எனக் கூறிப் பாணன்

துயில் எழுப்பினேன். துயில்விட்டெழுந்த அரசன் முன்னே பாணன், “பகைவர் சுவர்க்கத்தை விரும்பின் உன்னேடு மாறபடுவர்; உலகை ஆள விரும்பின் உன்னை வணக்குவர்” என மங்கலங்க் கூறினேன்.

காற்று வீசுமிடத்து விளக்கு வல்லாகச் சுழன்று வேந்தன து வெற்றியை அறிவிக்கும். ஆதித்தன் முன் ஆகாயத் தின்கண் விளங்கும் நட்சத்திரங்கள் ஒளியின்றி மறைந் திருப்பதுபோல கொடியடைய தேர் வேந்தன் முன் அரசு அவையிடத்து வேந்தர் திரள் ஒளி மழுங்கிறது. காவல் முரசம் முழங்க வேந்தன் பசத்திரளை மணியுடனும் பொன்னுடனும் அந்தணர்க்குத் தானம் பண்ணினேன். அழலாகிய நாவினால் தேவர்கள் அவியை அருந்தும்படி அரசன் யாகம் வேட்டான். ஆகாயத் திலுள்ள வெள்ளி ஒளிவிடும்படி மேகம் நாட்டில் மழை பொழிந்தது. வெற்றி வேலையடைய அரசனது நாடு * எட்டு இடர் ஒழிந்தது. கழனியில் நீலோற்பலம் கண்போல் மலர்ந்தது. வயலாமையினது வயிற்றை ஒத்த கிணையை உபகாரியின் தலைவாயிலிற் கொட்டி, “யானை வாழ்வதாக” என்று கூறுவதன் முன்னே என்னிடத்தினின்றும் துயர் ஒழிந்தது. [கிணைப் பொருநன் கூறியது] வேந்தே! முற்றிய மதுவை விலைக்கு விற்குமவள் அதன் விலைக்கு பருந்துகள் திரண்டு கிறகடிக்கும் போர்க் களரியில் யாம் விரும்பிக் கைக்கொண்ட யானைகளை விரும்பாள் †. அரசர் நின்று வாழ்ந்த வெற்றி வேந்தன் சிங்காசனத்தின்மீது நாவலங் தீவுக்கு வேந்தனுகிச் செம்மாந்திருந்தான். பூமியிலுள்ளோர் வாழ்ந்த அவன்

* “விட்டில் கிளிளால் வாய் வேற்றரசு தன்னரசு நட்டம் பெரும் பெயல் காற்று

† ஆடற்பாட்டில் வல்ல யாழ்ப்பாணர் சொல்லியது.

தன் மயிர்ச்சிகையைக் கூட்டி முடிந்தான். அரணினை யுடைய வேந்தன் வேப்போன்ற தோளினையும், கூரிய பல் லினையும், சிவந்த வாயினையுடைய காமவல்லியனையாளை மணமாலைகூட்டினான். அவனுக்குச் சிவந்தவாயினையும், பெரிய கண்ணினையுடைய மைந்தன் பிறந்தமையால் தேவுக்கள் மகிழ்ந்தனர்; பகைவர் மாறுபாடொழிந்தனர்; டூபியிலுள்ளார் வாழ்த்தினர். அவனது (அரசன்) பிறந்த நாளில் இரவலர்மாணையும் பொன்னும் பெற்று மகிழ்ந்தனர்; பகை வேந்தரும் சங்குவளை அணிந்த பெண்களின் மார்பை விரும்பி இந்காளிற் படைஎடாரென்று அரணங்களிற் கதவுத் தாழ்களை தாமே கீக்குவர். குதிரை பூட்டிய தேரை அரசன் இரப்போர்க்கு வழங்கிய பின் விடையளிக்கத் தாழ்ந்தான்; இரவலர் பரந்து வின்ற தோற்றம் பகைவர் நாட்டில் கடல் போன்ற சேனை பரந்து விற்பது போன்றது. முடிமன்றர் பணியும் பாதங்களையுடைய அரசன் யானை, தேர், குதிரை களைப் பாணர்க்கு வழங்கிப் பின்னே (எழுடி) சென்று விடையளித்தான். விருந்தினரை வருகவென்று சொல்லும் புண்ணியத்தையுடைய வேந்தன் உயிர்களை மகிழ்ச்சி பெறக் காத்தலால் நிலையாகிய புகழோடு அவன் நெடுங்காலம் வாழ வானாக.

யாழ்வல்ல பாணனே! எங்களை ஒப்ப யானை இயங்கும் காட்டைக் கழிந்து அரசனை அடையின் பொற்றுமரை மல்லரை அவன் நின் தலையிற் கூட்டுவான் [பானுற்றுப் படை] கொல்லுஞ் சிலை போன்ற புருவத்தினையுடைய வஞ்சிக்கொம்பன்னவிறவியர் நிருத்தத்துக்குத் தலைவனே! மேகத்தை வென்ற கொடையுடையவன் வழங்குஞ் செல் வத்தைத் தொகுத்துக் கொள்வதற்குத் தவறாது செல்வாயாக [கூத்தராற்றுப்படை]. தெருவிலே சமுன்று திரியும்

கிணையினையுடைய பொருநனே! போரை விரும்புவோ னிடத்துச் செல்வையாகில் உயர்ந்த களிற்றின் நிரையைப் பெறுவாய் [பொருங்காற்றுப்படை]. வளையுடைய கைபினையும் சிவந்த வாயினையுடைய பாண்மகளே! போரிற் சிறந்தவனது கீர்த்தியை வாழ்த்திப் போவாயாயின் அவையின் கண்ணுள்ளோர் புகழ் ஆபரணத்தைப் பூண்டு மலர்ந்த மல்லிகையை ஒப்பப் பொலிவு பெற்று இப்பொழுதே மீள்வை [விறலியராற்றுப்படை] வெல்லுகின்ற சேனையை யுடைய மன்னன் எம்முடைய வார்த்தையை எள்ளாது ஏற்றுக்கொள்வானுயின் பகை இரிந்தோடக் கடல் சூழ்ந்த பரந்த உலகத்தை அங்கையிடத்தே கொள்வான். [வாயுறை வாழ்த்து] மாலை வேந்தே! வேதியர் சான்றேர் அருந்தவத்தோர், தகப்பன், மாதா முதலியோர்க்கு முன் நேர் செய்த முறையில் நின்று, பின்பு ஞாலக்து வார்த்தையைக் கேட்பது வழக்கு [செவியறிவுறூல்] அரசனது உயர்ந்த கொற்றக்குடை தன்னுடைய நிமுலில் வாழ்பவர்க்கும் குளிர்ந்த நிறைமதியாகும்; பகைவர்க்குக் கொடிய வெய்மிலாகும். தேன் மலரும் சருள், குரல், அளகம், துஞ்சகுழல், கொண்டை யென்னும் ஐந்து பகுதியாயமெந்த சூந்தலையுடைய பெண்கள் அகன்ற மாளிகைகளி விருந்து அரசனது உயர்ந்த வாள் வெற்றியை வேண்டிச் சினம் அழுவும் மன்னன் கங்கை நிரை ஒத்த தீர்த்தத்திலே மங்கல நீராடினான். போர்க்களத்தே பகைவரை வென்ற மன்னவனே! கடல் சூழ்ந்த வையகத்தில் இந்திரியங்கள் ஐந்தையும் வென்று படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண்டன்னும் ஆற்றினையும் பெருக்கிக் கழினையுங் கடிந்து இனிமை

* “ காடிய நட்புப் பகை செலவு நல்விருக்கை கூடினரைப் பிரித்தல் கூட்டலா—றீடிலா பேட்டங் கடுஞ்சொன் விருதன்டஞ்சு குத்தொரு ஸீட்டங்கட் காமமிவை யேழு.”

யுற்று நெடுங்காலமிருப்பாயாக. வழிபடு தெய்வம் நின்னைக் காப்ப நாவலந்தீவிடத்து மாமேருவைப்போல விலைபெறுவாயாக. பல யானைகளையுடைய வேந்தர் வணங்கக் குளிர்ந்த மாலையணிந்த வேந்தனது வீரக்கொடி திருமாலின் கருடக் கொடிபோல் உயர்ந்தது. ஒள்ளிய சடையையுடைய முருகனுக்கு ஆடும் வெறியாட்டை விரும்புவையாயின் நீடும் வள்ளிக்கூத்தை ஆடுவாயாக. முறைமையாகிய வேடத்தை உடையோய்! அருவியாற் பொலிந்த திருவேங்கடத்துப் போவையாயின் சக்கரத்தையுடைய கடவுள் இந்திரியங்கட்கு மயக்கந்தரும் காசினியில் துயரெல்லா மொழிய அருளை வழங்கும். சூடிய பிறையையுடையோய்! இப்பூமியினின்றும் பிழைத்து நன்னென்றிக்கண்ணே போவே மென்று சொல்லிப் பழிச்சி சுடுகாட்டில் ஆடிவருத்தங்கிற்ந்த நின் பாதங்களைப் பலகாலும் வணங்குவோமாக. திருக்கூத் தாடுதலை மேவினவன் சிபாதங்களைச் சேர்ந்தார் என்பெற்று.

இயல் 2

புறப்பொருள்

(தோல்காப்பியத்திற் கூறியபடி)

வெட்சி

ஓர் அரசன் பிறதோர் அரசனேடு போர் செய்த விரும்பினுண்; விரும்பியவிடத்துத் தனது படைத்தலைவரையும் போர் நிலத்தைக் காத்து நின்றேரையும் ஏவி பகை வரது ஆசிரைகளைக் களனினுற் கொண்டுவரும்படி பண்டதான்; அங்கனம் கொண்டுவரப்பட்ட ஆசிரைகளைப் பாதுகாத்தல் வெட்சி எனப்படும். நிரையினைப் பறிகொடுத்தோர் அவற்றை மீட்டலும் வெட்சியில் அடங்கும்.

நிரை கவருமிடத்தும் அவற்றை மீட்குமிடத்தும் நிகழும் பதினுன்கு செய்திகள் ஆசிரியராற் கூறப்படும்.

- (1) நிரை கவர்தற்கு எழுந்த படை பாடிப்புறத்துக் திரஞ்சியிடத்து அராவமெழுதல்;
- (2) போர்வீரர் பாக்கத்தே இருளில் நல்வாய்ப் புட்கேட்டல்;
- (3) கேட்டபின் பகைவர் நிலத்து ஒற்றர் உணராமற் செல்லல்;
- (4) சென்று ஒற்றர் வாயிலாகப் பகைவர் செயலை அறிதல்;
- (5) அறிந்து நிரைப்புறத்து ஒதுங்கி மிருத்தல்;
- (6) புறஞ்சேரியை வளைத்துக்கொண்டு ஆண்டு நின்ற நிரைகாவலரைக் கொல்லுதல்;
- (7) எதிர்ப்போர் இலராக நிரையை அகப்படுத்தி மீள்தல்;
- (8) தம் பின்னே தொடர்ந்துசென்று ஆற்றிடைப்போர் செய்தாரை

வெற்றி கொள்ளல்; (9) சிலர் போர் செய்ய ஏனையோர் விரைவினைப் புற்காட்டி இளைப்பாற்றிக்கொண்டு போதல்; (10) விரைவினைக் கவர்ந்தோர் வருதல்; (11) விரைவினை ஊர்ப் புறத்து நிறுத்துதல்; (12) வேந்தன் ஏவலால் விரைகளைத் தமக்குள் பகுத்துக்கொள்ளுதல்; (13) விரையைப் பகுத்துக் கொண்ட மகிழ்ச்சியால் சுற்றத்தோடு கள்ளுண்டு மகிழ்து விளையாடுதல்; (14) விரையை இரவலார்க்கு வரையாது கொடுத்து மகிழ்தல். இச் செய்திகள் விரைமீட்போருக்கு முரிய.

வஞ்சி

நாடு கவர்தல் வேட்கையால் மக்கள் அஞ்சம் படியாக அங்காட்டிடத்தே சென்று ஒரு வேந்தனை மற்ற மூன்றாவது வேந்தன் வெற்றிகொள்ளல் குறித்தது வஞ்சி எனப் படும். நாடு கைக்கொள்ளச் சென்றவிடத்து இருந்த வனும் மண்ணழியாமற் காத்தற்கு எதிர்த்து மேற் செல்வானுயின் அவ்விருவரும் வஞ்சிவேந்தர் எனப்படுவர். இவ்வஞ்சிவேந்தருடைய செய்திகள் பதின்மூன்று. (1) இரு படைகளும் எழுமிடத்து ஆரவாரஞ் செய்தல்; (2) இரு வகைப் படையாளரும் பகைவர் நாட்டிற் பரந்து சென்று எரியை எடுத்துச் சுடுதல்; (3) ஒருவர் ஒருவர் மேற் செல்லு மிடத்து பிற வேந்தர் தத்தம் படையுடன் அவர்களுக்குத் துணையாயவழி அவர் பெருமதம் அடைதல்; (4) போர் மேற் செல்லும் வேந்தர் தத்தம் படையாளர்க்குப் படைக்கலம் முதலியன் கொடுத்தலும், பரிசிலர்க்கு அளித்தலுமாகிய கொடைத்தொழிலைச் செய்தல்; (5) பகைவர் நாட்டை அடைந்த படைகள் நாடுகாத்து வின்றேற்றைக் கொல்லுதல்; (6) போரிடத்து வீரச் செயல்கள் காட்டிய தானைத்தலைவருக்கு ஏனுதி, காவிதி முதலிய பட்டங்களும், நாடு ஊர்

முதலியனவும் அளித்தல்; (7) பகைவேந்தரை ஒரு பொருளாக மதியாது படையினைச் செலுத்திப் பேராண்மை புடையராய் விளங்குதல்; (8) தன் படை விலையாற்றுது பெயர்ந்த வழி விசையோடு வரும் பெருந்றைக் கல்லினை தாங்கினாற் போல தானே தடுத்துப் பெருமை அடைதல்; (9) போர் செய்த பிற்றை ஞான்று, வேந்தன், போர் குறித்த படையாளருந் தானும் உடலுண்பான் போல்வதோர் முகமன் செப்தற்குப் பின்டித்துவைத்த உண்டியைக் கொடுத்தல் *; (10) இருவருள் ஒருவர் ஒருவர் மிகைகளுடு அஞ்சிக்கருமச் சூழ்ச்சியாற் றிறை கொடுப்ப அதனை வாங்கி னேர் விளக்க மெய்தல்; (11) திறை கொடுத்தோர் குறைபாடு எய்தல்; (12) பகைவர் நாட்டின்தமைக்கிரங்கித் தோற்றேறைச் சிறப்பிடத்துக் கொற்றவள்ளை பாடுதல்; (13) வென்றும் தோற்ற வேந்தர் தம் படையாளர் முன்பு போர் செய்த விடத்து கணையும் வேலும் முதலிய படைகளைத் தமிடத்தே தடுத்துக் கொண்டிந்தவர்களைத் தாங்க சென்றும் பொருள் கொடுத்தும் வினையியும் தழுவியும் உபசரித்தல்.

உழினை

பகைமேற் சென்ற வேந்தன் வேற்று வேந்தனது அரணை வளைத்தலும், அதனுள் இருந்த வேந்தன் அதனைக் கொண்டு காத்தலும் உழினையாம். சென்ற வேந்தன் செய்திக்கு நான்கும் இருந்த வேந்தன் செய்திக்கு நான்குமாக எட்டுத் துறைகள் கூறப்படுகின்றன. (1) பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயும் வேண்டியோர்க்கு அவற்றைக் கொடுத்தலைக் குறித்தல். (இராமன் இலங்கை

* பெருஞ் சோற்று விலை.

கொள்வதன் முன் விடண்றாக் கொடுத்த துறையும் அது எனக் கூறுவர் நச்சினார்க் கிணியர்); (2) அவ்வாறு குறித்த குறிப்பினை முடிக்கின்ற வேந்தனது சிறப்பினை அவன் படைத்தலீவர், தூதர் முதலியோரும் எடுத்துப் புகழ்தல்; (3) ஒரு காலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப் பகல் அழித்து மென்று கூறி அஃது அழித்தற்கு விரும் பல்; (4) அங்ஙனம் மதின்மேற் சென்றுமில் மதிலகத்தோர் அம்புமாரி விலக்குதற்குக் கிடுகுங்கேடகமுமாகிய தோற் கருவியை மிகுதியாகக் கொண்டு செல்லுதல்.

அகத்தோன் செய்திகளாவன : (1) அகத்தோனது படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, நீர்நிலை, ஏமப்பொருள் மேம்படுபண்டங்கள் முதலியை பெருஞ் செல்வங்களைக் கூறுதல்; (2) புறத்தோனை அகத்தோன் தன் செல்வத்தான்றிப் போர்த்தோழிலால் வருத்தியது கூறல்; (3) அகத்திருந்தோன் தன்னரண்மிலு தோன்றிய வழிப் புறத்துப் போர் செய்தலீக் கூறுதல்; (4) புறத்தோன் அகத்தோன் மேல் வந்துமில் அவன் பகையினைப் போற்றுது அகத்தோன் இகழ்ந்திருத்தற்கு அடைத்த மதிலரணின் சிறப்பைக் கூறுதல்.

இன்னும் இருபெருவேந்தர்க்கும் ஒன்றும் வரும் பண்ணிரண்டு தூறைகள் உண்டு. (1, 2) தன் ஆக்கம் கருதியும் குடிகளைக் காத்தற்கும் குடையும் வாஞ்சும்நாட்கொள்ளுதல்*

* புறத்தோன் புதிதாக அகத்தே புகுதற்கு நாட்கொள்ளுமென்க. தன்னாட்டினின்றும் புறப்படுதற்கு நாட்கோடல் உழினானப் படாதாகவின். அகத்தோனும் முற்றுவிடல் வேண்டிய மற்றொரு வேந்தன் வந்துமித்தானும் புறத்துப் போதருதற்கு நாட்கொள்ளும். நாட்கொள்ளலாவது நானும் ஒரையும் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி அக்காலத்துக்கோர் இடையூறு தோன்றிய வழித் தனக்கு இன்றியமையாதனவற்றை அத்திசை நோக்கி அக்காலத்தே முன்னே செல்லவிடுதல். (ந—உரை),

(3) புறத்தோரும் அகத்தோரும் எயில் மதிலில் ஏணிமீது நின்று போர் செய்தல்; (4) அவ்விருபகைவரும் புறத்தும் அகத்தும் தம்படை கொண்டு போர் தொலைத்து அம்மதிலைக் கைப்பற்றுதல்; (5) உண் மதிலில் வளைத்து நின்றவன் போர் செய்யும் உள்ளத்தை விடாமலும், வளைக்கப்பட்டவன் மதிலைவிடாமலும் காத்தலை விரும்பிய நொச்சி; (6) இடை மதிலில் அகத்தோனிடத்தைப் புறத்தோனும் புறத்தோனிடத்தை அகத்தோனும் விரும்பிக் கைப்பற்றுதல்; (7) அகத்தோரும் புறத்தோரும் எயிற்புத்தின் அகழின் இருக்கரையும்பற்றி நீரிடைப்படர்ந்த நீர்ப்பாகிபோல் நின்று போர் புரிதல்; (8) மதிற் புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பி நிற்றல்; (9) புறஞ்சேரி மதிலும் ஊர்மதிலுமல்லாத (அரண்மனை மதில்) கோயிற் புரிசைகளின் மேலும் ஏறி நின்று போர் செய்தல்; (10) போர் செய்த மதிற்கண்ணே ஒருவன் ஒருவனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன் கொண்டு, பட்டவேந்தன் பெயரால் முடிபுனைந்து நீராடுதல்; (11) இருபெரு வேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுமில் அங்ஙனம் வென்ற வெற்றி வாளினைக் கொற்றலை மேல் நிறுத்தி அதற்கு நீராட்டும் வாண்மங்கலம். (12) அவ்வாண்மங்கலம் நிகழ்ந்த பின்னர், வென்ற வேந்தன் தன் படைக்கெல்லாம் சிறப்புச் செய்தற்காக அவற்றை ஒருங்கு கூட்டி மகிழ்வித்தல்.

தும்பை

தனது வலிமையினை உலகம் புகழ்தல் காரணமாகப் பகைமேற் சென்ற வேந்தனை மாற்று வேந்தனும் அப்புகழ் கருதிச் சென்று வலியமித்தல் தும்பையாம். இதனகத்துப் படையாளரது வீரச் செல்கள் கூறப்படும். அவையாவன : பலரும் ஒருவனை அனுகிப் போர் செய்தற் கஞ்சித் தூர்

ஈன்று அம்பாலும் வேலாலும் எறிந்து போர் செய்ய அவ் வாயுதங்கள் ஒன்றேடு ஒன்று முட்டுப்படியாக நெருங்கித் தைத்தலின் குற்றுயிரான நிலையிலும் வீரசெயலில் அவன் குறைவுபடாதிருத்தலும், வாள்முதலியவற்றுல் தலையேயாயினும் உடம்பேயாயினும் அறுபட்ட நிலைமையினும் நிலத்திற் சாபாது அவனுடம்பு வீரசெயல் காண் பித்தலும் போல்வன்.

இத்தினைக்குப் பன்னிரண்டு செய்திகள் கூறப்படும். அவை பொருவோர் எதிர்ப்போர் என்னும் இரு பகுதியினர் செயல்களைக் குறிப்பன. (1) பகைவர் அஞ்சத்தக்க தானை (காலாள்) நிலை, (2) யானை நிலை, (3) குதிரை நிலை முதலிய வற்றின் தன்மைகளைக் கூறுதல், (4) வெற்றியையே நோக்க மாகக் கொண்ட வேந்தன் களத்து முகப்பிற் சென்று பொருதவிடத்து மாற்றுர் சூழ்ந்து மொய்த்தனராக, அவன் படைத்தலைவன் ஒருவன் தான் வேறேரிடத்திற் செய்து கொண்டு நிற்கும் போரைவிட்டு வந்து வேந்தனேடு பொரு கண்ணரை எறிதல், (5) இருவர் படைத்தலைவரும் தம்மிற் பொருது மடிதல், (6) தனது உடைந்த படைக்கண்ணே ஒரு படைத்தலைவன் சென்று அதன் பின்னணியை மதர்த்த எருமைபோலத் தாங்கி நிற்றல், (7) கையிலிருந்த படையை எறிந்துவிட்டு மெய்யாற் பொருதல், (8) பகைவன் ஊர்ந்து வந்த களிற்றை எறிந்து ஆர்த்தல், (9) களிற்றெழுப்பட்ட வேந்தனை மற்ற வேந்தன் படையாளர் சூழ்ந்துவின்று ஆடுதல், (10) இரு பெரு வேந்தரும் அவருக்குத் துணையாகிய வேந்தரும், தானைத்தலைவரும், தானையும் வாட்போர் புரிந்து ஒருவரும் ஒழியாற் களத்து வீழ்தல், (11) போரிடத்தே தன் வேந்தன் வஞ்சத்தாற் பட்டானுகச் சினங்கொண்டு பொரும் படைத்தலைவன் தலைமயங்கிப் போர் செய்தல்

(“குரு குலத்தவனைக் குறங்கறுத்தஞான்று இரவு ஊரெறிந்து பாஞ்சாலையும் பஞ்சவர் மக்களைவரையும் கொன்று வெற்றிகொண்ட அச்சுவத்தாமாவின் போர்த்தொழில் போல்வன”—ந-உரை). (12) புறங்கொடுத்தலின் அவரைக் கோறல் தரும மல்ல என்று உணராது அவரைக் கொன்று குவித்தல்.

வாகை

வலியும் வருத்தமுயின்றி இயல்பாகிய ஒழுக்கத்தால் நாற்குலத்தோரும், அறிவருங் தாபதர் முதலியோரும் தம்முடையதொழிற் கூறுபாடுகளை மிகுதிப்படுத்திக் கூறல் வாகையாம். *மிகுதிப்படுத்தல், தன்னைத்தானே மிகுதிப் படுத்தலும் தன்னைப் பிறர் மிகுதிப்படுத்தலுமென இரு வகைப்படும். மேற்கூறியது போலத் துறைப்படுத்திக் கூறுதற்கியலாத் பரந்த செய்கை பலவும் தொகுக் கப்பட்டு ஒரோ வொன்றுக்கி எழு வகையாகக் கூறப்படும். (1) அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம். அவையாவன— ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், சதல், ஏற்றல் என்பன. (2) ஐவகை மரபின் அரசர் பக்கம். அவையாவன: ஒதல், வேட்டல், சதல், காத்தல், தண்டஞ் செய்தல் என்பன. (3) இரு மூன்று மரபின் ஏனோர் பக்கம். ஏனோர்—வணிகரும் வேளாளரும். வணிகர்க்குரிய ஆறு— ஒதலும், வேட்டலும், சதலும், உழவும். வேளாளர்க்குரிய ஆறு— ஒதல், சதல், உழவு, நிரை ஒம்பல், வாணிகம். வேளாளர்க்கு வழிபாடு உரித்தாகவுங் கூறவர். அது

* இகல்கொண்டாரை வென்று வாகை பூச் சூடி ஆரவாரித் தல் வாகை என்பர் ஜயனுரிதானார்.

போருத்தமின்று. என்னை, “மன்னர் பின்னேரென்ற பன்மையான் முடியடையோரும், முடியில்லாதோரும்; உழுவித்துண்போரும், உழுதுண்போருமென மன்னரும் வேளாளரும் பலரென்றார். வேளாண் மாந்தர்க்கு ‘வேந்து விடுதொழில்’ என்னும் மரபியற் சூத்திரத்தான் வேளாளர் இருவகையரென்ப. அரசரேவுந்திறமாவன. பகைவர் மேலும் நாடுகாத்தன்மேலுஞ் சந்து செய்வித்தன்மேலும் பொருள் வருவாய் மேலுமாம்.

“அவருள் உழுவித்துண்போர் மண்டில மாக்கஞாங் தண்டத் தலைவருமாய்ச் சோழநானுட் உப்பிடலூரும், அழுங்தாரும், நாங்கரும், நாலூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமுங் கிழாரும் முதலிய பதியிற்றேன்றி வேளனவும் அரசெனவும் உரிமை எய்தினேருங் குறமுடி குடிப்பிற்தோர் முதலியோருமாய் முடியடை வேந்தர்க்கு மகட் கொடைக்கு உரிய வேளாளராகும். ‘இருங்கோ வேண்மானருங் கடிப்பிடலூர்’, எனவும், ‘ஆலஞ்சேரி மயிந்தனுருண் கேணி நீ ரொப்போன்’ எனவுஞ் சான்றேர் செய்யுட் செய்தார். உருவப்பல்லேர் இளஞ்சேட்சென்னி அழுங்தார் வேளிடை மகட் கோட லும் அவன் மகனுகிய கரிகாற் பெருவளத்தான் நாங்கர் வேளிடை மகட் கோடலுங்கறுவர்” என ஆசிரியர் நச்சி ஞர்க்கிணியர் கூறினாரதனின். (4) மூவகைக் காலமும் நெறியினுற்றிய அறிவன்தேயம்—காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூவகைக் குற்றமில்லாத ஒழுக்கத்தினை மூன்று காலத்தும் வழங்கும் முறைப்படி அமைத்த முழுதுணர்ந்த பெரியோர். இவர் கலசயோனி யாகிய அகத்தியன் முதலியோரென்பர்.

“மழையும் பனியும் வெயிலும் ஆகிய குற்றமற்ற செயலையடைய மூவகைக் காலத்தினையும் நெறியினுற் பொறித்த அறிவன் பக்கமும் என்றவாறு.

“இனி இறங்காலம் முதலிய மூன்று காலத்தினையும் நெறியிற்றேந்திய அறிவன் என்றுலோ எனின் அது முழு துணர்ந்தோர்க்கு அல்லது புலப்படாமையின் அது பொரு என்று என்க. என்னை,

‘பனியும் வெயிலுங் கூதிரும் யாவும் துளியில் கொள்கையொடு நோன்மை யெய்திய தணிவுந் தறிந்த கணிவன் மூல்லை ’

எனப் பன்னிருபடலத்துள் ஒதுதவின்; ஆகவே அறிவன் என்றது கணிவனை.

“மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றல் ஆவது—பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும், மின்னும், ஊர்கோஞும், தூம மும், மின்வீழுமும், கோணிலையும், மழை நிலையும், பிறவும் பார்த்துக் கூறல் என்பதாம். அங்கனம் வேண்டுதலின் ஆற்றிய அறிவன்” எனக் கூறுவர் ஆசிரியர் இளம் பூரணவடிகள்.

(5) எட்டு வகைப்பட்ட வழக்கினையடைய தாபதப் பக்கம். அவையாவன—நீராடல், நிலத்திடைதல், தோலுடுத்தல் சடைபுனைதல், ஏரியோப்பல், ஊரடையாமை, கான் உணவு கோடல், தெய்வ பூசை, திதி பூசைக்கோடல் என்பன. (6)

“அறிமரபிற் பொருங்கட்பால்”—தாம் தாம் அறிந்த முறைமையானே போர் செய்வார் பகுதி “அவை சொல்லானும் பாட்டாலுங் கூத்தானும் மல்லாலுஞ் சூதானும் வேறலாம்.” (7) அனைகிலை வகை—வாளானும் தோளா னும் பொருது வேறலன்றி அத்தன்மைத்தாகிய நிலைவகை

யான் வேறல். அவையாவன—சொல்லால் வேறலும், பாட்டான் வேறலும், கூத்தான் வேறலும், சூதான் வேறலும், தகர்ப்போர் குறும்பூழப்போர் என்பனவற்றுல் வேறலும் பிறவும் அன்ன.

“யோகிகளாய் உபாயங்களான் முக்காலமு முனர்ந்த மாழுலர் முதலியோர் அறிவுன்றேயத்து அணிசிலவகை போராவர்; அவர்க்கு மாணுக்காரகித் தவஞ்சு செய்வோர் தாபதப் பக்கத்தவராவர். தகர்வென்றி பூழப்பென்றி கோழி வென்றி முதலியன பாலறி மரபுற் பொருந்கண் அணிசிலவகையாம்” (ந-உரை).

இன்னும் வாகைக்கத்திணைக்கு உரித்தாகிய பதினெட்டுத் துறைகள் கூறப்படும். (1) கூதிர் வேனிற் பாசறை நிலை, (2) *களம்பாடுதல் களவழிபாடுதல், (3) தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பாலே தேர்த்தட்டில் நின்று போர்த்தலைவரோடு கைப்பினைத்துக் குரவையாடுதல், (4) வெற்றி வேந்தன் சென்றதேரின் பின்னே கூழுண்ட கொற்றவையும் கூளிச்சுற்றமும் குரவைக் கூத்தாடுதல்.

* என்று நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்து அழித்து, அதரி திரித்து (கடா விட்டு) சுற்றத்தோடு நுகர்வதற்கு போர் முன்னே கடவுட்பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்துகொள்ள வரிசையின் அளிக்குமாறு போல, அரசனும் நாற் படையையும் கொன்று களத்திற்குவித்து ஏருதுகளிருக் கான்பட ஒக்கி அதரிதிரித்துப் பினக்கு வையை நினச் சேந்றேரூடு உதிரப் பேருலைக் கண் ஏற்றி ஈனு வேண்மாள் (பேம்) இடம் துழந்து (தழுவலி) அட்ட கூழப்பலியைப் பலியாகக் கொடுத்து ஏஞ்சி நின்றயானை குதிரைகளையும் ஆண்டுப்பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்து கொள்ளக் கொடுத்தலாம்.”

(5) பெரிய பகையினைத் தாங்கும் வேவினைப் புகழ்தல், (6) பகைவர் பெருமையை நன்கு மதியாது எதிர்செல்லும் ஆற்றல், (7) உயிர்வாழ்க்கையை வேண்டாது விண்ண ஹுலகை வேண்டிய ஆண்டன்மை, (8) பகைவர் நானும்படி உயர்ந்தோரால் நன்கு மதித்தலைக் கருதி இன்னது செய்யேனையின் இன்னது செய்வெனக் கூறி உயிரை அங்கியங்கடவுருக்குப் பலி கொடுத்தல், (9) பகைவராயினும் அவர் சுற்றத் தாராயினும் வந்து உயிரும் உடம்பும் உறப்பும் போல்வன வேண்டியக்கால் அவர்க்கவை மனமகிழ்ந்து கொடுத்து நட்புச் செய்தல், (10) பகட்டினாலும் ஆவினாலும் குற்றந்திர்ந்த சிறப்பினையுடைத்தாகிய சான்றேர் (வேளாளர், வணிகர்) கூறுபாட்டைக் கூறல். (11) அரசன் அரச�ுரிமையைக் கைவிட்ட பகுதி கூறுதல் (“அது பராதனும் பார்த்தனும் போல்வார் அரசு துறக்க வென்றி”— ந-உரை.) (12) குடிப்பிறப்பு கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடு நிலைமை, அழுக்காருமை, அவாவின்மை என்னும் எட்டுக் குணத்தினைக் கருதிய சான்றேர் தன்மை கூறல், (13) அறநால்களாற் கந்பிக்கப்பட்ட ஒழுக்கத்தோடு பொருந்தி விருத்தல். அவையாவன—அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவுகிலைமை, பிறர் மனையவாமை, வெஃகாமை, புறங்க்கருமை, தீவினையச்சம், அழுக்காருமை, பொறையுடைமை ஆதியன (14) புகழினைத்தரும் கொடை, (15) தம் மாட்டுப் பிழைத்தோரைப் பொறுக்கும் பாதுகாப்பு, (16) அரசர்க்குரியவாகிய படைகுடி கூழ் அமைச்சு நட்புமுதலியனவும் புதல்வரைப் பெறுவனவுமாகிய பொருட்டிறத்துப் பட்ட வாகைப் பகுதி. (17) யாதானும் உயிர் இடர்ப்படி மிடத்துத் தன்னுயிர் வருந்தினாற் போல வருந்தும் சரமுடைமை, (18) ஆசையை அறவிடுத்த பகுதி.

காஞ்சி

வீட்டின்பம் காரணமாக அறம், பொருள், இனபம் என்றவற்றாலும், அவற்றின் பகுதியாகிய உயிரும் யாக்கை யும் செல்வமும் இளமையும் முதலியவற்றால் நிலைபேறில் ஸாத உலகியற்கையைக் கூறுதல் காஞ்சியாம். வீடுபேறு ஏதுவாக வன்றிச் சிறுபான்மை நிலையாமைக் குறிப்புக் காரணமாகவும் கூறப்படும். நிலையாமைக் குறிப்புத் தோன் றம் காஞ்சி, ஆண்பாற் காஞ்சி பெண்பாற் காஞ்சி எனத் துறைகள் வகுக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் பத்துப் பகுதி கள் கூறப்படும். ஆண்பாற் காஞ்சி பத்தாவன. (1) பிறராற் றடுத்தற்கிய கூற்றம் வருமெனச் சான்றேர் சாற்றிய பெருங் காஞ்சி, (2) வயசு முதிர்ந்த அறிவுமிக்கோர் இளமை கழியாத அறிவில்லா மக்களுக்குக் காட்டிய முது காஞ்சி, (3) போர்முகத்து விழுப்புண்பட்ட வீரன் ஒரு வன் அதனை ஆற்றிக் கொண்டு வாழும் வாழ்க்கையை விரும்பாது புண்ணைக் கிழித்து இறக்கும் மறக்காஞ்சி, (4) போர்க்களத்தே புண்பட்டோனை கங்குல்யாமத்துக் காத்தற்குரிய சுற்றக்குழாயின்மையின் அருகுவந்து புண் பட்டோனைப் பேய் காத்ததாகச் சொல்லப்படும் பேய்க் காஞ்சி, (5) ஒருவன் இறந்துமிகு அவன் இத்தன்மையோ வென்று உலகத்தார் இரங்கிக் கூறும் மன்னைக்காஞ்சி, (6) இத்தன்மைய தொன்றினைச் செய்தல் ஆற்றேறனுயின் இன்னவாரூக்க கடவேணனக் கூறும் வஞ்சினக் காஞ்சி, (7) போரிலே புண்ணுற்றுக் கிடந்த தன் கணவனை அவன் மனைவி பேய் தீண்டுதலை நீக்கித் தானுங் தீண்டாத காஞ்சி, (8) உயிர் நித்த கணவன்மேல் வேல்பாய்ந்த வடுவைக் கண்டு மனைவி அஞ்சிய ஆஞ்சிக்காஞ்சி (ஆஞ்சி-அச்சம)*

* தன்னை நீத்த கணவன்மேற் பாய்ந்த வேலினால் மனைவி தன்னுயிரையும் போக்குதல் எனவுங் கூறுவார்.

(9) தம் பெண்ணைக் கொடுத்தற்கு மறுத்து காரணமாகப் பெண்ணை வலிந்து க்காடற்குப் படையெடுத்துவந்த அரசனுக்கு முதுகுடித்தலைவராகிய மக்கள் தம் மகளிரைக் கொடுக்க அஞ்சிய மகட்பாற் காஞ்சி, (10) தன் கணவன் தலையைத் தன் முகத்தினும் முலையினுஞ் சேர்த் துக்கொண்டு அவன் மனைவி இறந்த நிலை.

பெண்பாற் காஞ்சிபத்து ஆவன:—பெரும் புகழுடை மலனும் மாய்ந்தானென்றுவனை பெண்களைச் சுற்றம் சூழ்ந்து அழுதல், (2) சுற்றத்தாரின்றி மனைவியர்* தாமே தத்தங் கொழுநரைத் தழீஇ பிருந்து அழுவதைக் கண்டோர்க் குண்டாகிய துயர். (3)தன் கணவன் மடிந்த பொழுதே மனைவியும் உடன் இறந்து போனதைக் கண்டோர் பிற ருக்குக் குறிய மூதானந்தம். (ஆனந்தம்=சாக்காடு). (4) கொடிய கரத்திடத்தே கணவனை இழந்த மனைவி தமிய ளாய்ப் புலம்பிய முதுமாலை, (5) கணவனேநுடு மனைவியர் இறந்தவிடத்துச் சுற்றத்தார் பரிசிலாளர் முதலியேர் வருத்த முற்றப் புலம்புகின்ற கையறுநிலை, (6) தன் மனைவி யைக் கணவனிழந்து நிற்கின்றதபுதாரா நிலை. (7) காதலைனை இழந்த மனைவி தவர் புரிந்தொழுகும் தாபத்திலை, (8) கற புடை மனைவி தன் கணவன் இறந்துமிகு அவனேநுடு எரி புகுதல் வேண்டி எரியை விலக்கினாரோடு மாறுபட்டுக் கூறும் பாலைநிலை (பாலை=புறங்காடு), (9) தன் மகன் போர்க் களத்துப்புறங்கொடுத்த செய்திகேட்டேனும்,வீரச் செயல் காட்டிக் களத்து மாண்ட செய்தி கேட்டேனும் தாய் இறந்து படுநிலை, (10) பிறந்தோரெல்லாம் இறந்தொழியவும்

* தாமே எனப் பன்மை கூறினார் ஒருவர்க்குத் தலைவரியர் பல ரெண்பதற்கு. (ந.—உரை.)

ஏ.ஞானரும் இம்பின்றி சிலைபெற்ற புறங்காட்டினை
வாழ்த்தல்.

“எதிருங்கல் காஞ்சி” என்னும் கோட்பாடு
தொல்காப்பியருக்கு உடன்பாடன்று.

பாடாண

புகழ் முதலியவற்றை விரும்பிய தலைவனது குணைதி
சயம் முதலியவற்றை பரிசில் வேண்டிய புலவன் புகழ்ந்து
பாடுதல் பாடாண் எனப்படும். இது மக்கள் தேவர் என்
னும் இருதிறத்தார்க்கும் உரியன். இவற்றுள் கேவர்க்
குரிய பாடாண் இருவகைப்படும். ஒன்று பிறப்பினாலன்
நிச்சிறப்பினால் தேவ சாதியைச் சார்ந்தனவாகச் சொல்லப்
படும்—முனிவர், பார்ப்பார், ஆநிரை, மழை, முடியுடை
வேந்தர், உலகு என்னும்* அறுவரையும்வாழுத்துதல்.
இஃது அறுமுறை வாழ்த்து எனப்படும். மற்றது தேவ
ரிடத்தே சிறப்பில்லாத இம்மைப் பயன்களை வேண்டி,
அவர்பால் அக்குறிப்பைக் கூறுதல். மேற்கூறிய அறாமுக
வாழ்த்தோடு கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு வருமென்பர். கொடிநிலை—கீழ்த்
திசைக் கண்ணோ நிலைபெற்று தோன்றும் வெஞ்சுடர் மண்
டிலம்; கந்தழி—ஒரு பற்றுக் கோடின்றியிருவாகித் தானே
நிற்குங் தத்துவங் கடந்த பொருள்; வள்ளி—தண்கதிர்
மண்டிலம்.†

*அறுவகை என்பன் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவ
ராற்றுப்படை, புகழ்தல், பரவல் எனக் கூறுவர் இளம்பூரண
வடிகள்.

†புறப் பொருள் வெண்பாமாலை காரர், கொடிநிலை யாவது—
அரி.அயன்.அரங் என்ற மூவர் கொடிகளுள் ஒன்றேடு உவமித்துத்
தன் அரசன் கொடியைப் புகழ்தல் என்றும், கந்தழியாவது—திரு
மால் வாணூசரனின் சோங்கரத் தரணை அழித்த வெற்றியைச்
சிறப்பித்த வென்றும், வள்ளியாவது—முருகக் கடவுள் பொருட்டு
வெறியெடுத்தாலெனுத் தன்றும் கூறுவர்.

மக்கட் பகுதியாகிய பாடாண் தினைக்கு இருபது
நாறைகள் கூறப்படும். (1) கொடுப்போரை ஏத்திக் கொடா
தாகரைப் பழித்தல். (2) தலைவன் எதிர் சென்று அவன்
செப்தியையும், அவன் குலத்தோர் செப்தியையும், அவன்
மேல் ஏற்றிப் புகழ்தல் (இயன் மொழி வாழ்த்து) (3) சான்
ஷூர் சேணிடை வருதலாற் பிறந்த வருத்தந்தீர வாயில்
காக்கிறவனுக்குத் தன் வரவைத் தலைவனிடத்து உணர்த்தும்
படி கூறல், இழிந்தோரெல்லாம் தத்தம் இயங்களை இயக்கி
வாயிற்கண் நிற்பர். (4) அரசரும் தலைவரும் அவைக்கண்
நெடிது வைகிய வழி மருத்துவரும் அமைச்சர் முதலி
யோரும் அவர்க்குக் கண்துயில்தலைக்கூறுதல் (கண்படை
நிலை). (5) சேதாவினை அந்தணர்க்குக் கொடுக்கக் கருதிய
வேள்வி நிலை. (6) செங்கோலோடு விளக்கும் ஒன்றுபட்ட
டோங்குமாறு ஒங்குவித்த விளக்குநிலை. (7) ஒரு தலைவன்
வேண்டானுயினும் அவற்கு உறுதி பயத்தலைச் சான்ஷூர்
வேண்டி வாழ்த்திக் கூறும் வாயுறை வாழ்த்து. (8) உயர்ந்
தோர் மாட்டு அடங்கி ஒழுகுதல் வேண்டுமெனக் கூறும்—
செவியறிவறால். (9) இன்ன கடவுள் காப்பான் வாழ்வாயாக
வெனக் கூறும் புறநிலை வாழ்த்து. (10) முற்காலத்து
ஒத்த அன்பினராயிருந்து பிறகாலத்தே தலைவன் வேறு
மகனிர் வசப்பட்டுத் துறந்ததனால் வருந்திய பெண்பாலைப்
பற்றி இடைநிற்ற சான்ஷூரும் பிறருங் கூறும் கைக்களை
வகை. (11) தமது வலியினால் பாசறைக் கண் மனக்
கவற்கியின்றித் துயின்ற அரசற்கு அவன் நல்ல புகழைக்
கூறிச் சூதர் துயிலெழுப்பும் துயிலெலைடை நிலை. (12)
* கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் என்னும்

* கூத்தராயினால் என்வகைக் கூவையும், மனத்தின் கடப்பட்
குறிப்புகளும் புறத்துப்போங்கு புலப்பட ஆவோர்; அது விறலாக
வின் அவ்விறல்பட ஆவோளை விறலியென்றார். அவளுக்குஞ்
சாதி வரையறை யின்மையிற் பின் வைத்தார். பாணரும் அசைப்
பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப் பாணருமெனப் பலராம்.
பொருநரும் ஏர்க்களம் பாடுநரும் பரணிபாடுநரு மெனப் பலராம்.
விறலிக்கு அன்னதோர் தொழில் வேறுபாடின்றித் தொழி
வொன்றுகளின் விறலியென ஒருமையிற் கூநினார்—(க-உரை.)

ாற்பாலருந் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவை-பெல்லாம் பெற்றக் கூறுதல். இதுஆற்றுப்படை எனக் கூறப்படும். அச்செப்புட்கள் கூத்தராற்றுப்படை பானுற்றுப்படை, பொருஙாற்றுப்படை, விறலியராற்றுப்படை, முருகாற்றுப்படை எனவழங்கும், (13) அரசன்தான் நாடோறஞ்செய்கின்ற செற்றங்களைக் கைவிட்டுச் சிறைவிடுதல், செருவொழிதல், கொலையொழிதல், இறைதவிர்தல் தானம் செய்தல் முதலிய சிறந்த தொழில்களைச் செய்யத் தொடங்கும் பெருமங்கலம் (மங்கல வண்ணமாகிய வெள் ளணியுமணிந்து எவ்வுயிர்க்கண்ணும் அருளே நிகழ்தலின் அதனை வெள்ளனி யென்பர், (ந-உரை) (14) முடிபுண்தநாட்ட டொட்டு ஆண்டுதோறும் நீராட்டுமங்கலம். (15) உலகுடனிழற்றும் கொற்றக் குடையினியல்புகூறுதல். (16) அரசனுது வெற்றியாற் பசிப்பினி தீர்த்த பேய்ச்சுற்றமும் பிறரு

*இல்லறத்தை விட்டுத் துறவறமாகிய செறியிடத்து நிற்றல் கண்ணற்றும் கண்ட காட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றுவதையெல்லோன் இறைவனிடத்துப் பெற்ற கந்தமியாகிய செல்வத்தொன்று திரிந்து பெருதார்க்கு அன்னவிடத்தே சென்றார் பெறலாமென்று அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று அக்கந்தழி யினைப் பெறும்படி சொன்னாக்கறபாடு.

முருகாற்றுப்படையுட் புலம்புரிந்து துறையுஞ் சேவடி, யெனக் கந்தழிகூறி, 'நின்னென்குசத் தின்னைசை வாய்ப்பைப் பெறுதி' யெனவுங் கூறி, அவனுறையும் இடங்களும்கூறி ஆண்டுச்சென்றால் அவன் விழுமிய பெறவரும் பரிசில்லங்கும் எனவுங்கூறி, ஆண்டுத் தான் பெற்ற பெருவனம் அவனும் பெற்றாக் கூறியவாறு காண்க. இதனைப் புலவராற்றுப்படை என்று உய்த்துணர்ந்து பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை என்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க. இனி முருகாற்றுப்படை என்பதற்கு வீடு பெறுதற்குச் சமைக்கான் ஒரிரவல்லை ஆற்றுப்படுத்த வென்பது பொருளாகக் கொள்க-

மவாளினை வாழ்த்தும் வாள்மங்கலம். (17) மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையோன் உழுது வெள்ளை வரகுங் கொள்ளும் வித்திமங்கல மல்லாதன செய்து மங்கல நீராட்டுமங்கலம். (18) பரிசில் வேட்டுவந்தோன் தனது குடும்பத்தின் துணபம் முதலியன கூறித் தான் விரும்பிய பொருள்களைக் கேட்டல். (19) வேண்டிய பரிசிலைப்பெற்ற வன் தான் பெற்ற பரிசிலை உயர்த்திக்கூறித் தலைவன் விடை கொடுத்த பின் பேனும் தான் போக வேண்டுமென விடை பெற்றேனும் செல்லுதல். (20) நாள்ளிமித்தத்தானும் புள்ளிமிதித்தத்தானும் பிறவற்றினிமித்தத்தத்தானும் பாடாண்டலைவர்க்குத் தோன்றிய தீங்குகண்ணு அவர்பாற் சகாயம் பெற்றவர் அவர்க்குத் தீங்கின்றுக என ஒம்படைக்கறுதல்.

புறத்திற்கெல்லாம் பொதுவாகிய இருபத்தொரு துறைகளும் கூறப்படும் (1) செல்வேளின் வேலைத் தாங்கிய வேலன் (படிமத்தான்) காந்தளைச்சூடித் தெய்வ மேறி யாடுதல். (2) தமிழ் நாட்டு மூவேந்தருடைய படையாளர், படையிடத்து இன்ன வேந்தன் படையாளர் வென்றுர் என்பதற்கு ஓர் அறிகுறி வேண்டி அவர்க்குரிய பனங்குருத்து, வேம்பு, ஆத்தி என்னும் பூக்களைச் சூடுதல். (3) வள்ளிக் கூத்தாடுதல், (4) கழனிலைக் கூத்து—இளம்பிராயத் தானானாவன் போரில் ஒடாது நின்று வீரச் செயல் காட்டினதைக் கண்டு வீரக்கழல் கட்டிலீர் ஆடும் கூத்து. இங்ஙனம் கழல் கட்டுதலேயன்றி அவற்குக் கொடி முதலியன கொடுத்தலும் மரபு. (5) போரிற் பின்னே அடிபெயராது வின்று போர்செய்த வேந்தனை உன்னமாத்தோடு சேர்த்துப் புகழ்தல். இம்மரம் தன் நாட்டகத்துக் கேடு வருங்கால் உலறியும், வராத காலம் குழந்தும் நிற்கும் தெய்வத் தன் கையுடையது. (6) பூவை நிலை—மாயோனுடைய புகழை

அரசனுடைய புகழீாடு உவமித்துக் கூறுதல். பிற கடவுளர் புகழை உவமையாக்கிக் கூறுதலும் மரபு. (7) குறு நில வேந்தரும் காட்டகத்து வாழும் மறவரும் போர்த் தொழில் வேந்தரைப்பொருது புறங்கொடுக்கச் செய்தல். (8) வெட்சி வீரர் கொண்ட நிரையைக் குறு நிலமன்னராயினும் காட்ட கத்து வாழும் மறவராயினும் மீட்டுத் தருதல். (9) வேந்தற்கு உரிய புகழ் அமைந்த தலைமகளை ஒருவற்கு உரியளாக அவன் படையாளரும் பிறரும் கூறுதல். (10) தன்னிடத்துள்ள போர்வலியால் வஞ்சினங்களைக் கூறுதல். (11) வருகின்ற கொடியையுடைய படையைத்தானே தாக்குதல். (12) வாட்டொழில் வீரர் பகைவரைக் கொன்று தானும் வீழ்தல். (13) வாட்டே போரால் பகைவரை வென்று அரசினங்குமரனை அந் நாட்டிலுள்ளார் கொண்டாடிப் பறை ஒலிக்க ஆடி அவர்க்கு அரசு கொடுத்தல், (14) நிரை மீட்டோர் கரங்கைப் பூச்சுட்டப் பெறுதல், (15) போரில் வீரசெயல் காண்பித்து இறந்த வீரனுக்கு நடுதற்கேற்ற கல்லீக் கானு தல் (16) அங்ஙனங் கண்ட கல்லீ எடுத்தல். (17) அதனைப் புண்ணிய தீர்த்தத்திலே நீராட்டுதல். (18) கல்லீ நடுதல். (19) அவன் செய்தபுகழை எழுதுதல். (20) அக்கல்லினை வாழ்த்தல்.

துறைகள் இருபத்தொன்று எனக் கூறப்பட்டாலும் இருபது செய்திகள் மாத்திரம் சூத்திரத்திற் கூறப்பட்டுள்ளன. இளம்பூரன் அடிகள் இருபது துறைகளாகவேபொரு ஞரைத்தார். நச்சினார்க்கினியர். "ஆரம் ரோட்டன் முதலிய எழு துறைக்குரிய மரபினையுடைய கரங்கையும் அக்கரத்தையேயன்றி முற்கூறிய கல்லோடே பிற்கூறிய கல்லுங் கூடக்காந்தனும் பூவும் வள்ளியும் கழனிலையும் பூவை நிலையும் உள்பப்பட்டுச் சொல்லப்பட்ட பொதுவியல்

"இருபத்தொரு துறையினை உடைத்தெனக் கூட்டுக" எனக் கூறினர்.

இங்கே முற்கூறிய கல்லோடே பிற்கூறிய கல்லும் எனக் கல்லீ இரண்டாகக் கொண்டதனால் துறை இருபத்தொன்றுயிற்று. கரங்கையார்க்கு நாட்டும் கல், ஏனை வீரர்க்கு நாட்டும் கல் எனக் கல் இருவகைத்து.

தலைத்தோற்றம்—போர்வீரர் நிரை கவர்ந்து வருதலே யறிந்து உறவினர் மகிழ்ச்சி எய்தல்.

தந்து நிறை—ஆங்கிரைகள் மன்றத்தே சென்று நிற்றல்.

பாதீடு—கொள்ளோ கொண்ட பகநிரையை செய்தார் செய்த தொழில்முறையை அறிந்து கொடுத்தல்.

உண்டாட்டு—போர்வீரர் மதுவை உண்டு மனங்களித் தாடல்.

கொடை—கேட்டவர்களுக்குப்பசுக்களைக் கொடுத்தல்.

புலனறி சிறப்பு—பகைவர் நாட்டின் கண் சென்று ஒற்றறிவித்தார் முதலியோர்க்கு ஒன்ற இரண்டு பசுக்களை அதிகமாகக் கொடுத்தல்.

பிள்ளை வழக்கு—நிமித்தஞ் சொன்னார்க்குச் சில பசுக்களை அதிகமாகக் கொடுத்தல்.

துடிநிலை—அரசன் ஏவலால் போரிடத்தே பறை கொட்டிய துடியனுக்கு வீரர் மிகுந்த கள்ளோவார்த்தல்.

கொற்றவை நிலை—நிரை கவரச் சென்றவீரர் படைக்கு முன்னே கொற்றவையின் சிங்கக்கொடியை எடுத்துச் செல்லல்.

வெறியாட்டு—ஆபரணங்களை அணிந்த பெண்கள் முருக பூசை பண்ணும் அவனேடு வள்ளிக் கூத்தாடுதல்.

கரந்தை

கரந்தை—பகைவர் கைப்பற்றிய நிரையை மீட்டல்.

கரந்தை அரவம்—பகைவர் பசு நிரையைக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற வீரர் நிரைவிற்றிராஞ்சுதல்.

அதரிடைச்செலவு—போர் செய்ய இயலாதவர்கள் ஊரிலே தங்க ஏனையோர் பகைவர் போனவழியிடத்தே செல்லல்.

இயல் ந

துறை விளக்கம்

வெட்சி

இது இரு வகை :—

(1) மன்னுறுத தொழில்—அரசன் ஏவச சென்று நிரை கவர்த்தல்.

(2) தன்னுறுத தொழில்—அரசன் ஏவாது சென்று நிரை கவர்த்தல்.

வெட்சி அரவம்—பகைவர் முனையிடத்துப் போக விரும்பல்.

செலவு—போர் மறவர் மாற்றுரிடத்துச் செல்லல்.

வேய்—நிரை நிற்கும் இடம் முதலியவற்றை ஒற்றி அறிதல்.

புறத்திறை—பகைவர் குறும்பைச் சூழ்தல்.

ஊர்க்கொலை—குறும்பிலுள்ளோரைக் கொன்று அரணைப் பிடித்தல்.

ஆகோள்—நிரைகளைக் கொள்ளல்.

பூசன் மாற்று—பின் தொடர்ந்தோரை நிரை கவர்ந்த வீரர் வீழ்த்தல்.

சுரத்துய்த்தல்—அரிய சுரத்திடத்தும் பெரிய காட்டி டத்தும் பசு நிரையை நோவுபடாது செலுத்தல்.

போர்மலைதல்—விரைகவர்ந்து செல்கின்றோரை மறித் துப்போருதல்.

புண்ணெடு வருதல்—வீரர் தமது புகழை நாட்டி ஆயுதம் பட்ட புண்ணூடனே வருதல்.

போர்க்களத் தொழிதல்—வீரர் போர்க்களத்தே மடிதல்.

ஆளைறியிள்ளை—பொருவாரை விலக்கித் தானெருவ னுய் நின்று வீரரை வெட்டுதல்.

இள்ளை யாட்டு—வேலிடத்திற்குடர்மாலையைச் சூட்டி மகிழ்ந்து ஆடுதல்.

கையறுங்கிலை—போரிடத்து இறங்தோனைப் பார்த்து அவன் இறந்த தன்மையை யாழ்ப்பாணர் கூறுதல்.

நெடுமொழி கூறல்—ஒரு வீரன் தன்னுடைய மேம் பாட்டைத் தானே உயர்த்திக் கூறல்.

இள்ளைப் பெயர்ச்சி—போர் வென்ற வீரர்க்கு அரசன் வரிசை சொடுத்து மரியாதை செய்தல்.

வேத்தியன் மலைவு—அரசனது மேம்பாட்டினை வீரர் சொல்லுதல்.

குடிநிலை—பழமையும் தறுகன்மையு முடைய மறக் குடியின் தன்மையைக் கூறுதல்.

வஞ்சி

வஞ்சி—வேந்தன் வஞ்சி மாலையைச் சூடிப் பகைவர் பூமியைக் கொள்ள விரும்பல்.

வஞ்சி அரவம்—சேனை கோபித்து ஆரவாரஞ் செம் தல்.

குடைங்கிலை—குடையைப் புற வீடு செய்தல்.

யாளங்கிலை—வாளைப் புற வீடு செய்தல்.

கொற்றவை நிலை—கொற்றவையின்பொருட்டு நினைக் குடர் எட்கசிவ முதலியன் நிறைத்த தாழியை முன்னே எடுத்துச் செல்லுதல்.

பேராணவஞ்சி—போர் வென்ற வீரர்க்கு அரசன் உபகாரமளித்தல் ; திறையளிப்பப் பெற்று மீண்டு செல்லுதல்.

மாராய வஞ்சி—மறமண்ணனுற் சிறப்புப் பெற்ற வீரரின் தன்மையைக் கூறுதல்.

நெடுமொழி வஞ்சி—வேந்தன் மறவர் சேனையைக் கீட்டித் தன்னுடைய ஆண்மைத் தன்மையை உயர்த்திக் கூறுதல்.

முதுமொழி வஞ்சி—மறக்குடியிலுள்ள வீரனது தந்தையின் நிலையைச் சொன்னது.

உழுபுலவஞ்சி—பகைவருடைய நாட்டைக் கொளுத்தியது.

மழுபுல வஞ்சி—பகைவர் நாட்டிலுள்ள மஜைகள் பாழ் படும்படி கொள்ளை கொள்ளுதல்.

கொடை வஞ்சி—பாடிய புலவர்களுக்குப் பரிசில் கொடுத்தல்.

குறு வஞ்சி—பகை அரசனுக்குத் திறைகொடுத்து, நாட்டுக்குரிய அரசன் குடிகளைக் காத்தல். ஷீ தங்கியிருக்கும் பாசனறயின் தன்மையைச் சொல்லுதல்.

ஒருதனி நிலை—வெள்ளங் தள்ளாதபடிகல்லாற் கட்டின கரையைப் போலப் பெரும் படையை ஒரு வீரன் தடுத்து நிற்றல்.

தழிஞ்சி—தனக்குக் கெட்ட தோடுவார் முதுகுப் புறத்துக் கூரிய வாளோச்சாத மறப்பண்பு.

0025

பாசறை நிலை—பல வேந்தர் பணியவும் அவ்விடத்தினின்றும் போகானாகி மன்னன் பாடி வீட்டில் இருத்தல்.

பெரு வஞ்சி—பகைவர் நாட்டை இரண்டாவது முறையும் நெருப்புக் கொளுத்தல்.

பெருஞ்சோற்று நிலை—பகைவர் நாட்டை அழித்துத் தருவர் என்று சொல்லி மிக்க சோற்றை வீரர்க்கு அளித்தல்.

நல்லிசை வஞ்சி—பகைவர் நாட்டை அழித்த வேந்தனது வெற்றியை மிகுத்துச் சொல்லுதல்.

ஷடு—பகைவர் தேசத்துக் கேட்டிற்கு இரங்குதலைத் திரும்பவும் கூறுதல்.

காஞ்சி

காஞ்சி—வேற்று மன்னன் வந்துவிட அரசன் காஞ்சிப் பூவைக் கூடித் தனது ஊரைக் காத்தல்.

காஞ்சி எதிர்வு—எதிர்க்க வந்த சேனை மேலிடுதலைப் பொருத வீரனின் வெற்றியைக் கூறுதல்.

தழிஞ்சி—பரந்த சேனை தங்களெல்லையிற் புகாதபடி அரிய வழியைக் காத்தல்.

படைவழக்கு—அரசன் வீரர்க்குப் படை வழங்கல்.

ஷடு—படை வழங்கிய மின் வீரர் அரசனை உயர்த்திக் கூறல்.

பெருங் காஞ்சி—எதிர்வரும் படையினைத் தடுக்கும் வலியினையுடைய வீரர் தத்தம் வலிமையைப் பெருஞ்சேனை விடத்தே காண்பித்தல்.

வாள் செலவு—வாளைப் புற வீடு செய்தல்.

குடைச் செலவு—குடையைப்புற வீடுசெய்தல்.

வஞ்சினைக் காஞ்சி—மன்னன் வஞ்சினங் கூறுதல்.

ஷுக்கோணிலை—போரை ஏற்றுக்கொண்டதற் கடையாளமாக வீரர் அரசன் கொடுத்த பூவினை ஏற்றல்.

தலைக் காஞ்சி—பகைவருடன் பொருதி வீரத்தைக் காண்பித்துப் பட்டவனது தலையின் மதிப்பைச் சொல்லுதல்.

தலை மாராயம்—பகைவர் தலைவனின் தலையைக் கொண்டுவந்தவனுக்கு அரசன் செல்வத்தைக் கொடுத்தல்.

தலையொடு முடிதல்—கணவனது தலையுடன் மனைவி இறத்தல்.

மறக் காஞ்சி—பகைவர் கெடும்படியாக அரசன் போர் செய்தல்.

ஷடு—பகைவர் வேல்பட்ட புண்ணைக் கிழித்துக் கொண்டு வீரன் இறத்தல்.

பேய் நிலை—போரிடத்து வீழ்ந்தவனைப் பேய் பரிகரித்தல்.

பேய்க் காஞ்சி—போர்க்களத்தே பட்ட வீரரைப் பார்த்துப் பேய் அச்சமுறுத்துதல்.

தொட்ட காஞ்சி—வீரனது புண்ணைப் பேய் தீண்டுதல்.

தொடாக் காஞ்சி—வீரனது புண்ணைத் தீண்ட அஞ்சிப் பேய் பெயர்தல்.

மன்னைக் காஞ்சி—வீரசவர்க்கஞ் சென்றவன் பண்பைப் புகழ்ந்து நொந்து பிறர் வருந்துதல்.

கட்காஞ்சி—அரசன் வீரர்க்கு மதுவைக் கொடுத்தல்.

ஆஞ்சிக் காஞ்சி—கணவனேடு உடன்கட்டை ஏறும் இயல்பையுடையவள் தன்மையைக் கூறுதல்.

ஷடு—கணவன் உயிர் நீங்கின வேலாலே மனைவி
தனது ஆவியை ஒழித்தல்.

மகட்பாற் காஞ்சி—மகளைக் கேட்ட அரசனேடு மாறு
படுதல்.

முனைகடி முன்னிருப்பு—பகை வேந்தனைப் போர்க்
களரியினின்றும் போக்குதல்.

நொச்சி

நொச்சி—மதிலைக் காக்கும் வீரர் சூடிய பூவைப் புகழ்
தல்.

மறநுடைப்பாசி—பகை அரசர் வீரசவர்க்கத்திடத்
துப்போன தன்மையைக் கூறுதல்.

ஊர்ச்செரு—காவற்காடும் அகழும் சிதையாதபடி
போர் செய்தல்.

செருவிடை வீழ்தல்—காவற்காட்டையும் அகழியை
யும் காத்து நின்று பட்ட வீரரின் வெற்றியைக் கூறுதல்.

குதிரைமறம்—மதிலிடத்துப்பாடும் குதிரையின் தன்
மையைக் கூறுதல்.

எயிற்போர்—மதிலிடத்து வீரர் குரிய ஆயுதத்தால்
செய்யும் போரைச் சிறப்பித்தல்.

எயில்தனை யழித்தல்—வீரக்கழலனின்த வீரர் மதிலின்
கண் இறந்த தன்மையைக் கூறல்.

அழிபடை தாங்கல்—மதிலின்மேல் நின்ற வீரர் பகை
வரை வெட்டிக் குவித்து எயிலைக் காத்தல்.

மகள் மறுத்து மொழிதல்—பகை அரசன் பெண்
கேட்க மறுத்து மொழிதல்.

உழினெ

உழினெ—உழினெ மாலை சூடு அரணை வளைத்து நாட்டைக் கைப்பற்ற நினைத்தல்.

குடை நாட்கோள்—குடையைப் புறவீடு செய்தல்.
வாணுட்கோள்—வாளைப் புறவீடு செய்தல்.

முரசவழினெ—உயிர்ப்பலி உண்ணும் முரசின்
தன்மையைக் கூறல்.

கொற்ற வழினெ—பகைவர் நாட்டைக் கவர விரும்பிப்
பரந்த சேனையுடன் செல்லல்.

அரசவழினெ—அரசனது கீர்த்தியைக் கூறுதல்.

கந்தழி—திருமால் வீரசோ என்னும் அரணத்தை
அழித்த வீரத்தைக் கூறுதல்.

முற்றுழினெ—சிவபெருமான் சூடிய உழினெயின்
சிறப்பைக் கூறுதல்.

காந்தள்—கடலிடத்திற் சூரைக் கொண்ற முருகனது
காந்தட்ட பூவின் சிறப்பைச் சொல்லல்.

புத்திறை—பகைவரின் அரணின் பக்கத்தில் பாடி
வீடு கொள்ளுதல்.

ஆரையிலுழினெ—பகை அரசனது பாதிலின் வலிமை
யைக் கூறுதல்.

தோலுழினெ—கிடுகுப்படை வெற்றியை உண்டாக்கு
மெனக் கூறி அதனைச் சிறப்பித்தல்.

குற்றுழினெ—அழிவில்லாத பகைவர் அரணமீது
தான் ஒருவனுமே போர் செய்தது.

ஷடு—காவற்காட்டைக் கடந்து செல்லல்.
ஷடு—பரிசையை யுடைய சேனைத்தலைவர் ஆடிப்
பகைவருடைய அரணைக்கீட்டுதல்.

புற்துழினூ—காவற்காட்டைக் கடந்து கிடங்கின்
அருகை அடைதல்.

பாசி நிலை—அகழியிடத்துப் போர் செய்தல்.

ஏணி நிலை—பகைவருடைய மதிலில் ஏணி சாத்துதல்.
எயிற்பாசி—ஏணிமேல் ஏறுதல்.

முதுவழினூ—மதிலினின்று பகைவர் குறும்பில்
போர் வீரர் குதித்தல்.

ஷெ—எயிலிற் குதித்தோரின் வலியைக் கூறல்.

அகத்துழினூ—மதிலினுள் பாய்ந்த வீரர் வெற்றி
கொள்ளல்.

முற்று முதிர்வு—மதிலினுள்ளோரின் காலைமுரசொ
விப்ப புற்திருந்தோரது கோபத்தைக் கூறல்.

யானை கைக்கோள்—அரசன் யானையையும் தோட்டி
யையும் கைக் கொள்ளல்.

வேற்றுப்படை வரவு—வேற்று வேந்தன் துணையாக
வருதல்.

உழுது வித்திடுதல்—பகைவருடைய அரணை அழித்
துக் கடவியும் குடைவேலும் விதைத்தல்.

வாணி மண்ணு நிலை—நீராட்டிய வாளின் சிறப்புக்
கூறல்.

மண்ணுமங் கலம்—பகை அரசன் மகளை வெற்றி
வேந்தன் வதுவை செய்தல்.

மகட்பாலிகல்—மகள் வேண்டிய அரசனுடைய தன்
மையைக் கூறுதல்.

திறை கொண்டு பெயர்கல்—திறையைப் பெற்றுத்
தனது நாட்டுக்கு எதுதல்.

அடிப்பட விருத்தல்—பகைவர் தமது சொற்கேட்டு
நடக்கும்படி பாசறையிலிருத்தல்.

தொகை நிலை—ஏல்லா அரசரும் அவன் தாள்
வணங்கல்.

தும்பை

தும்பை—போர்க்களத்தே யுத்தத்தை விரும்பிய வீரர்
தும்பைப் பூஷைச் சூடுதல்.

தும்பை அரவம்—படைகளுக்கு மன்னன் யானை
குதிரை முதலியவற்றையும் பொன்னையும் வழங்குதல்.

தானைமறம்—இருவகைச் சேணையும் பொருது மடி
யாது பாதுகாத்தல்.

ஷெ—படை கெடும், படும் என்று ஒராது போர் செய்
தல்.

ஷெ—பகைவருடைய கேட்டிற்கு இரங்கல்.
யானைமறம்—இளம் களிற்றின் வீரத்தைக் கூறுதல்.

குதிரை மறம்—குதிரைப் படையின் வேகத்தைக்
கூறுதல்.

தார் நிலை—தூசிப்படையைத் தடுப்பனென் ஒரு
வீரன் தனது தறுகண்மையைக் கூறுதல்.

ஷெ—ஒரு வேந்தனைப் பல வேந்தர் எதிர்த்த வழி
வீரன் தானே எதிர்த்தல்.

தேர் மறம்—வேந்தன் தேரின் நன்மையைக் கூறல்.

பாடாண் பாட்டு—யானையை ஏறிந்து பட்ட வீரர்க்
குப்பாணர் உரிமை செய்தல்.

இருவருந்தபு நிலை—இரு திறச் சேணைகளும் அரசரும்
ஒருங்கே படுதல்.

எருமை மறம்—கை வேலை யானையேல் விட்டெறிந்து வந்த படையை நிர் ஆயுதனும் நின்று வெற்றி கொண்டது.

நாழில்—அரசர் சேனையைக் கொண்று வேலைச் சுழற்றி ஆடுதல்.

நாழிலாட்டு—தன் மார்பைப் பிளங்க வேலைப் பிடுங்கி பகைவர் மீது எறிதல்.

முன்றேர்க் குரவை—தேர் முன்னே வீரர் ஆடுதல்.

பின்றேர்க் குரவை—வீரரோடு பாணிச்சியர் தேரின் பின் ஆடுதல்.

பேய்க் குரவை—தேரின் முன்னும் பின்னும் பேயாடுதல்.

களிற்று நிலை—யானையை எறிந்து அதன் கீழ்ப் பட்டு இறத்தல்.

ஒள் வாளமலை—வாள் வீரர் வீரக்கழல்லனித்வ னுடன் ஆடுதல்.

தானை நிலை—இரண்டு சேனையும் வீரத்தைப் புகழுப் போர்க்களத்தில் வீரன் நிலைத் தூண்போல் நிற்றல்.

வெரு வருநிலை—மார்பைப் பல அம்புகள் பிளப்பவும் வீரன் நிலத்தில் விழாது நிற்றல்.

சிருங்கார நிலை—பகைவர் புகழுங்படி பட்டவளை கற்பின் மிக்க மனையியர் தழுவுதல்.

உவகைக் கலும்க்கி—வாளாற் போழப்பட்டுக் கிடக் கும் கொழுநனைக் கண்டு மனையியர் மகிழ்ந்து கண்ணீர் விடுதல்.

தன்னை வேட்டல்—தனது அரசன் களத்துப் பட்டா னக ஒரு வீரன் உயிரை ஆகுதி பண்ணல்.

ஷடு—களத்துப் பட்ட கணவளைக் காண வேண்டி மனையாள் போர்க்களத்துச் செல்லுதல்.

தொகை நிலை—புகழை நாட்டி எல்லோரும் போர்க் களத்தில் மடிதல்.

வாகை

வாகை—வாகைப் பூவைச் சூடிப் பகை வேந்தனைக் கொன்று ஆராவாரித்தல்.

அரச வாகை—அரசன் தன்மையைக் கூறல்.

முரச வாகை—முரசின் தன்மையைக் கூறல்.

மறக்கள வழி—அரசனை வேளாளனுகச் சிறப்பித்தல். கள வேள்வி—பேய் உண்ணக் கள வேள்வி வேட்டல்.

முன்றேர்க்குரவை—அரசனது தேரின் முன் பேயாடுதல்.

பின்றேர்க்குரவை—தேரின் பின் பேயாடுதல்.

பார்ப்பன வாகை—பார்ப்பார் அரசன் வெற்றியை யாகம் வேட்டுச் சிறப்பித்தல்.

வாணிக வாகை—வாணிகனுடைய ஆறு செய்தியை உயர்த்திக் கூறல்.

வேளாண் வாகை—அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூவரும் விரும்ப அவர் ஏவல் வழியே செல்லல்.

பொருங வாகை—நின் கீர்த்தியின் மிகுதியைப் பார்த்துப் பிறரை இகழுதலை ஒழி என்று சொல்லுதல்.

அறிவன் வாகை—முன்று கால நிகழ்ச்சியையும் அறியும் அவனது தன்மையைக் கூறுதல்.

தாபத வாகை—தாபதருடைய தன்மையைக் கூறல்.

குதிர்ப்பாசறை—மனைக்கிழுத்தியின் பிரிவாற்றுமையை ஆற்றி பாசறையிற் றங்கியது.

வாடைப்பாசறை—வீரர் நடுங்கும்படி வாடைக்காற்று
வீசப் பெறும்பாசறையின் தன்மையைக் கூறல்.

அரசு மூல்லை—உலகைக் காக்கும் அரசன் தன்மை
யைக் கூறல்.

பார்ப்பன மூல்லை—பார்ப்பாரின் நன்மை மிகுஞ்ச
முறையைக் கூறல்.

அவைய மூல்லை—நடுவு சொல்லும் சான்றேர் தன்
மையைக் கூறல்.

கணிவன் மூல்லை—சோதிட வல்லவனது கீர்த்தியைச்
சொல்லியது.

முதின் மூல்லை—மறக்குடியில் உள்ள பெண்களது
சினத்தைச் சிறப்பித்தது.

எருண் மூல்லை—மென்மேல் ஏறு நின்ற மறக்குடியின்
ஆண்மைத் தன்மையை உயர்த்திக்கூறுதல்.

வல்லாண் மூல்லை—இல்லையும் ஊரையும் இயல்பினை
யுஞ் சொல்லி ஆண்மைத் தன்மையைச் சிறப்பித்தல்.

காவன் மூல்லை—அரசனது பாதுகாத்தலைச் சிறப்
பித்தல்.

போராண் மூல்லை—கிண மன்னன் போர்க்களத்தில்
கொண்ட மிகுதியைக் கூறல்.

மற மூல்லை—மன்னன் விரும்பியது கொடுக்கவும்
அதனைக் கொள்ளாத வீரனதுதன்மையைக் கூறல்.

குடை மூல்லை—அரசனது குடையைப் புகழ்தல்.
கண்படை நிலை—வென்று பூமியைக் கைக்கொண்ட
அரசனின் உறக்கத்தைக் கூறல்.

அவிப்பலி—போரிடத்து வீரர் செஞ்சோற்றுக் கடன்
கழித்தது.

சால்பு மூல்லை—சான்றேர் இயல்புரைத்தல்.

கிணை நிலை—கிணை கொட்டுபவன் வேளாளனது கீர்த்
தியை உரைத்தல்.

பொருளொடு புகறல்—பூமியில் விருப்பத்தை நீக்க
மெய்யாய் பொருளிடத்து விருப்பத்தைச் செலுத்தியது.

அருளொடு நீங்கல்—உலகத்துக் துயரத்தைப் பார்த்
துப் பற்றெழுழித்தல்.

பாடாண்

பாடாண் பாட்டு—அரசனது இசையும், வசீயும்,
கொடையும், தண்ணளியும் என்பனவற்றைத் தெரிந்து
சொல்லுதல்.

வாயினிலை—புலவன் வாயில்காப்போனை தனது
வரவை அரசற்குணர்ததும்படி கூறல்.

கடவுள் வாழ்த்து—வேந்தனை அரி அயன் அரன்
என்னும் ஒருவனுகே உயர்த்திக் கூறல்.

பூவை நிலை—அரசனை மாயனேடு உவமித்துக் காட்டிடத்துக் காயாம் பூவைப் புகழ்தல்.

பரிசிற்றுறை—புலவன் அரசன் முன்னே தான் பெற
விரும்பியது இதுவெனக் கூறல்.

இயன் மொழி வாழ்த்து—இன்னேர் இன்னவை
கொடுத்தார். நீயும் அவைபோன்ற எமக்கு ஈனன எடுத்
துச் சொல்லுதல்.

ஷடி—அரசனுடைய தன்மையைக் கூறுதல்.
கண்படை நிலை—அரசனது துயிலைப் புகழ்ந்து கூறல்.

துயிலைடை நிலை—அரசருக்கு அருள் செய்யும்படி
எழுந்திருப்பாயென அரசனைத் துயில் நீக்குதல்.

மங்கலிலீ—துபில்விட்டெழுந்த அரசன் முன்
மங்கலங் கூறல்.

ஷடு—மங்கலத்துக் குரியவற்றை எல்லாம் அரசன்
பெற்றுள்ளெனக் கூறல்.

விளக்கு நிலீ—அரசனது விளக்கின் தன்மையைக்
கூறுதல்.

ஷடு—அரசனைச் சூரியனேடு உவமித்தல்.

கபிலீ கண்ணிய புண்ணிய நிலீ— அந்தணருக்குக்
கொடுக்க விரும்பிய பசுவின் தன்மையைக் கூறுதல்.

வேள்வி நிலீ—அரசன் தேவர்கள் மகிழும்படியாகப்
பண்ணிய வேள்வியின் தன்மையைக் கூறல்.

வெற்றி நிலீ—உலகத்தில் துண்பம் நீங்க மழை
பெய்யுமெனக் கூறி வெற்றியினது தன்மையைச் சொல்
ாதல்.

நாடு வாழ்த்து—நாட்டின் வளத்தைக் கூறுதல்.

கிளை நிலீ—அழகிப் பாளிகையில் கிளை கொட்டுப்
வன் தன்மை கூறுதல்.

களவுமி வாழ்த்து—போர்க்களத்துள்ள செல்வத்தை
யாழ்ப்பானார் கூறுதல்.

வீற்றிருந்த பெருமங்கலம்—அரசன் செம்மாந்தி
ருந்த சிறப்பினைக் கூறுதல்.

குடுமிகளைந்த புகழ்சாற்று நிலீ—அரசன் குடுமியைக்
கூட்டி முடிந்த தன்மையைக் கூறுதல்.

மணமங்கலம்—அரசன் மகளிரை மணந்து மங்கலங்
கூறுதல்.

பொலிவு மங்கலம்—அரசன் மகிழுப் புதல்வன் பிறந்த
தைப் பலருங் கொண்டாடுதல்.

நாண்மங்கலம்—தருமத்தினையும் செங்கோவினையும்
விரும்பிய அரசனின் பிறந்த நாளின் தன்மையைக் கூறுதல்.

பரிசினிலீ—அரசன் இன்பத்திலே அசைய இரவலர்
இரக்கச் செல்லல்.

பரிசில் விடை—அரசனுடைய புகழ் கூறியவர்த்து
அரசர் பரிசில் வழங்கி விடை கொடுத்தல்.

ஆள்வினை வேள்வி—அரசனது இல்லறத்தின் தன்மை
யைக் கூறல்.

பானூற்றுப்படை—பரிசில் பெற்ற பாணன்பரிசில்பெற
அலையும் பாணை வழியிலே சந்தித்துச் செலுத்துதல்.

குத்தாற்றுப் படை—தலைவனைக் கண்டு துதித்து
மீண்ட இரப்பாளன்கூத் தரை வழியிலே செலுத்துதல்.

பொருநாற்றுப் படை—கிளை கொட்டுபவனை வழிப்
படுத்தல்.

விறலியராற்றுப்படை—விறலியை வழிப்படுத்தல்.

வாயுறைவாழ்து—ஏங்கள் வார்த்தையை ஏற்று நடப்
பின் அதன் பலன் பின்னே பலிக்குமெனக் கூறல்.

செவியறிவுறூஉ—அரசனுக்கு அவனது சிறந்த ஒழுக்
கத்தைக் கூறுதல்.

குடைமங்கலம்—அரசன் குடையைப் புகழ்தல்.

வாள்மங்கலம்—அரசனது வாளைப் புகழ்தல்.

மண்ணும் ந்கலம்—அரசனது திருமுழுக்கின் தன்மை
யைக் கூறுதல்.

ஓம்படை—இன்ன காரியத்தைச் செய்தல் இயல்
பென்று அரசன் முன்னின்று புலவன் கூறுதல்.

புறநிலை வாழ்த்து—வழிபடு தெய்வம் நின்னைக் காப்பு நின்வழி முறையில் உள்ளோர் மேம்படுவார்களைக் கூறுதல்.

கொடினிலை—அரசனது கொடியை அரி அயன் அரண் என்னும் மூவர் கொடியின் ஒன்றேடு உவமித்தல்.

கந்தழி—திருமால் சோவென்னும் அரைன் அழித்த வெற்றியைக் கூறல்.

வள்ளி—பெண்கள் குமரனுக்கு வள்ளியென்னுங் கூத்தாடல்.

புலவராற்றுப் படை—தேவர்களிடை அறிவாளை வழியிடைச் செலுத்துதல்.

புகழ்ந்தனர் பரவல்—தெய்வத்தின் பாதங்களைப் பணி தல்.

பழிச்சினர் பணிதல்—இறைவன் பேற்றை விரும்பி வாழ்த்தி வணங்கல்.

கைக்கிளை—பெண் தலைவனது மாலையை ஆசைப்பட்ட தன்மையைக் கூறல்.

பெருந்தினை—தலைவனது புல்லு தலை விரும்பி இருட்காலத்துப் போகின்றவனது தன்மையைக் கூறல்.

புலவி பொருளாகத் தோன்றிப் பாடாண் பாட்டு—தலைமகள் வீரனது மார்பையான் தருவேன் என ஊடிக் கூறுதல்.

கடவுண் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம்—தெய்மகளிர் கடவுள்கை விரும்புதல்.

கடவுண் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்—மூன்று கண்ணுடைய கடவுளைப் புல்ல விரும்பிய மானிட மகளிரின் வருத்தத்தைக் கூறல்.

குழவிக்கட் டோன்றிய காமப்பகுதி—சிறு புதல்வரது கலத்தை விரும்பிய காமப்பகுதியுடைய தன்மையைச் சொல்லுதல்.

ஊரின்கட்டோன்றிய காமப் பகுதி—கீங்காத அன் புடைய ஆடவரும் மகளிரும் அழகு பொருந்தக்கூடும் பதிகுயைச் சொல்லுதல்.

பொது

போங்கத—சேரன் சூடும் பணம்பூவைப் புகழ்தல்.

வேங்பு—பாண்டியனது முடியிற்குடும் வேப்பம் பூவைப் புகழ்தல்.

ஆர்—சோழன் சூடும் ஆத்திப்பூவைப் புகழ்தல்.

உன்ன நிலை—அரசனை உன்ன மரத்தோடு சேர்த்துப் புகழ்தல்.

எழக நிலை—செம்மறிக் கிடாமீது சென்றாலும் அரசன் மனவெழுச்சியுடைய வென்று அவன் புகழைக் கூறல்.

ஷேடி—இளமையைப் பாராது அரசன் பூமியைக் காத்தல்.

கழனிலை—போர்க்களத்து அரசன் கழவிடத்து வீரக் கழலை அணிதல்.

கற்காண்டல்—போரில் இறந்தோர்க்கு விறுத்தக் காட்டுத்துக் கல்லீப் பார்த்தல்.

கற்கோணிலை—பார்த்த கல்லீ எடுத்தல்.

கல்நீர்ப்படுத்தல்—கல்லினை நீரிலே கழுவுதல்.

ஷேடி—கற்களை விரைத்தல்.

கண்ணுதல்—வீரன் நாமத்தை எழுதிக் கல்லீ நடுதல் கண்முறை பழிச்சல்—கல்லினைத் தொழுதல்.

இற்கொண்டு புகுதல்—கோயிலெடுத்துப் புகழ்தல்.

சிறப்பிற் பொது

முதுபாலீ—கணவனை இழந்தவளது தன்மையைக் கூறல்.

சுரநடை—தலைவியை இழந்தவனது தன்மையைச் சொல்லுதல்.

தபுதார நிலை—மனைவியை இழந்த பின் இல்லிடத்து உறையும் ஆடவன் முறையைக் கூறல்.

தாபதங்கீலை—கணவனிறந்தபின் மனைவியின் கைம்மை நிலையைக் கூறுதல்.

தலைப்பெய் நிலை—மாதா இறந்த முறையைக் கூறல்.

பூசன் மயக்கு—பீளை இறந்தானாகச் சுற்றத்தார் செய்யும் ஆராவாரத்தைக் கூறுதல்.

ஷெடி அரசன் இறந்தமைக்குப் பூமியிலுள்ளோர் இரங்கல்.

மாலைநிலை—சுடுகாட்டிடத்து கணவனேடு நெருப்பிலே புகவேண்டி மனைவி மாலைக்காலத்தே நின்ற தன்மையைக் கூறல்.

முதான்தம்—மனைவி கணவனேடு இறந்ததைக் கண்டு வழியிடத்துச் செல்வார் அதிசயித்துக் கூறல்.

ஷெடி தம்மேற் பகைவருடைய கூரிய அம்பு அழுந்தத் தான் நினைத்த வினையை முடிவு செய்யானாகி இறத்தல்.

ஆனந்தம்—நற்சொல்லும் சிமித்தமும் வேறுபடப் பயப்பட்டு கடுக்கமுறல்.

ஷெடி—போரிடத்திலுள்ள வீரன் பொருட்டு வருங்குதல்.

ஆனந்தப்பையுள்—மனைவி கணவனிறப்ப மெலிந்து வருந்துதல்.

கையறாங்கீலை—அரசன் இறந்தானாக அணைந்தோர் இறந்தமையைச் சொல்லி வருந்துதல்.

ஷெடி—இறந்தவனது புகழை அன்புற்றுச் சொல்லுதல்.

காஞ்சிப் பொது

முதுமொழிக் காஞ்சி—அறிவுடையோர், முடிந்த பொருளாகிய அறம் பொருள்இன்பத்தை உலகினர் அறியக் கூறுதல்.

பொதுக் காஞ்சி—உலகத்து நிலையாமையைக் கூறுதல்.

பொருண்மொழிக் காஞ்சி—முனிவர் கண்ட தெளிந்த பொருளைக் கூறுதல்.

புலவரேத்தும் புத்தேண்டு—பற்றற்றேர் விரும்பும் மேலுலகத்தைக் கூறுதல்.

முதுகாஞ்சி—மேலாய் வரும் பொருள்களைத் தக்கபடி ஆராய்ந்து நிலையில்லாமையை முறைபடச் சொல்லல்.

காடுவாழ்த்து—சாப்பறை ஒலிக்கும் சுடுகாட்டை வாழ்த்துதல்.

மூல்லைப் பொது

மூல்லை—தலைவன் தனது மனைவியைக் கூடிய மகிழ்ச்சி நிலையை உரைத்தல்.

கார் மூல்லை—பாசறையினின்றும் தலைவர் வர முன் கடல் நீரை முகந்து கொண்டு மேகம் வந்தது.

தேர் மூல்லை—அரசர் பகையைத் திருத்திய காதலர் தேர் வந்த தன்மையைக் கூறுதல்.

நாண் மூல்லை—கணவன் பிரிய இல்லிலே தங்கி மனை
நாணத்தன்னைப் பரிகரித்தது.

இல்லாண் மூல்லை—கணவனை வாழ்த்திக் கீர்த்தியாற்
சிறந்த இல்லின் சிறப்பைக் கூறுதல்.

பகட்டு மூல்லை—தலைவனை முயற்சியான் வந்த இளைாப்
பாறும் பாரும் பொறுத்தலாலும் ஏருடன் உவமித்தல்.

பான் மூல்லை—ஆபரணத்தை யுடையவளை மனந்த
வன் துன்பம் நீக்கிய மனத்துடன் விதியை வாழ்த்தல்.

கற்பு மூல்லை—மனைவி கணவனின் நன்மையைப்
குற்றல்.

ஐடி—கணவன் நிங்கத் தனது காவலைக் கூறல்.

ஐடி—மாளிகையில் கணவனது செல்வத்தை மனைவி
வாழ்த்தல்.

இயல் ச

ஓழிபு

அணி வகுப்பு

அணி வகுப்பை உணர்த்தும் பழைய சொற்கள்
உண்டை, கை, ஒட்டு, யூகம் முதலியன.

திருக்குறள் உரையில் நால்வகை அணி வகுப்புகள்
கூறப்படுகின்றன. அவையாவனः—

1. தண்டம்—சேனையை குறக்காக நிறுத்துவது.
2. மண்டலம்—பாம்பு மண்டல மிடுவதுபோலச்
சேனையை நிறுத்துவது.
3. அசங்கதம்—சேனையை வேறு வேறு குறக்காக நிறுத்துவது.
4. போகம்—சதுரங்க சேனையை ஒன்றுக்குப் பின்
ஒன்றுக நிறுத்துவது.

படை வீரர் தமது படைகளைப் பலவாறு அணிவகுத்
துப் போர் புரிந்தனர். அவற்றுட் சில வருமாறு :—

தெண்ட வியூகம்—முன்னே சேனைத்தலைவனும் நடு
வில், அரசனும் பின் சேஞ்சிபதியும் இரு புறமும் யானை
குதிரைகளும் புறம்பே காலாட்களும் நிற்பது.

சகட வியூகம்—முன்னே சிறிது சேனையும் பின்னால்
அதிக சேனையும் இருப்பது.

வராக வியூகம்—முன்னும் பின்னும் சொற்ப சேனை
களும் இடையில் பெருஞ் சேனைகளும் கொண்டிருப்பது.

மச்ச வியுகம்—சிற்றெறும்பின் ஒழுங்குபோல் வது.
காருட வியுகம்—ஊசியை ஒப்பது.
குசிக வியுகம்—ஊசியை ஒப்பது.
சக்கர வியுகம்—எட்டுவட்டமாக ஒன்றினுள் ஒன்றாக எல்லாத் திசைகளையும் நோக்கி நிற்பது.

சர்வதோபத்திர வியுகம்—எட்டு திசைகளையும் நோக்கி நிற்பது.

பிறை வியுகம்—பிறைபோல் நிற்பது.

* ஆறு மலை காடு கோட்டை முதலியவற்றுல் இடையும் நேர்ந்த காலத்தும் படைத்தலைவனது சேளையை அணி வகுத்துச் செல்லுதல் வேண்டும். முன்னால் ஆபத்துத் தோன்றின் படையினை மகரம் பட்சி ஊசி ஆகிய இவற்றில் ஒன்றாக வியுகம் வகுத்துச் செல்லுதல் வேண்டும். பின் னால் ஆபத்துத் தோன்றின் சகட வியுகமாகவும் பக்கத்தேயாயின் வச்சிர வியுகமாகவும் எல்லாப் பக்கங்களிலுமாயின் எண்கோணம் சக்கரம் அல்லது பாம்பு வியுகங்களில் ஒன்றாக அணிவகுத்துச் செல்லல் வேண்டும். குதிரை யானை காலாள் முதலியவற்றுக்கு வெவ்வேறு அணிவகுப்புச் செய்தல் வேண்டும்.

அரசன்

“ சிறுவு மனுசீதி மந்திரி சொல்தன்புத்தி
தேசத் தியந்தை நான்குஞ்
சேர்ந்து செவி விழி மனது மூன்றினும் பொறுமை
சேர்ந்து செங்கோல் செலுத்தித்
தாருலவு கமலங் குழுதங் காலங்கள்
சார்ந்து மலர்கின்ற விதமுங்

* கக்கிர நீதி அத். IV, பகுதி VII.

தங்குயொடு முதலைபொரு தானபலமுங்கணடு
தரியலை வெற்றிகொண்டு
பாருலவு கொடிசேனை தனதானியமுஞ் சகல
பாக்கியமு மிகவிளங்கப்
பற்பல தன்மங்களோடு கீர்த்திப்ரதாபம்
படைத்த திறலோ னரசனும் ”
“ மனுநீதி முறைமையும் பராசர் கொண்டாட
வருமதிக் ரணவீரமும்
வான்விஜய மொடுசரச் சார் விசேஷம்
வாசி மதகரி யேற்றமுங்
கனமா மழைச்சரும் பலமான துரகமும்
கை கண்ட போர்ப் படைஞருங்
கஜரத் பதாதியுங் துரகப்ர வாகமுங்
கால தேசங்க ணைவையும்
இனிதா யறிந்த ஸ்தாங் பதிகளோடு சமர்க்
கிளோயாத தளகர்த்தரு
மென்றும் வற்றாத தன தானிய சமுத்திரமு
மேற்றகுள குடிவர்க்கரும்
அனைவோரு மெச்ச விவை யெலாமுடையபே
ரச ராம்.”

“ அரசருட் சிறந்தோன் நாடு, அரண், பொருள்,
படை, பிற அரசரின் நட்பு என்னும் ஆறும் உடையவ
னவைன். வறியவராய் நலிவெய்தினார்க்கும் வறுமையுற்றிரங்
தார்க்கும் காண்டற்கெளியனும் யாவர் மாட்டும் இனிய
சொற்களைக் கூறுபவனு யிருப்பின் அவ்வரசனை உலகம்
யூர்த்துக் கூறும். வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்த
ஆம், யாவர்க்கும் முகமலர்ந்தினிய கூறலும், முறைமை
செய்தலும், தளர்ந்த குடிகளைப் பேண அமாகிய இங்கான்கு
செயலையுமுடையவன் வேந்தர்க்கெல்லாம விளக்குப்
போன்றவன் (குறள்’)

அரசனது உறுதிச் சுற்றம்

அமைச்சர், புரோகிதர், சேஞ்சுபதியர், தூதுவர் என்ற ஐம்பெருங்குழுவும், கரும வினைஞர், தரும வினைஞர், தந்திர வினைஞர் பெருங்களி என அரசியல் வசிக்கும் தலைவரும் அரசனது உறுதிச் சுற்றமாவார். கரும வினைஞர் தேசத் தின் ஆட்சியை நடத்துவார். கணக்கியல் வினைஞர் தேசத் தின் வரி வருவாய்களைக் கவனிப்பார். தரும வினைஞர் நாட்டின் அறங்களைப் பாதுகாப்பார். தந்திர வினைஞர் படைகளில் சம்பந்தமான தலைமை வகிப்பார். பெருங்களி அரசனுக்குரிய காலங்களையும் நிமித்தங்களையும் கணித துரைப்பான். இவர்களைல்லாம் அரசனது மந்திராலேர சனை கூறுதற்குரியர். மேற்கூறியவாறன்றி கரணத்தியலவர் (கணக்கர்), கருமவிதிகள் (ஆணைத்திறவேற்றுவோர்) கணகச் சுற்றம் (பண்டாரம் வகிப்போர்), கடைகாப்பாளர் (அரண் மனை காவலர்), நகரமாந்தர் படைத்தலையர் யாணைவீரர் குதிரைவீரர் என்னும் ஐம்பேராயத்தினரும் அரசனுக்கு உறுதிச் சுற்றத்தினராவர். இவரையன்றி சாந்து முதலிய வாசனைப் பொருள்களைப் பூசவோர், மாலைகட்டுவோர், வெற்றிலை மதிப்போர், பாக்கு வழங்குவோர், கச்சக்கட்டு வோர், கெய் பூசவோர், மருத்துவர் என்போரும் அரசனைச் சூழ்ந்திருப்போராவர்.

“அரசர்க் குக்குழு வைந்துமந்தியர்
புரோகிதர் சேஞ்சு பதியர் தூதர்
சாரண ரென்னச் சாற்றப் படுமே”
“மந்திரி யானவ ராசர்க் குத்துணை
மிருந்தா லோசிப் பவரே யென்ப”
“புரோகித ரானவ ராசர்க்கு வரும்
காரிய முரைத்துங் கிருத்திய மனைகளைச்
செயச் சொலுஞ் சோதிட ரென்னச்செப்பு”

‘ சேஞ்சுபதிய ரானவர் படை கொடு
பகைவரை வெல்பவ ரென்னப் பகருப் ”
“ தூதரானவ ரொருவர்க் கொருவர்
சொன்ன செய்தியைச் சொல்பவரென்ப ”
“ சாரண ரானவர் புறம் பினுண்டாகுஞ்
செய்தி யெல்லாங் தெரிந்துரைப்பவரே ”
“ அரசர்க் குறுதிச் சுற்ற மைவாவர்
நட்பாள ரங்கனர் நன்மடைத் தொழிலர்
மருத்துவக் கலைஞர் நிமித்திகப் புலவரே ”
“ நட்பாள ரானவ ராசன தின்பங்
துண்பங் தமதெனச் சூழ்ந்தியல் பவரே ”
“ அந்த ஞான ராசன் வாழ்நாள்
செங்கோல் வளர நீதி செப்புவரே ”
“ மடைத் தொழி லாளரற வகை யுண்டிக
ஞட்பிற் சினியவா யூட்டுவோ ரென்ப ”
“ மருத்துவக் கலைஞர் ரூடம்பி நேயறிக்
தன்னடைகப் பரிகாரஞ் செய்பவர் ”
“ நிமித்திகப் புலவர் பல்லிச் சொன்முதல்
“ குறிகளை யாய்க்கு கூறுவோரே ”
தானுதிபதி மந்திரி சேஞ்சுபதி களினியல்பு
தன்னரசன் வலிமையும் பராச ரெண்ணமுஞ்
சாலமேல் வரு கருமமுஞ்
தானமின் ததிபுத்தி யுண்டாயினேன்
ஒன்றி பதியாகுவான்
மன்னவர் மனத்தையும் காலதே சத்தையும்
வாழ்ந்து படைத் திறமையும்
மந்திரா லோசனையு மெல்லா மறிந்தவன்
வனமான மதிமந்திரி
துண்ணிய படைக் குணங் கரி பரிபரீட்சையே
குழுப்பகைவர் புரிகுழுச்சியுங்
தோலாத வெற்றியுங் திடமான சித்தியுள்
சூரனே சேஞ்சுதிபன் ”

“காரியா காரியங் கொற்றவர் தெரிந்திடக்
கண்டு சொல்வோன் மந்திரி
காலமுங் தன்பலமு மென்னி யிகல்வென்றிடக்
கருதுவோன் நளகர்த்தனும்
சீரிய தனங்களோடு ராச்சியஞ் சகலமுங்
திட்டமிடுவோன் ப்ரதானி
செய்ய வாசகத்தாட்டி யவதான வக்கிணை
சிறக்கு மலவேன ராயசன்
குரியன் நிசை மாறினுங் தான் ரெடுத்தவத்
தொகைவிடான் கருணீகளுஞ்
சொல்வன்மை சபைவன்மை பராரசர் வண்மைதெரி
சுமுகனே தனுதிபதி ”
“மந்திரியர் கருமாதி காரர் கடைகாப் போர்கண்
மருவுகர் மாக்கள் சுற்ற
மலைப்படைத் தலைவரோ டிவுளி யேறிடுமௌர்
மதயாளை வீர ரெண்மர்
சந்தமு மரசருக் குறுதுணைவ ராயியல்பு
தவருத வந்தணூர்
சாந்தமுறு எட்டாள்ரொடுமைடைத் தொழிலர்நோய்
தணையறிந் தவிழ்த்தமீடும்
புத்தியுண் மருத்துவக் கலைஞருஙித்திகப்
புலவரிவரைவர் கனுமெப்
போதுமர சர்க்குறுதி யாகின்ற சுற்றமிது.”
அரசாளும் மூறை
மலையரண் காட்டரண் மதிலரண் நீரரண்
மருவுமிக் நான் கரணமும்
மந்திரிகட எகர்த்தர் குடிபடை யுடையராய்
வவிய சதுரங்க சேலை
நிலையுடைய ராயெளிய ரெளிதினிற் கண்டுகொள்
கேளிடுங் கருணையாளராய்
நிலமுழுதங் குடிகள் பாலாறி வெராகுடமையின்
னிதி கொண்டு தன து நாட்டிற்

கலக மிடுவோர்களைக் கொலை களவினேர்களைக்
கனதுட்ட மிருகங்களைக்
கண்டித்து மனு நூலறிந்து செங்கோவின் முறை
காத்திடுத வரசாட்சிகான்”

அரண்

நகரைச் சூழ்ந்து மதிலும் மதிலைச் சூழ்ந்து வெள்
விடை நீலமும், வெள்ளிடை நீலத்தைச் சூழ்ந்து அகமும்,
அகமழுச் சூழ்ந்து மலைபும், மலையைச் சூழ்ந்து காடும்
அரண்செய்யும். காவற்காடும், அகமும் மதிலுமாகிய அரண்
கள் இலக்கியங்களில் கூறப்படுகின்றன. காவற்காடு அக
மைப் புறஞ்சுழும்து பலவகை மூன் மரங்கள் நெருங்கி வள¹
ரப் பெற்றதாய் வெகு தூரம் பரந்திருக்கும். அது வஞ்ச
சனை பலவுடையதாய் மழு மூன் முதலியன பதிக்கப் பெற்
றிருக்கும். அதைக் காவல் செய்திருக்கும் வேட்டுவர்
அரண் பல அவ்விடத்துண்டு. கோட்டையை அடுத்து
அகன்று ஆழந்த அகழ் உண்டு. அதனிடத்தே பெரிய
முதலைகளும் ஆட்களை விழுங்கும் பெரிய மீன்களும்
வாழும். நாட்டில் பெருகும் கழி நீரெல்லாம் கற்படை
(மதகு) வாயிலாக வந்து இவ் வகையிலே விழும். இதனை
அடுத்துள்ள மதில் புற மதிலெனப்படும். மதிலின் மேல்
பலவகைப்பட்ட இயந்திரப் பொறிகளும், அம்பு எய்து
மறைதற்குரிய பதுக்கிடங்களு முண்டு. அது ஏனை

* கோட்டைகள் அகழினாலும், முட்காட்டினாலும், மலைகளாலும், பாலை நிலத்தாலும் அரண் செய்யப் பெறும். (சுக்கிர சிதி
அ. VI பகுதி IV)

நில வெல்லையைக் கடங்த பாலத்தேயுற ஆழந்த அகழியினை
யும் வானைத் தடவும் மதிலையும் அம் மதிலின் மீது பதுக்கிடக்
களையும் வெயிற் கதிர் நழையாத காவற் காட்டினையு முடைய
(மதுரைக்காஞ்சி)

முதலியவற்றிற்கு எட்டாத உயரமும், பகைவர் தகர்க்க முடியாத திண்மையும் அகலமும் உடையது. அதன்வாயில் பல உரான் வேலைப்பாடுகள் பெற்று பெரிய இரும்பினாலே கட்டிச் செவ்வரக்கு உருக்கி வழிக்கப் பட்டது. நிலையைத்தாங்கி நிற்பதாகிய சுவரின் பகுதி (உத்தரக் கற்களி) இரண்டு யானைகளின் நடுவே திருமகள் வீற்றிருக்கும் வடிவமுடையதாய் அமைக்கப்பட்டிருக்கும். இடை வெளியில்லாமற் கடாவிய பல மரங்களின் கூட்ட மாசிய நிலை நெய்துச் செய்து வெண் சிறுகடுகு அப்பப் பெற்றிருக்கும். கதவுகள் ஒன்றேடு ஒன்று வாய் சேருப்படி இரண்டாகச் செய்யப்பட்டுத் தாழுடன் பொருத்தப்பட்டன. அதன் கதவுகள் உட்புறத்தே திரண்ட மரங்களினால் தாழிடப்பட்டிருக்கும். வெற்றிக் கொடியுடன் யானைகள் செல்லும்படியாக வாயில் உயர்ந்திருக்கும். அதன்தோற்றம் வெள்ளிமலையை இடையே திறந்தாற் போன்றது. வாயிலிடத்தே பஞ்சும் பாவையும் பசிவரைகளுடைய புட்டிலும் அவற்றை ஏற்றிது விளையாடும் மகளிராகிய பாவைகளும் அம்பின் முனையிற்கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அங்கும் தூக்குவது பகைவரை மகளிராக்கி அவற்றை அவர் கொண்டு விளையாடுதற்கேயாம். பந்திற்கும் பாவைக்கும் பதில் சிலம்பினையும் தழையினையும் கட்டித் தொங்க விடுதலுமுண்டு. “சிலம்பும் தழையும் புரிசைக்கண் தங்கின வென்றது, சண்டு பொரு வீருளரேல் நும் காலிற் கழலினையும் அரையிற் போர்க்குரிய உடையினையு மொழித்து சிலம் பினையும் தழையினையும் அணிமினென அவரைப் பெண் பாலாக்கி இகழ்ந்த வாறென்க.”*

* பதிற்றுப் பத்து உரை.

மலையுள்ள விடங்களிலே அம்மலை தானே அரணைக்கும் வளைந்திருக்கும். மதில் வாயிலுக்கு அடுத்துள்ள அகழ் பலகைகளினால் மூடப்பட்டு போக்கு வரத்துக் கேற்றதாயிருக்கும். போர்க்காலங்களில் அப்பலகைகள் எடுத்துவிடப்படும். வெளிமதிலின் உட்புறத்துள்ளது இடைமதிலெனப்படும்.

நெடுங்காலம் அடைமதிற்பட்ட காலத்து உணவுப் பொருள்களை விளைவித்தற் பொருட்டு மதிலகம் குளமும் வயல்களுமுடையதாயிருக்கும்.

“அது வஞ்சலை பலவும் வாய்ந்து தோட்டி முன் முதலியன பதிந்து காவற் காடு புறஞ் சூழ்ந்ததனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து யவனரியற்றிய பல பொறிகளும், ஏனைய பொறிகளும் பதணமும் மெய்ப்புழைஞாயிலும் ஏனைய பிறவு மமைந்து எழுவாங் சீப்பு முதலியவற்றால் வழு விண்றமைந்த வாயிற், கோபுரமும் பிறவெந்திரர்களும் பொருந்த வியற்றப்பட்டதாம்.

“இனி மலையரணும் நிலவரனும் சென்று சூழ்ந்து நேர்தவில்லா ஆரதர் அமைந்தனவும் இடத்தியற்றியமதில் போலவே வடிச்சிலம்பின் அரணைமைந்தனவும் மீதிருந்து கணை சொரியும் இடமும் பிறவெந்திரங்கள் அமைந்தனவும் அன்றிக் காட்டானும் அவ்வாறே வேண்டுவன அமைந்தனவாம்.

(ந. உரை)

மூவகை ஆற்றல் உடையராய் பிறமேற் செல்வார்க்கும், அவையினறித் தத்தம் மேல்வருவார்க்கும், அஞ்சித்தன்னினேய அடைவார்க்கும் அரண் சிறந்தது. மணிபோன்ற தீரும் வெள்ளிடை நிலமும் மலையுங் குளிர்ந்த நிழலையுடைய காடுடையதும், ஏணி எய்தாத உயரமும் புறத்தோர்க்கு

அகழலாக அடியகலமும் அகத்தோர்க்கு நின்றாள்வினை செய்யலாங் தலையகலமும் செங்கட்டி கல் முதலியவற்றை செய்தமையின் தகர்க்கலாகாத தின்மையும் உடைய கோட்டையுடையதும் சிறந்த அரனுகும். காக்கவேண்டிய இடம் சிறியதாயும் உள்ளே அகன்ற இடமுடையதாயும் அகத்தார் புறத்தார்மேல் அம்பு முதலியவற்றைச் செலுத்திப் போர் செப்தற்கரிய தன்மையுடையதாயும், அகத்தோர்க்கும் பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளேயுடைய நும் புறத்தோரால் அழிவெய்து மெல்லிக்கண் அகந்து எய்தா வகை நல்ல வீரரையுடையதே அரனுவது. வீரர் உள்ளிருந்து வெளி யே செல்லாவாறும், வெளியே இருந்து உள்ளே புகாவாறும் நெருங்கிச் சூழ்ந்து முற்றுகை இட்டும், அங்கும் சூழாது கெகி முந்த விடம் நோக்கி ஒரு முகமாகப் போர் செய்தும் துணி வடையோரை ஏகிக் கதவினைக் திறந்தும் அகத்தோரைப் புறத்தோர் கொள்ளுதற்கரியது அரண். படைப் பெருமை சூழ்தல் வல்லவராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும் அகத்தோர் தாம் பற்றிய இடம் விடாது நின்று பொருது வெல்வதரண். போர் தொடங்கிய வளவிலே பகவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் தொழில் வேறுபாட்டால் விறுபெற்று மாட்சிமைப் பட்டதே அரண். மாட்சி என்றது புறத்தோரறியாமற் புகுதல் போதல் செய்தற்கு சுருங்கை வழி முதலிய வுடையதை. அரண்மேற் சொல்லப்பட்ட சிறப்புகளுடையனவாயினும், ஏற்ற தொழிலை அளவறிந்து காவாக்கால் அம்மாட்சிகளால் பயனின்றி அழியும் (குறள்.)

ஆயுதங்கள்

வில், அம்பு, பிண்டி, பாலம், சூலம், மழு, எழு, வாள், கவசம், தோமரம், கதை, தண்டம், நாராசம், இரும்புமுள்,

கழுமுள் கூன்வாள், சிறுவாள், கொடு வாள், அரி வாள், சழுல் படை, ஸர் வாள், உடை வாள், கை வாள், கணையம், கோடாஸி, தோட்டி, வேல், வச்சிரம், குறந்தடி, ஈட்டி, கவண், சிறுசவளம், பெருஞ்சவளம், சக்கரம், கண்ணம், உளி, பாசம், தாமணிசாலம், ஊசி, முசண்டி, முசலம், இடங்கணி, அள், பலகை முதலியன முற்காலத்தவர்கள் உபயோகித்த யுத்த ஆயுதங்களாகும்.

ஆயுதங்கள் சிலவற்றின் வடிவம்

அம்பு—இரண்டு முழுளை முடையதாய் அடியில் இருக்கட்டப்பட்டது. வேல்—பலமான பிடியுடையதாய் மார்பளவு நீளமுள்ளது. ஈட்டி—இதன் அலகு நாவிதன் கத்தி போன்றதாய் கைபிடி இறுக்கப்பெற்று நான்கு முழு நீள முடையது. குந்தம்—சங்கைப்போன்ற கைபிடியுடைய தட்டை வடிவினதாய் பத்துமூழ நீள முடையது. சக்கரம் ஆஹமுச் சுற்றாவுடையது; நாவிதன் கத்திபோன்ற அலகுடையதாய் நடுவிற் பிடித்துச் சமுற்றும் கைபிடியுடையது. பாசம்—மூன்று ஊசிகள் இறுக்கப்பெற்று இரும்பால் முறுக்கிய கழிறுடையதடி. கவசம்—உடம்பின் மேலுறுப்புகளைக் காப்பது. தலையைக்காக்கும் தொப்பி கோதுமையாவு கனமுள்ள இரும்புத் தகட்டாற் செய்யப்பட்டது. கரசம்—இரும்பாற் செய்யப்பட்ட கூரிய முனை யுடையது. படைக் கலங்களைத் தடுக்கும் கருவிகள் பலகை, கேடகம் முதலியன. கேடகம்—வட்டவடிவினதாகத் தோலினால் செய்யப்பட்டு உட்புறத்தேக்கையில் கொள்ளுவிப்பிடிக்கக்கூடிய கைபிடி யுடையது. பலகை—பலரைத் தாங்கக் கூடியதாக நீளமாகக் செய்யப்பட்டதாயிருக்கலாம். கவசம்—புலித்தோலினாலாவது இரும்பினாலாவது செய்து உடம்பில் சட்டை

போல் அனியப்பெறவது. காலாட்கள் கவசமணிவது
சிறப்பின்று.

ஆயுதவகை இரண்டு

“ஆயுதவகை யிரண்டத்திரஞ் சத்திரம்”
“அத்திரங் கைவிடி மாயுதமென்ப
சத்திரங் கைவிடா வாயுத மெனத்தகும்”

இரதம்

போரில் உபயோகிக்கும் தேர் இலகுவில் உருளக் கூடிய சில்லுகளை உடையது. அதன் முற்புறத்தின் சாரதி க்கு இடமுண்டு. அதனிடத்தே பலவகை ஏறி கருவிகள் வைக்கப்பட்டிருக்கும். மேலே கொடிகள் நாட்டப்பெற்றும் பக்கங்களில் மணி கோத்துக் கட்டப்பெற்றும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வீரர் முதுகில் அம்பரூத் தூணி கட்டியவர்களாய் மத்தியில் நின்று வில்லை வளைத்துப் பாணங்களைச் செலுத்திப் போர் செய்பவர். சேமனிற்கனும் தேர்களில் வைக்கப்பட்டிருக்கும்.

இருவகைப் போர்

ஒரு வேந்தன் மாற்று வேந்தனின் அரணை வளைத்துப் பொருது கோட்டையைக் கைப்பற்றல் ஒன்று. போர் கருதிய இரு வேந்தரும் ஓர் இடத்தைப் போர்க்களமாகக் குறித்து அதனிடத்தே கை கங்கலது போர் செய்வது மற்றும் இருவர் பாசறைக்கும் மத்தியில் உள்ள விடமே போர்க்களமாகும்.

உன்னம்

உன்னம் என்பது ஓர் மரம். இது தன்னுட்டகத்துக் கேடு வருங்காலம் உலறியும் வராதகாலம் குழைந்தும் நிற்கும்.

காவல்மரம்

பண்ணைக்காலத்துத் தமிழரசர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வெற்றிக் கறிகுறியாக ஒவ்வோர் மரத்தைத் தமது ஊர்ப்பக்கத்துச் சோலைகளில்வைத்து, வளர்த்து அதனைக் குறிக்கொண்டு காப்பர். படையெடுத்து வரும் பகைவேந்தர் அக் கடிமரத்தையே முதற்கண் தடிய முற்படுவார்கள்; அங்கனம் அதனை அவர்கள் தடித்துவிடுவார்களானால், அம் மரத்துக்குரிய அரசருக்குப் பெருங் தோல்வியும் பேரவ மானமும் எய்தியதாகக் கருதப்படும். பகைவேந்தர்கள் அம்மரத்தில் தம் யானைகளைக் கட்டுதலும், அதனை வெட்டிக்கொண்டு போய்த் தங்கள் யானைக்குக் கட்டுத் தறியாக நட்டு வைத்தலும் அம்மரத்தால் தங்களுக்கு வீரமுரசன் செய்தலும் மரபு.

கைப்போர்

இடக் கைபினர் குடுமியைப் பற்றி இழுத்து நிலத்தில் வீழ்த்திக் கால்களால் அடித்தல், தலையில் உதைத்தல் நெஞ்சை முழங்காலால் அழுத்தல், கையை முட்டித் துக்குத்துதல், முழங்கையாற் குத்துதல், அடித்தல், சருவதற்கு வசதியான இடங்களை ஆராய்தல் முதலியன் ஆயுதமில்லாது போர் புரிவோர் செய்கைகளாம்.

சேரன்

“சேர னனவன் றிகழ்சீர் வஞ்சியுக் குடக் நாடுங் கொல்வி மலையும் பொருங யாறும் புகழ்ப்போன மாலையும் பாடல மென்னப் பகருங் குதிரையும் விற் கொடி யுருள னென்ன விளம்புப் ”

சேனைத் தோகை.

“சேனைத் தொகைபத் தாமவை பதாதி
சேனுமுகங் குழுதங் கணக்ம் வாகினி
பிரஸயஞ் சமுத்திரஞ் சங்க மநீக
மக்கு ரோணி யென்ன வறையப்படுமே”
“பதாதியாவது யானை யொன்று
தே ரொன்று பரிமுன்று ளாந்து
கூடிய தென்னக் கூறப் படுமே
பதாதி முதல் மேன் மேன் மும்மடி
கொண்டதாஞ் சேனு முக மாதியவே.

யானை ஒன்று குதிரை மூன்று தேர் ஒன்று காலாள்
ஐந்து கொண்டது ஒருபத்தி. இந்தப் பத்தி மூன்று கொண்ட
து சேனுமுகம். சேனுமுகம் மூன்று கொண்டது குமு
தம். குமுதம் மூன்று கொண்டது கணம். கணம் மூன்று
கொண்டது வாகினி. வாகினி மூன்று கொண்டது பிரள
யம். பிரஸயம் மூன்று கொண்டது சமுத்திரம். சமுத்திரம்
மூன்று கொண்டது அங்கினி. அங்கினி பத்துக் கொண்ட
து அக்குரோணி எனப்படும் அக்குரோணிக்குத் தேர்
21870, யானை 21870, குதிரை 95610, காலாள் 109350.

இன்னொரு வகை :—சமுத்திரம் மூன்று கொண்டது
சங்கம். சங்கம் மூன்று கொண்டது அங்கம். அங்கம் மூன்று
கொண்டது அக்குரோணி. அக்குரோணி எட்டுக் கொண்ட
து ஏகம். ஏகம் எட்டுக் கொண்டது கோடி.
கோடி எட்டுக் கொண்டது மகாசங்கம். மகாசங்
கம் எட்டுக் கொண்டது விந்தம். விந்தம் எட்டுக்
கொண்டது குமுதம், குமுதம் எட்டுக் கொண்டது பது
மம், பதுமம் எட்டுக் கொண்டது நாடு, நாடு எட்டுக்
கொண்டது சமுத்திரம், சமுத்திரம் எட்டுக் கொண்டது
வெள்ளம்.

“ஒருபெருங் தேரு மிருபெருங் களிறும்
தூரக நான்கும் படைஞ் ரைவருங்
கொண்டது பதாதி யென்பதாகும்
பதாதி முறை வழுவாமன் மும்மடங்கு
கொண்டது சேனை யென்பதாமே
ஆங்கது மும்முறை கொண்டது குன்மங்
குன்ம மும்முறை கொண்ட தனிகினி
அனிகினி ஜம்பதிற் நிரட்டு யோடாயிரக்
கொண்ட தக்குரோண் யென்ன மொழிந்தான்
மூவகை யிலகுமு முறைபட வேத
பாரதம் பகரங்த பராசரன் மகனே”
(பெருங்தேவனுர்பாரதம்)

சோழன்

“சோழனுணவன் ரேஷ்லுறையூரும்
தண்புன ணுமிம் தனி நேரி மலையுங்
காவிரி யாறுங் கலினார் மலையுங்
கோர மென்றுங் குதிரையும் வரிப்புலிக்
கொடியு முடையவ வென்னக் கூறுப.

துணங்கை

வீரர் ஆடுங் கூத்து,
“முடக்கிய இருகை பழுப்பு ஸ்டெயோற்றித்
துடங்கிய ஸ்டைது துணங்கை யாகும்”

தேராளர் நால்வகையினர்

அதிரதர்—தமது சேனையையும் காத்துக்
கொண்டு பல தேர்வீரர்களோடு போர்செய்யும் வீரர்.
மகாரதர் தம்மையும் தாமேறிய தேர் குதிரை சாரதி
சேனைக்கௌயுங் காத்துக்கொண்டு சில போர்வீரரோடு
போர்செய்ப்பவர்.

சுமரதர்—தம்மையும் தங்முடையதேர் சாரதி குதிரை களையும் காத்துக்கொண்டு ஒரு தேர்வீரனேடு போர்செய் பவர்.

அர்த்தரதர்.—தம்மைமட்டுங் காத்துக்கொண்டு ஓர் தேர் வீரனேடு போர்செய்பவர்.

நகர்

கோட்டை வாயிலில் கடந்து செல்லின் அதனைக் காவல் புரிவோர் நெருங்கியுறையும்* வீதிகளும், மீன் விலைகளும், உப்பு வாணிகரும், கள் விற்போரும், பிட்டு அப்பங்கள் விற் போரும், வாசனைப்பண்டம் விற்போரும், இறைச்சி விற்போரும் வசிக்கின்ற வீதிகள்தோன்றும். இவ்வீதிகளையுடுத்து மட்கலஞ் செய்யுங் குயவர்களும், செம்பு வேலைசெய்வோர் வெண்கலக் கன்னர் பொற்கொல்லர் தச்சர் மட்பாவை செய்வோர், தையற்காரர், மாஸீ கட்டுவோர், சோதிடர், பாணர் முதலியோர் தெருக்களும், சங்கருப்போர் இரத்தி னப் பணியாளர் வீதிகளும், நாடகக் கணிகையர் வீதியும், நெல்லுப் புல்லு முதலிய கலவகை விற்போர் தெருவும், சூதர் மாகதர் வேதாளிகர் பொதுமகளிர் தெருக்களும், ஆடை நெய்து விற்போர், பொன் வாணிகர் இரத்தின வியா பாரிகள் வீதிகளும், அந்தணர் அக்கிராகாரமும் இராச வீதியும், மந்திரிகள் வீதியும், பல்வகை அரசாங்க அதிகாரி கள் வாழும் தெருக்களும் அமைந்திருக்கும். இவையேயன்றி யாவரும் வந்து தங்குதற்குரிய மரத்தடிகளும் அம்பலமும் முச்சங்திகளும் அருவியோடும் அழகிய செய்குன்றுகளும் அறங்சாலைகளும் பொன்னம்பலமும் விளங்கும். இவற்றின் மத்தியில் அரசனது அரண்மனை பொன்மயமான மேருப் போல் விளங்கும். அதன்கண் கொலுவிருக்கை மண்டப

மூம் மந்திராலோசனைச் சபையும் சமயத்திருக்கையும் கடன் சாலையும் மாட்சிமைபெற்று விளங்கும் (மணிமேகலை.)

பட்டினம்

“பக்கமொரு நாற்காத நீளஞ் சவுக்கமாய்ப் பலர்கணிறை தருமா வணம்
பளிவாவி மாடமாளிகை மேடை கோபுரம்
பகரால யங்கஞ்சூடனே
விக்கரத சகதுரக பதாதிகே தனமாடல்
வேசையர்க ளாடல் பாடல்
வீதியிருபாலினுங் தாழைகழு கஞ்சோலை
மேவுமொளி சூழு மணிக
டக்கபுக முந்தணர்கண் மன்னர் மந்திரிமுதற்
சகலசா தியரு முனதாச
சந்தனரோ டட்டலட் சமிவாச முன்ளதே
சதுரங்க பட்டண மதாம்.”
“பரத கீதப் ரபல வேசியர்களாடலும்
பாடலும் பெறு கோயிலும்
பலவாவி மண்டபங் கோட்டை யரணங்களோடு
பலர் மேவு கடை வீதியும்
இரத கஜ துரகம் பதாதிசதுரங்கபல
மேற் சின்ற தளகர்த்தனு
மெண்ணமிகு மந்திரிப் ரதாணி தானுபதிய
ரியலுத்தி யோக சனமும்
விரதமறை யோராதி நாஞ்குலமு மொன்றென்று
மிக்க சோடச தானமு
மேலாயச் சமீபித்த நதியுமாய் மனு சீதி
வேங்தனும் பெறு பட்டணம்.”

நால்வகை நிலை

வில்லாளர்களது நிலை ஆலீடம், மண்டிலம், பிரத்தியா லீடம், பைசாசம் என நாலுவகைப்படும்.

ஆலீடம்—வலக்காலை மண்டியிட்டு இடக்காலை முன் வைத்து நின்று பாணஞ் செலுத்துதல்.

மண்டிலம்—இருகால் மண்டியிட்டு நிற்கும் நிலை.

பிரத்தியாலீடம்—வலக்காலை முன்வைத்து இடக்காலை யிட்டு நிற்றல்.

பைசாசம்—இருகாலின்று ஒருகால் முடக்குவது.

“நிலைங் காகு மஹவபை சாசம்

மண்டல மாலீடம் பிரத்தியாலீட

மிவைவிற் ரூடுத்தம் பெய்வார்க்குரியவே ”

1 “பைசாச நிலையாரு காலினின் ரூரு

காலை முடக்க வென்னக் கழறுப”

2 மண்டல நிலையிரு காலும் பக்கல்

வளையமன் டலித்த வென வழங்குப.

3 ஆலீட நிலை வலக்கான் மண்டலித்

திடக்கான் முந்துற வென்ன வியம்புப”

4 பிரத்தி யாலீட நிலைதான் வலக்கான்

முந்துற் றிடக்கான் மண்டலித்தலே ”

நால்வகை உபாயம்

சாமம் பேதம் தானம் தண்டம்

“சாம வுபாயம் சமாதா னம்மே ”]

“தான வுபாயம் பொருளைத் தருதலே ”

“பேத வுபாயங் துணைவி பிரித்தலே ”

“தண்ட வுபாயம் படைகொண்டு தாக்கலே ”

படை

போரின்கண் மடிவதற்குஞ்சாது யானை தேர் குதிரை காலாள் என்னும் நாற்படையடிடனும் நின்று பகையை வெல்வதாகிய படை அரசனுடைய செல்வங்களெல்லா வற்றுள்ளும் தலைமை பெற்றது. சிறிய படையாயினும் அரசனுக்குப் போரிடத்தே அசைவுவரின் தாம் மேற் செல்வதற்

குஞ்சாது நின்று போர் கொடுக்கும் வன்கண்மை அரசனது முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கு (மூலப்படைக்கு) அல்லது உளதாகாது. எவியாய பகை திரண்டு கடல்போல ஒலித்தால் நாகத்துக்கு என்ன துண்பம் வரும்? அங்காகம் மூச்சு விட்ட துணைத்தானே அவ்வெலிப்படை தானே கெடும். அதுபோல வீரரல்லாதார் பலர் திரண்டார்த்தால் அதற்கு வீரனஞ்சான். போரின் கட்டெகடுதலின்றி பகைவரால் கீழறுக்கப்படாத தாய்த்தொன்று தொட்ட தறுகண்மையுடையதே. அரசனுக்குப் படை. கூற்று வன்றுனே வெகுண்டு மேல் வந்தாலும் நெஞ் சொத்து எதிர் நின்று மாற்றலுடையதே படை. தறுகண்மையும் மானமும் முன் வீராயினார் சென்ற நெறிக்கட்ட சேறலும் அரசனுற் றேறப்படுத்துமென இருநான்கு குணமுமே படைக்கு அரஞ்வது. பகைவரால் வசுக்கப் பட்டுத் தன் மேல் வந்தபகையின் போரை விலக்கும் விலக்கறிந்து அணி வகுத்து அவர்கள் தூசியைத் தன்மேல் வராமற்றுத்துத் தான் அதன்மேற் செல்வதே படையாவது. அது பகை மேற்றுன் சென்று அடுந்தறுகண்மையும் தானை தன்மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும் (தான்) அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும் பதாகை கொடி பல்லியம் காளம் முதலியவற்றுடனும் பொலி வெய்தும். தான் தேய்ந்து சிறிதாகிலும் மனத்தினின்றும் நீங்காத வறுமையும் வெறுப்பும் தன் படைக் கில்லையாயின் படை பகையை வெல்லும். போரின் காண் நினை வுடைய வீரரை மிகவுடைத்தே யாயினும் தானைக்குத் தலை வராகிய வீரரில் வழி தானைநில்லாது (குநள்.)

படைச் செருக்கு

பகைவீர! இன்று இங்கு என் தலைவன் எதிர் போர் ஏற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்-

வேண நின்ற வீரர் பலர், சீர் அதன் கண் அல்லாது நும் முடற் கண்ணிற்றல் வேண்டின் என்றலைவனைதிர் போரேற்று நிற்றலை யொழியின். கானத்தின் கண் ஒடும் முயலை பிழையாமலெய்த அம்பை ஏந்தலிலும் வெள்ளிடை நின்ற யாணையை யெறிந்து பிழைத்த வேலை யேந்துதல் நன்று. மாற்றரசன் படையோடு பொருதானேரு வீரன் அது புங்கொடுத்தாக நானிப் பின் இதனைத் தனக்குட் சொல்லலுற்றுன் பகைவர் மேற்றறகண்மையினுற் செய்யும் வீரத்தை நூலோர் மிக்க ஆண்டன்மை என்பர். அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயிற் கண்ணேடி அது தீர்த்துக்கோடற்கு உபகாரியாந்தன்மை எய்தல் அதற்குக் காரணம் என்று சொல்லுவார். அஃதாவது இலங்கையர் வேந்தன் போரிடைத்தன் ரூஜை முழுதும் படத்தமியனுக்கப் பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியிறை மேற் செல்லாது இன்றபோய் நாளை நின்றுணியோடு வாவென விட்டாற் போன்றது. தன்கைப் படையாகிய வேலைத் தன்மேல் வந்தகளிற்கிடேடு போக்கு வருகின்ற களிற்றுக்கு வேண்டித்திரிவான் தன் மார்பின் கண் நின்றவேலைக் கண்டு பறித்துமகிழும் (இதனால் களிற்றையல்லது ஏறியான் என்பதாலும், சினமிகுதியான் வேலை டைப்போழ் நத்தறிந்தி வென்னபதாலும், பின்னும் போர் மேல் விருந்மினனென்பதாலும் பெறப்பட்டது.) பகைவரை வெகுண்டு நோக்கியகண் அவ்வேலைக் கொண்டெட்ரிய அஃதாற்றாது அந்நோக்கை யழித்து இமைக்குமாயின் அது வீரர்க்குப்புறங் கொடுத்தலாம். தனக்குச் சென்ற நாள்களை எடுத்தென்னி அவற்றுள் முகத்திலும் மார்பிலும் புண்

* படையின் தோற்றப் பொலிவைக் கண்டு பகைவரஞ்சு வரை ஸ்பது.

படாத நாள்களை யெல்லாம் பயன்படாது கழிந்தநாள்களே வைக்கும் வீரன் (குறள்)

படைசேல்லும் காட்சி

“சின்னமுஞ் சங்குஞ் தாரையுங் கொம்புஞ் செம் பொனின் காளமுங் குழலுங்—துன்னுவங்கியமுஞ் தம்மு னெம் மருங்குஞ் தொகுபுவி செவிடுறக் கநங்க.”

“சீர்மணி தாளஞ் சச்சரி கஞ்சஞ் சிலம்பவின்றண் னுமை தடாரி—பேரிகை கரடி மத்தளஞ் சல்லி பெரும் பறை துடிகடி முரசம்—பார்புக மூடக்கை யுடுக்கை னன்னி யாளம் படகம் வண்டிமிலை தெண்டுடுமை—வார்படு படகம் பெருந்தகு ணிச்ச மெங்கனும் வானுற முழுங்க.”

“வில்லொடு கணவாள் கேடகங் கடகு வென்மழுக் கடைத்தலைக் கழுக்கோ—இருல்கதை பாராவளை வளையெறி கோல் சரிகை பத்திரங் கொடுங் கணிச்சி—பல்விதமுயலங் குந்தமொண் பின்டி பாலம் வெஞ்குலனீள் கழைக்கோல்—கொல்லெழுக்கோல் முதலிய வளாவில் கோடி பஸ்படைக் கலம் பிறங்க”

“பொருந்து பூங்கொடிக னாடைகளாடப் பொரு வருஞ் சாமரை யிரட்டத்—திருந்து பல்கவிகை நிமற்ற வெம் மருங்குஞ் சேர்தரு தோரைகள் வீச—நெருங்கடை யாளங் துளங்க மட்பாம்பு நெளிய நுண்ணளி வான் முட்டப் படர்ந் தொலி மிக்கு நடந்தது பெரும் படைச்சாத்து. (நம்பி திருவிளையாடல்.)

படைத்தலைவர் இமே கட்டளை

வீரகளுக்கு இடப்படும் கட்டளைகள் வரத்தியங்களை வெவ்வேறு வகையாக ஒலித்துச் செய்யப்படும் என்றும்

ஒரு படையினருக் குரிய அடையாளங்களை மற்றவர்கள் அறிதல் கூடாதென்றும் சுக்கிர ஸ்தியிற் சொல்லப்படுகிறது.

படையின் வகை

*“யானை தேர்குதிரை காலாள் எனப்படை நால்வகைப் படும். இவற்றோடு விற்படை வேற்படைகளையும் சேர்த்து படையினை அறுவகையாகவும் கூறுவர் “தேர்த்தானை பரித் தானை களிற்றுத்தானை என ஆற்றல் சான்ற அறுவகைத் தானை” (திவாகரம்)

மூலப்படை கலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை துணைப் படை, பகைப் படை எனப் படை ஆறு வகையாக வங் கூறப்படும்.

மூலப்படை-அரசனிடத்து நெடுங்சாலமாக உள்ள படை, கலிப்படை-கலி பெறுவதற்காகப் போர் செய்யும் படை, நாட்டுப்படை-போருக்கு உதவக்கூடிய நாட்டிலுள்ள படை, (Volunteers) காட்டுப்படை-காட்டில் வசிக்கும் வேடர் ஆகியபடை. துணைப்படை-துணை அரசர்களுடைய படை, பகைப் படை-பகை அரசரிடத்திருந்து யுத்தத்தில் அகப்படுத்தப் பட்டவர்கள், அல்லது பகைவரிடமிருந்து விலகியவர்கள்.

பாசறை

மாற்றுர்மீது சென்ற படை அவரது காவற்காட்டை வெட்டி அழித்து அங்கு காவல் காத்து நின்ற வேட்டுவர் அரண்களை அழித்து அதனிடத்தே பாடிவீடு அமைப்பர் முதற்கண் பாசறை அமைத்தற்குரிய இடம் முட்களால்

*“படுமணிமருங்கிண் பளைத்தாள் யானையுங் கொடி நுடங்கு மிசைய தேருமாவும் படையமை மறவ ரொடு துவன்றிக் கல்லென்”

வளைத்த தடைத்த அரண் செய்யப்படும். அதனாகத்தே வீரர்கள் விற்களை நாற்புறங்களிலும் நட்டுப் பரிசைகளை நிறையாக நிறுத்தி வைத்து விற்களிலே துணிகளைத் தூக்குவர். குத்துக்கால்களை நட்டுக் கயிற்றினால் இழுத்துக் கட்டிய கூடாரம் பலவகைத் தழைகளினால் வேயப்பட்டிருக்கும். படைகள் தங்கியிருக்கும் இடத்தின் ஒரு பகுதியை வீரர் எல்லோரும் சேர்த்து அரசனுக்குக் கோயிலாகத் தெரிந் தெடுத்துக் கூடமாக எறிகோல்களை நட்டுக் குத்துக்கால் களில் தைக்கப்பட்ட பலங்கிறத் திரைச் சிலைகளை மறைவாக வைப்பர். வாயில் முகப்பில் புவிசங்கிலியிற் கட்டப்பட்ட வடிவினதாகிய சித்திரம் யெனவரால் சித்தரிக்கப்பட்ட டிருக்கும். குழாய்களில் நெய்யுமிழும் திரிகளைக் கொளுத் திச் சிற்றுக்கள் எங்கும் விளக்குகளை எங்கும் ஏற்றுவர். விளக்குகள் அவியுந்தோறும் அவர்கள் பந்தங்களைக் கொளுத்திப் பிடிப்பர். காலத்தின் அளவை அளந்து சொல் லுவோர் அரசனை வணங்கி வாழ்த்தி நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இத்தனை என்று கூறுவர். அஞ்ஞான்று தூவெண்டுகிலுடித்த பெண்கள் ஆலத்தி காட்டுவார். அரசன் திரைச் சிலையைத் தூக்கி உள்ளறையில் நித்திரைகொள்ளும்படி செல்வான்*. நடுயாமத்துத் தலைப்பாகையும் சட்டையும் தரித்த மெய்க்காப்பளரும் ஊழைகளும் அரசனைக் காவலாகச் சூழ்ந்து திரிவார். அரசன் ஒரு கையைப் படுக்கையின்மேல் வைத்தும் ஒரு கையை முடியுடன் சேர்த்தியும் இருந்து, யானையை எறிந்து பட்ட வீரர்க் கிளைந்தும், அம்பு வைத்த வருத்தத்தால் செனி சாய்த்துப் புல்லுண்ணுமைல் நின்று குத்தும் குதி ரையை கினைத்தும், இப்படை வொந்த அளவுக்கு நாளை

* மூல்லைப்பாட்டு

எவ்வாறு பொருதுமென்று நினைத்தும் நடி நடிங்குவான். தெருவின் நாற் சந்திதழையால் வேய்ந்த கூரையுடையது. அதனிடத்துக் காவலாய் நிறுத்தப்பட்ட யானை கரும்பை யும் நெற்கத்திரோடு கலந்து கட்டிய இலையையும் அதிமுராத் தழையையும் உண்ணுது அவற்றால் தமது நெற்றியைத் துடைத்தும் அவற்றால் கொம்பின்மேல் போட்டுக் கையிட்டதே கொண்டும் நிற்கும். யானைப் பாகர் யானைப் பேச் சாகிய வடமொழியைச் சொல்லிக் கவர்ப்பட்ட பரிக்கோ லாலே கவளாத்தைத் தின்னும்படி யானைகளைக் குத்துவார்.

+ மாற்றாற் வாளாற் போழ்ந்த வீரரின் புண்ணைப் பரி கரித்ததற்கு அரசன் நித்திரை கொள்ளாது புறம்போந்து திரிவான். வாடைக் காற்று வீசுக்தோறும் விளக்குகள் வான். ஆங்காங்கு கட்டப்பட்டுள்ள குத்தைகள் தம் மீது வான். ஆங்கின்ற மழுமத்துள்ளிகளை உதறும் அரசன் வாளாடுத்தற்கு தோளிலே வைத்த வலக்கையனாய் இடத் தோளில் நின்றும் நழுவி வீழ்கின்ற உத்தரியத்தை இடப் பக்கத்தே அணைப்பான்

“ பாசறையிடத்து மதத்தையுடைய யானை கம்பத்தே நின்றசைந்தது ; தம்மிடத்தே வாள் இல்லாதவர்கள் முத்து மாலை தூங்கும் வெண்கொற்றக்குடையே காவலாக உறங் கினார்கள். அசைகின்ற நெற்கத்திரால் வேயப்பட்டதும் மெல்லிய கரும்பாற் கட்டப்பட்டதுமாகிய ஒழுங்குபட்ட கூரை விழாவெடுத்த களம்போல் செய்யப்பட்ட இதழை

+ நெடுகல்வாடை

யுடைய பசிய தும்பைபோடு பனங் தோட்டைச் செருகிச் சினத்தையுடைய வீரர் வெறியாடும் குரவைக் கூத்தொளி கடலௌலி போலப் பொங்கப் படைப் பெருமையால் பகை வருட்கும் மதிப்புடைமையின் இடங்காவாது பரந்து கிடக்கின்ற அகன்ற பாசறையிடத்துக் காவலாள்.” (புறம்-உரை.)

பாண்டியன்

“ பாண்டிய னனவன் பகர்சிர்ப் பொருங்கையுஞ் செந்தமிழ் நாடுக் திகழ்பொதி யமலையும் வையை யாறும் மலிவேம் பாரமும் கனவட்ட மாகக் கழறுங் கற்கிய மீனக் கொடியு முன்னென விளம்புப்.”

போர்

யானைக் கூட்டங்களையுடைய அரசர் போர் செய்தற்கு எழுந்த கொலைக்களம் விழாக் களம் போன்றது. மகிழ்ச்சி மிகுந்தவர்களும் ஆண்மையுடையவர்களுமாகிய போர் வீரர் ஒருவரோடு ஒருவர் கட்டிப்புரண்டு யுத்த களத்தே மாய்க் கனர். நீரிலே தோன்றிய நீர்க்குமிழி போலத் தாக்கிய விசை யிலே சிதறி விலத்திலே வீழ்ந்து சிலர் மடிந்தனர். சிலர் கிடாயும் கிடாயும் முட்டியதுபோல முகமும் முகமும் சிதறும்படி முட்டினர். சிலர் கையை முட்டித்து ஒருவரை ஒருவர் குத்தினர். சிலர் கைத்தடி நின்று காலைத் தட்டினர். சிலர் கையினற்றட்டி யிழுத்தனர். வீரர்கள் என்னும் பெயர்வாங்கிய பகைவர் புகழைச் சிலர் கெடுத்தனர். சக்கரம் போலச் சிலர் சங்கை விட்டெறிந்தனர். சிலர் ஒவிக்கின்ற மேளங்களின் கலையை உடைத்தனர். சிலர் மற்போர் செய்தும் வில்லால் நற்றியும் தள்ளியும் உரப்பியும் நோக்கியும்வீரமொழிகளைக் குறியும் வீரர்களை ஒட்சுசெய்தும் கோபித்தும் நாக்கைக் கடித்தும் பற்களை நெறுமியும் பலகயிறுகளை வீசியும் போர்க்

களத்தே மயங்கித் திரிந்தனர். பிறப்பும் பெருமையும் சிறப்பும் செய்கையுடையோராகிய யுத்தவீரர் சென்று அடைகின்ற இடம் (வீர சுவர்க்கம்) ஒன்றே ஆதலின் அவர் ஒரே மனத்தினராய் பகைவரைக் கொன்று சென்றோற்றுக்கடன் தீர்த்துத் தமது பின்தைத்தத் தமது மனைவியர் தழுவி வருந்தி இருங்கும்படியாகவும், புதிதாக வந்த தெய்வ மகளிர்க்கு மண மாலை சூட்டும்படியாகவும் விண்ணுலகை அடைந்தனர்.

“ சிலைத்தன தாசி மலைத்தனயானை
 யார்த்தனர் மறவர் தார்த்தனர் பல்களை
 விலங்கின வொள்வா எளிலங்கின குந்தம்
 விட்டன தோமரம் பட்டன பாய்மாத்
 துணித்தன தடக்கை குனிந்தன குஞ்சர
 மற்றன பைங்கலை யிற்றன பல்கொடி
 சோர்ந்தன பலகுடர் வார் நன்குருதி
 குழிந்தது போர்க்கள மெழுந்தது செந்துக
 எழிந்தன பூமி விழுந்தனர் மேலோர, (உதயணன் கஷத.) ”

காலாட் படைகள், அம்புகள் நிறைந்த அம்பரூத் தூணியை முதுகிடத்தே தரித்தவரும், கருமையாகிய கச்சையை இழுத்துக் கட்டியவர்களும், மற்ற வீரர்களைப் பிறங்கிடச் செய்து அவர்கள் சிறப்பை அழித்துச் சிரிப்பது போன்று பலவாக ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்தவர்களும் ஆகிய வீரரைக் கொண்டன. விற்படையினர் வளைந்த வில்லிடத்தே கூரிய அம்புகளைத் தொடுத்து நெஞ்சிலும் நெற்றியிலும் சினாம்படும்படியாகக் கைப்பக்கத்தே பரந்து தாக்குவர். வாட்படையினர் பக்கத்தே நிரைத்தவர்களாய்க் கூரிய வளைப்பிடி நொறுங்கும் படியாகப் படித்து மாலையும் வயிரமூம் முறையே எழுந்து வீழுத்தாக்குவர்.

படையிடத்தே வரிசையாய் நிற்கும் குதிரைகள் அழுகிய குளம்பையுடையன ; கையினால் அலங்கரிக்கப்பட்ட கண்ணூடியோடு அசைகின்ற சாபாரை அணியப்பெற்றன ; சிவந்த போர்வையுடையன ; கட்டுதலமைந்த கச்சினால் மறைக்கப்பட்ட சேணத்தையுடையன ; விருது கட்டப்பட்ட முகத்தையுடையன ; கடற்றிரைபோல மென்மேலும் தத்திவருகின்ற பொங்குகின்ற பிடரி மயிருடையன ; இவ்வாறு கெச்சை ஒலிப்ப வருகின்ற குதிரைகளிலே வீரர்கள் ஏறி வருவர்.

யானைப்படை, வீரத்துடனே ஒன்றே ரூடொன்று தாக்குவனவும், போர்ப் பறைமுழுங்கினும் கோபித்துமழைபோல மதஞ்சொரியும் சுவட்டையுடையனவுமாகிய கொல்லும் பல யானைகளையுடையது. மலை சிமிர்க்தாற்போன்ற பெரிய யானையின் பிடரியில், சிலையும், கணையும், அழுகிய வட்டும், மழுவும், குந்தமும், மயிற்குரல் போன்றூலிக்கும் சின்னமும், சங்கும், கணையமும், சத்தியும், வாஞ்சும், பிண்டி பாலமுமாகிய எல்லாம்குறைவில்லாது பயின்ற மாலையனிந்த மறவர் இருந்து விலமதிரும்படி இடைவிடாது திரியும்படி கதியிற் பழக்கிக் கொன்று குவிக்கப் போர்க்கள் வட்டம் கடலொலிபோலக் கலித்தது. அஞ்ஞான்று பனை வெட்டுண்பதுபோல துதிக்கை வெட்டுண்ணவும், வார்கட்டியமேளத்தைப்போலக் கால்கள் அறுப்புண்டு கிடக்கவும், வால்கள் வில்லின் துணிபோற் கிடக்கவும், தாமரை மலர்போற் செய்யப்பட்ட கிம்புரி யிறுக்கப்பட்ட கொம்புகள் செக்கர் வானத்திற்கிரூண்றும் பிறையைப்போற் காணவும் யானைகள் வீழுந்தன. மார்பிலே கொடிய படை படுதலால் வீரர் யானையோடு வீழுந்தனர். ஆரமணிந்த வெல்பாய அதனைப் படுங்கி வளைவெடுத்து யானையைக் கொன்று மாற்றூர் உயிரை வாங்கி வீழ்வோரும், பெரிய கடவிடத்

தேவரும் திரையைப் போலக் கடைக் கயிற்றைப் பிடித்து வரும் எழுச்சியைப் போல அழகிய பிடிவாரைப் பிடித்த கையினராய் இரத்த வெள்ளத்து வீழ்வோரும், கரிய தலை கரும் இரத்த வெள்ளத்திற் புரளவும், யானையும் குதிரையும் காலாட்கரும் விழுந்து குழம்பாகிய சேற்றுள் பலரும் உழக்களிற்சவர் நிலத்து எழும் தூசைப்போலத் தூளி ஆகாயத்திற் பரந்தது.

போர் செய்யும் முறை

போர்க் காலங்களில் வீரர்களை உற்சாகப்படுத்தக் கூடிய மதுவர்க்கங்கள் அளிக்கப்படும். குதிரை வீரரைக் குந்தத்தினாலும் வாளினாலும், தேர் வீரரையும் யானை வீரரையும் அம்புகளாலும் தாக்குதல் வேண்டும். தேர்கள் தேர்களுடனும், குதிரைகள் குதிரைகளுடனும், காலாட்கள் காலாட்களுடனும் ஒவ்வொருவராக எதிர்த்தல் வேண்டும். ஏறிபடைகளையும் மற்றும் படைகளையும் கொண்டு போர் செய்வோர் அவ்வப்படையாளரோடு போர் செய்தல் முறையாகும்.

போர் உடை

போர் வீரர் காலில் வீரக்கழல் அனிந்திருப்பர். அரையில் வட்டுடை அனிந்திருப்பர். சிலர் முழங்காலுக்குமேல் காற்சட்டை தரித்திருந்தனர்.

மற நிலை யறம்

“மறநிலை யறமா வதுகீரை மீட்டுப் பகை வென்று சோற்றுக் கடன்னு கழியா தாரைத் தண்டித் துக்குறை செய்தலே”.

யுத்த தருமம்

யுத்தத்தில் புறங்கொடாது போர் செய்வோர் சுவர்க்கம் புகுவர். ஓராயுதத்தை மற்றெலூரு ஆயுதமாகக் காட்டியும், நனியில் விஷங்கடவிய பாணங்கள், நெருப்பிற் காய்ச்சிய பாணங்கள் ஆகிய இவைகளைப் பிரயோகிக்காமலும் இரத்தை விட்டுப் பூமியில் இறங்கியவன், பேடி, அஞ்சலி செய்தவன், தலை மயிரை அவிழ்த்துக் கொண்டிருப்பவன், அபயமென்று சொன்னவன், தூங்குகிறவன், ஆடையில் லாதவன் எதிர்க்காதவன், சண்டையைப் பார்ப்பவன், மற்றெலூருவனேடு சண்டை போடுவன், ஆயுதம் ஒடிந்தவன், பயந்தவன், புறங்கொடுத்தோடுகிறவன் ஆகிய இவர்களைக் கொல்லுதல் கூடாது..

வாட்போர்

வாட்போர் செய்வோர் இடக்கையிற் கேடகமும் வலக்கையில் வாருமாக நின்று பொருவர். “வட்டணை வாளெடுத்—தாதிசாரணையடர் நிலைப்பார்வை—வாருடநெருக்கன் மார்பொடு முனைத்தல்—பற்றி நின்றடர்த்தலுடைகையின் முறித்த—லானனத் தோட்டலணிமயிர்ப் புரோக—முட்கலங்கெடுத்த லொசிந் திடமழுத்தல்—கையொடு கட்டல் கடிந்துளமைத் தலென்—றிவ்வகை பிறவும்...” (கல்லாடம்). வட்டணை—கேடகம், ஆதிசாரணை—முதலிற் சார்ந்து நிற்றல், அடர் நிலைப்பார்வை—நெருங்கு நிலையிலே பார்வை வைத்தல், மார்பொடு முனைத்தல்—வாளை மார்பிலேற்று எதிர்த்தல், பற்றி நின்றடர்த்தல்—ஒருவர் ஒரு வரைப் பற்றி நின்று பொருதல், உட்கையின் முறித்தல்—கைக்குள் அடக்கி முறித்தல், ஆநந்ததோட்டல்—(கேடகத்

துள் தாழ்ந்து) முகத்தோட்டங்குதல், அணிமயிற் புரோ
கம்—அழகுள்ள மயில்போலும், குமலிபோலும் முறையே
பின்னெபறிந்து முன்னே நடத்தல், உள்கலன்து எடுத்தல்—
ஒருவருட லொருவருட லொடுமையங்கி மேலுற வெடுத்தல்,
ஒசிந்து—வளைந்து, இடம்—இடப்புறமாக, அழைத்தல்—
அறைக்குவல், கையொடுக்கட்டல்—ஒருவர் கையோடு ஒருவர்
கையேற்றுச் சேரவிறுக்கல், கடிந்து—குறிவழி பிழைத்து,
உள் அழைத்தல்—தாம்தாம் சிற்கும் சிலைக்களாத்தேசர்த்தல்.

வீரக்கழல்

இது பொன்னுற் செய்து வீரத்துக்கும் வெற்றிக்கும்
அறி குறியாக வீரர் காலில் அணியும் அணி. இதனீட்தீடு
வீரர்கள் செய்த அரிய போர்த்தொழில்கள் பொறிக்கப்
பட்டிருக்கும். போருக்குச் செல்லும் வீரர் அதனை அணிவர்.

வீர முரசம்

போரிடத்துத் தோற்ற பகை அரசனின் காவல்
மரத்தை வெட்டித் துண்டுசெய்து வண்டிகளில் ஏற்றிப் பட்ட
த்து யானையை அவன்து மகளிரின் கூந்தலாற் பின்னிய
கழிற்றுற் பூட்டித் தமது நாட்டகத்தே கொண்டு சென்று
முரசஞ் செய்தல் சிறப்புடைத்தாம். தனது வலியினுலே
புளியோடு பொருது அதனைத்தனது கூர்ங்கோட்டாற்குத்திக்
கொன்று, கொம்பிடத்து மண்ணைக்கொண்டு முக்காரமிட
உச் செல்லும் இடப்ராசனுடைய ஆவி இகந்தபின் அதன்
தோலை உரித்து மயிர் சிவாதே கொண்டு சுருக்கு விழாது
அம்முரசின்மேற் போர்க்கப்படும். அவ்வகை முரசினை மயிர்க்
கண் முரச என்பர். அம்முரசம் வெள்ளியழுக்கள் பரப்பப்

பட்ட அழகிய கட்டிலிலே வைக்கப்படும். அக்கட்டில்
முரச கட்டில் எனப்படும். அம்முரசினை வாத்தியம் முழுங்
கத் தினமும் நீர்த்துறைக்கு எடுத்துச்சென்று பயபத்தி
யுடன் முழுக்காட்டியமின் மயிலிறகும் உழினஞ்சத்தளிரும்
சேர்த்துக் கட்டிய மாலையைச் சூட்டிப் பின் அம்முரசினை
அதிட்டித்து நிற்கும் தெய்வத்தைப் பூசித்து, அக்கடவு
ஞக்கு இரத்தமும் நறவுங் கலந்த பயங்கரமான சோற்றுண்
டையை மந்திரஞ் சொல்லிப் பலியாக இடுவது மரபு. அக்
குருதிப் பின்டத்தைக் கண்டு கொடிய கண்ணையும்
முருக்கம் கெந்றுப் போன்ற விரலையுமடைய பேய்களும்
அஞ்சி அகல்வார்கள். எறும்புகளும் அவற்றை மொய்யா.
காக்கையும் பருந்தும் அவற்றை உண்ணும். அவை உண்
பது பலியிட்ட அரசனுக்குப் பின்னிகழும் போரில் வெற்றி
யுண்டாவதற்கு நன்னிமித்தமெனக் கருதப்படும். பலியூட்
உங்காலத்து, அம்முரசம் உரக் கடிக்கப்பெறும். அதன்
முழக்கம் எவர்க்கும் பேரச்சத்தைக் கொடுக்கும். அக்கா
லத்து வீரரும் படைத் தலைவரும் வஞ்சினங் கூறிப் பலியினை
எறிவார்கள். பலியினைப் பருந்தும் காக்கையும் உண்ணும்
போது புதுப்புள் வந்துசேரப் பழம்புள் அகன்று போகும்.
வெற்றிவேந்தர் பகைவரது போர் முரசினைக் கைப்பற்றல்
வெற்றிக்கு அடையாளமாகும். இம்முரசம் நீராட்டப்
பெறுதும் இரத்தப் பலியூட்டிப் பூசிக்கப்பெறுதும் கிடக்கில்
அரசனுக்குத் தீமை விளையும். போர்க்காலத்து வீரமுர
சம் முழக்கப்படும்.

மதிற் பொறிகள்

கோட்டையைப் புறஞ்சுழந்த மதில்களில் பகைவர்
அனுகாதபடி தடுக்கும் பல இயந்திரப் பொறிகள் அமைக்கப்
பெற்றிருந்தன. அக்காலத்தில் தமிழர்கள் பல இயங்

திரங்கள் செய்யும் அறிவைப் பெற்றிருந்தனர். தமிழ் நாட்டு அரசரின் கீழ் உத்தியோகங்களில் அமர்ந்திருந்த கிரேக் கரும் இவ்வியந்திரங்களிற் பலவற்றைச் செய்தனர்த்தனர். அப்பொறிகளாவன:—

வளைவிற் பொறி (இது வளைந்து தானே எய்வது) கருவிரலூகம் இது குரங்குபோவிருந்து சேர்ந்தாரைக் கொல்வது), கல்லுமிழுகவன், கல்லிடு கூடை (இடங்கணி பயன்தும் பொறிக்குக் கல்லிட்டு வைக்குக் கூடை) தூண்டில் (இது தூண்டின் வடிவாகச் செய்து அகழியிலிட்டு மதிலேறுவார் அதிற் சிக்கியபின் இழுத்துக்கொள் வது,) தொடக்கு (கழுத்திற் பூட்டியிழுக்கும் சங்கிலி), ஆண்டலையடிப்பு (சேவல் வடிவாகச் செய்யப்பட்டுப் பறக்க விட உச்சியைக் கடித்து மூளையை எடுப்பது), கவை (இது மதிலேறின் மறியத் தள்ளுமாயுதம்) கழு, புதை (அம்புக் கட்டு), ஜெயவித்துலாம் (இது கதவை யனுகாதபடி அம்பு கள் வைத்தெப்பும் யந்திரம்), கைபெயர் ஊசி, (மதிற் ரலையைப் பற்றுவாரைக் கையைப் பொதிர்க்கும் ஊசி), ஏரிசிரல் (இது ஷ்க்ஸிலி வடிவாய்க் கண்ணைக் கொத்துமாயுதம்), பன்றி (இது மதிற்ரலையில் ஏறினாருடலைக் கோட்டாற் கிழிக்க இரும்பாற் செய்தது), பனை (மூங்கில் வடிவாகச் செய்து அடித்தற்கமைந்த பொறி), தள்ளிவெட்டி, களிற்றுப் பொறி, தகர்ப்பொறி, ஞாயில் (குருஷித்தலை) முதலியன.

முற்றம்.

சிலப்பதிகார விளக்கம்

[ஆர். பி. சேதுப்பிள்ளை, பி.ஏ., பி.எஸ். எழுதியது]

இது ஒரு சிறந்த ஆராய்ச்சி நால். சிலப்பதிகாரக் கதை, சிலப்பதிகார ஆராய்ச்சி ஆகிய இரண்டு பாகங்களை யுடையது. இந்நாலின் இரண்டாம் பாகம் நூலாசிரியர் பெருமை, அரசு நிதியும், அரசியலும், ஆரிய அரசரும் தமிழ் அரசரும், கண்ணகியின் கற்பின் திறம், வினையின் பயன், பண்டைக்காலத் தமிழ் மக்கள் நாகரிகம், சிலப்பதி கார நால் நயம் ஆகிய ஏழு வியாசங்கள் ஆராய்ச்சி முறையில் எழுதப்பட்டுள்ளன. விலை ரூ. 1—8—0.

தமிழகம்

[யாழ்ப்பாணத்து நவாலியூர்

திருவாளர் ந. சி. கந்தையாப் பிள்ளை இயற்றியது]

தமிழகம் தொன்மை மிக்க நாடு. இதன் வரலாற் றினைத் தொடர்புறங் கூறும் நால்கள் மிகச் சில. சிறியவும் பெரியவுமாகிய புத்தகங்களிலும், பத்திரிகைகளிலும் ஆராய்ச்சி அறிஞர் தமிழகத்தைப்பற்றிய பொருளுறை களைக் காலங்கோரும் வெளியிட்டுள்ளார்கள். அனானேர் முடிபுகளை இயன்றவரையிற் தொகுத்து இதில் கோவைப் படுத்தி பிருக்கிறது. தமிழ் மக்களின் மொழி, சமயம், நாகரிகம் ஆகியவற்றை ஆரியரின் வழிப்படுத்திக் கூறுதல் தற்காலக் கலைவாணருக்குச் சகசமாய் விட்டது. இப்பிழையான கோட்பாடே பெரும்பாலோருள்ளத்தில் பக்மரத்தானிபோல் வேறுன்றியுள்ளது. தமிழ் நாட்டின் நாகரிகம் பரந்து வேறு நாடுகளுக்குச் சென்றதென்பதைத் தடங்கை நெல்லிக்கணிபோல் இந்நால் விளக்குகின்றது.

விலை ரூ. 2—4—0

“ ஒற்றுமை ” ஆபீஸ்

செதாப்பேட்டை : : சென்னை.

OTTRUMAI OFFICE PUBLICATIONS.

		R.s. A.
1.	Rajarajan	... 1 8
2.	Tamilagam	... 2 4
3.	Studies in Silappathigaram...	... 1 8
4.	Lives of nine lilies of the Tamil land	... 0 8
5.	Story of Silappathigaram 0 8
6.	Train tragedy—A detective novel	... 0 12
7.	Vallinayaki—a sensational novel	... 1 8
8.	Pathuppattu Vachanam	... 1 0
9.	Greatness of love or a faithful servant	... 0 8
10.	Life of Gopala Krishna Gokhale	... 0 10
11.	Raji or the dog that saved my life	... 0 5
12.	Indian worthies	... 0 4
13.	Life of Christ	... 0 5
14.	Moonru Penmanigal	... 0 6
15.	Purapporul Vilakkam	... 1 0
16.	Life of Rajaram Mohan Roy	... 0 10
17.	The story of a horse	... 0 4
18.	Sir Thomas Munro	... 0 12
19.	Nanneri Moral Stories	... 0 8
20.	Tamil Nattu Muventhar	... 0 12
21.	Magalir Ozhukkam	... 0 6
22.	Kalidasan	... 0 12
23.	Sundarar	... 0 10
24.	Ottrumai—a Tamil Monthly	... 0 1
25.	Alagesan	... 0 4

IMAI OFFICE, SAIDAPET, MADRAS.
Printed at the